

ஆழ்வார் எம்பெருமானார் ஜியர் திருவடிகளே ஸரணம்



ஸ்ரீஸௌலைஸதயாபாத்ரம்



FOR PRIVATE CIRCULATION ONLY - Not for sale

பராங்குஸ திருஅவதார ஞ
5111

விக்ருதி ஞ சித்திரை
29, 12-5-2010

க்ரந்த பரிபாலந ட்ரஸ்ட்
வெளியீடு

ஸ்ரீஸௌலைஸதயாபாத்ரம் தீ₄ப₄க்த்யாதி₃ கு₃னூர்ணவம்।
யதீந்த₃ரப்ரவணம் வந்தே₃ ரம்யஜாமாதரம் முநிம்॥
ஜீவோஜீவனஸङ்கல्पं ஹரே: பூர்ண வி஧ித்ஸுகாம் | ஶிய ஸ்த்யாஶிஷ் குர்வத்ஸदாசார்யபரம்பரா ॥
யாவத् , விஜயதாஂ தாவத்ஸீமாதிக்ராந்தவை஭வா | ஶிரீஸௌலைஸதயாபாத்ரநாம்நீய் பத்ரிகா ஶுभா ॥

ஆலோசகர்: ஸ்ரீ. உ. வே. பாதன்ஸ்வாமி
ஆசிரியர்:

ஸ்ரீவெங்னவமஹாநிதி R. ரகுராமன் (பாலாஜி) 9994606427
24/71, புத்தூர் அக்ரஹாரம் திருச்சி-620 017.
துணையாசிரியர்: K. ஆராவமுதன் (98942 12038)

பொருளாக்கம்

மலர் 3 இதழ் 1

பக்கம்

நல்தேர்த்தனிப்பாகா! வாராய்!	1-06
புருஷகாரம் – சிறையிருந்தவள் ஏற்றம்	07-10
மஹநீயர்களைப்போற்றுவோம்-5	11-14
ஸ்ரீரங்கராஜஸ்தவவுரை	(35-36) 15-16
திவ்யஸ்ரீசரிதம்	(21-24) 17-20
நம்மாழ்வார் கட்டியங்கள்	(18-21) 21-24
புலம்பியபுலம்பல்	25-28
ஸ்ரீக்ருஷ்ணகர்ணம்ருத உரை	(49-52) 29-32
அஷ்டபிரபந்தம் – பிள்ளைப்பெருமாளையங்கார் வைபவம்	(1-8) 33-40
பெரியாழ்வார்த்திருமொழி வ்யாக்யாநங்கள்	(181-188) 41-48

அண்பர்களே,

பகவத்பாகவதாசார்ய அநுக்ரஹத்தால் நமது பத்திரிகை மூன்றுவதாண்டிலே அடி எடுத்து வைக்கிறது. ‘புதிது புதிதாக எழுதாமல் ஏற்க(ன)வேயுள்ள பழைய நூல்களைத் தானே அதிகமாக வெளியிடுகிறீர்கள்’ என்று அண்மையில் அடியேணிடம் ஓர் அன்பர் கேட்டார். நூதநமாக ஒரு கோயில் கட்டுவதைவிட ப்ராசீநமான ஸந்நிதிகளைப் பாதுகாப்பதே மிகச்சிறந்த பணியாகும். அது போல் புதிதுபுதிதாக நூல்களை இயற்றுவதை விட ஏற்கவேயுள்ள நூல்களைப் பாதுகாப்பதே மிகச்சிறந்த தொண்டாகும். வேண்டிய தெல்லாவற்றையும் நமது பூருவர்கள் விஶாததமாக (மிகத்தெளிவாக) அருளிச்செய்துள்ளனர். அதனை அச்சிட்டு வெளியிட்டால் அதுவே போதுமானது. நமது முன்னேர்களால் இயற்றப்பட்டு, இதுநாள்வரை அச்சேறப்பெருமலிருக்கும் நூல்கள் பற்பல உள்ளன; அவற்றை வெளிக்கொண்ட வேண்டுமென்பதே இப்பத்திரிகையின் நோக்கமாகும். திருமழிசை அண்ணுவப்பங்கார்ஸ்வாமி அருளிச்செய்த மலயஜா கல்யாணம் என்ற நாடகம், வரவரமுநி சம்பூ என்கிற சம்பூகாவ்யம் முதலான அச்சிடப்படாத சில கரந்தங்கள் நம்மிடமுள்ளன. இதுபோன்ற நூல்களை தமிழ் அர்த்தத்துடன் வெளியிட்டால் அது லோகோபகாரமாகவருமையும். அதனைவிடுத்து, புதியநூல்களை இயற்றுவதால் பெரும்பயன் விளையப்போவதில்லை. எப்படி கோயில்களில் புதிய உத்ஸவங்களைத் தொடங்குவதிற்காட்டில், ஏற்கனவேயுள்ள பழக்கவழக்கங்களைப் பாதுகாப்பது முக்யமோ, அதுபோல் நூதந க்ரந்த ரசனை செய்வதிற்காட்டில் உள்ள கரந்தங்களைப் பாதுகாப்பதே முக்யமாகும்.

ஸ்ரீபெரும்பூதூர் ஒன்றுன் எம்பார்ஜீயர்ஸ்வாமி, மைசூர் அநந்தாழ்வான்

பா:



நல்தேர்த்தனிப்பாகா! வாராய்!

வாகம்ருதவர்ஷி ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி வரதாசார்யஸ்வாமி
(ஸ்வாமி உபந்யாஸத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளை ஆதாரமாகக்கொண்டு
ஸ்ரீ. உ. வே. காரப்பங்காடு முரளீதூரன் ஸ்வாமியால் எழுதப்பட்டது)

ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளும் குழைந்து நாள்நாளும்
தொக்கமேகப் பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈர்ஜும்பதின்மர் தாள்சாய
புக்க நல்தேர்த்தனிப்பாகா வாராய் இதுவோ பொருத்தமே? (திருவாய் 8-5-8)

“நல்தேர்த்தனிப்பாகா” என்று நம்மாழ்வார் அருளிச்செய்திருப்பதனால் இது ஸ்ரீபார்த்தஸாரதியைப் பற்றிய பாசுரம் என்பது ஸ்பஷ்டம். ஆழ்வார் ‘ஆஸ்ரித பசுஷபாதம்’, என்னும் உயர்ந்த திருக்கல்யாணகுணத்தைக் கொண்டிருப்பவனுன் ஸ்ரீபார்த்தஸாரதி யைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டபடியைத் தெரிவிக்கும் ஆஸ்சர்யமான பாசுரமாகும் இது. இப்பாசுரத்துக்கு அமைந்துள்ள பூர்வாசார்யர்களுடைய வ்யாக்யாநங் களை ஆதாரமாகக்கொண்டு சில அர்த்தவிழேஷங்களை யதாமதி விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

பகவானுடைய திருமேனிக்குப் போலியானவை திரண்டுவரும் மேகக்கூட்டங்கள். திரண்டு வந்த மேகக்கூட்டங்களைக் காண்கிறூர் ஆழ்வார். கண்டவாரே திருவுள்ளும் நெந்து (உள்ளும் குழைந்து) பகவானைக் காண ஆசைப்படுகிறூர். ‘உனக்குப்போலியான மேகத்தைப் பார்த்து நான் நலியா நின்றேன்! நீ என்னிடத்தில் உன் திருமேனியைக் கொண்டு வந்து காட்டாமல் இருக்கிறேயே! இது தான் உன் ஸங்க-ஸ்வபாவமா?’ என்று ஸ்ரீபார்த்தஸாரதியைக் குறித்து வினவுகிறூர் ஆழ்வார். ஸங்க-ஸ்வபாவம் என்பது தன் அடியார்களிடத்தில் பகவானுக்குண்டான காமத்தை - நீர்மைக்குணத்தைக் குறிக்கும்.

தொக்க மேகப் பல்குழாங்கள் - கூட்டங்கூட்டமாகத் திரண்டு வந்த மேகங்களினுடைய ஸமூஹங்களை, நாள்நாளும்- நாடோறும், காணுந்தோறும் - காணும்பொழுதெல்லாம், அம்மான் உருவம் ஒக்கும் என்று - எனக்கு ஸ்வாமியான உன் வடிவழைக் ஒத்திருக்கும் என்று, உள்ளும் குழைந்து தொலைவன் நான் - நெஞ்சு நெந்து துண்புற்று நிற்பேன் நான், தக்க ஐவர் தமக்காய் - தக்கோர்மை படைத்த - நன்மை படைத்த - நல்ல ஸ்வபாவம் படைத்த பாண்டவர்களுக்காக, அன்று- பாரதப்போர்க்களத்திலே, ஈர் ஐம்பதின்மர்-தூர்யோதனுதிகளான நூற்றுவர், தாள் சாயப் புக்க - கால் அற்று மாயும்படியாக நுழைந்து, நல்தேர்த்தனிப்பாகா - ஸ்ரீபார்த்தஸாரதியாய் ஸ்ரீஸௌஷத்யாபாதரம் - மே 2010

தேரை நடாத்தினாலேயே!, வாராய் –அன்று அங்கு தேரை நிர்வெறித்து நடத்தினாலே இன்று இங்கு நடத்தக்கூடாதா? யுத்த அரங்கத்திலேதான் அதை நடத்த வேணுமோ? என் பொருட்டு இன்று அந்தத் தேரை இங்கு நடத்தலாமே! இதுவோ பொருத்தமே? – என் பொருட்டு வராமல் இருப்பது தான் உன் ஸங்கஸ்வபாவத்துக்குப் பொருந்துமோ?

தொக்க மேகப்பல்குழாங்கள் அம்மான் உருவம் ஒக்கும் – என்று திரண்டு வந்த மேகக்கூட்டங்களை ஆழ்வார் பகவானுடைய வடிவழிகுக்கு ஸத்ருஶமாக அருளிச் செய்கிறார். ஆழ்வார் இப்படி அருளிச் செய்திருந்தாலும் உண்மை நிலையை நம்பின்னை உடனே எடுத்துக்காட்டுகிறார்.

“உனக்குப் போலியான மேக த₃ர்ஶாநத்தாலே நோவுபடாநிற்க, வந்து முக₂ங்காட்டுகிறிலை; இதுவோ உன் ஸங்க₃–ஸ்வபாவம்? என்கிறார்” என்று எட்டுவ்யாக்யாந அவதாரிகை. தொக்கமேகப்பல்குழாங்கள் பகவானுடைய ‘வடிவழிகுக்குப் போலியாக இருந்தாலும், ஒக்கும்’ என்று ப்ரமிக்கிறார். “தூ₄ மஜ்யோதிஸ்ஸலிலமருதாம் ஸந்திபாத: மேக₄:” (மேக₄ ஸந்தே₃ ஶம் – 1-5) என்பது காளிதாஸன் வார்த்தை. புகை, ஒளி, நீர், காற்று என்னும் நான்கும் கலந்ததுதான் மேகம் என்பது. “‘ஸர்வேப்ஸ்வரன் வடிவ இதரவிஸஜாதீயம்’ என்று புத்திபண்ணை நிற்கச் செய்தே, தூ₄ மஜ்யோதிஸ்ஸலிலமருதாம் ஸமூஹமான மேக₄த்தை ஸத்ருஶம் என்று ப்ரமிப்பர்(ஆழ்வார்)” என்று வ்யாக்யாநம்.

இதர விஸஜாதீயமான திருமேனி பகவானுடையது. அதற்கு மேகம் ஒருபோதும் த்ருஷ்டாந்தமாகமாட்டாது. இருப்பினும், ‘ஒக்கும்’ என்று ப்ரமிக்கிறார் ஆழ்வார். இதுதான் ஆழ்வாருடைய பகவத்விஷய ப்ராவண்ய ப்ராசர்யம் இருக்கும்படியாகும்.

ஐகத்துக்கு ஸ்வாமியான பகவான் லோகவிலக்ஷணமான திருமேனி படைத்தவன். அவன் கொண்டிருப்பது திவ்யமங்களவிக்ரஹம். (திவ்யம் = அப்ராக்ருதம்) லோகத்திலே நாம் காணும் எந்த ஶரீரமும் ப்ராக்ருதமான – பஞ்சஸ்தங்க னின் கூட்டமான – ஸத்வ ரஜஸ் தமோ குணவடிவமான ஶரீரமாகும். ஆனால் பகவானுடைய திருமேனி இப்படிப்பட்டது அன்று; அவனுக்குண்டானது அப்ராக்ருதமான திருமேனியாகும். அதற்கு லோகத்திலே நாம் காணும் பொருள்கள் எதுவும் த்ருஷ்டாந்தமாக மாட்டாது.

“.... பாஞ்சாலி படுத்துமதும் கெளஸல்யை அநுவர்நுத்தியும் ஒப்பாக்குகை பரிசு” என்று ஆசார்யஹ்ருதயத்திலே (130) அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச் செய்துள்ளார்.

ஆழ்வார் பகவானிடத்தில், ‘ஓழிவில் காலமெல்லாம் உடனுய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்’ என்று பாரிக்கிறார். ஆழ்வார் எப்படிப்பட்ட கைங்கர்யத்தை பகவானிடத்தில் பாரிக்கிறார் என்பதற்கு நமதாசார்யர்கள் தபாரதனுக்கு கெளஸல்யை பண்ணிய கைங்கர்யத்தை த்ருஷ்டாந்தமாகக் காட்டுகிறார்கள்.

யத₃ யத₃ ஹி கெளஸல்யா த₃ரீவச்ச ஸகீவ சா
ப₄ர்யாவத்₃ ப₄கி₃நீவச்ச மாத்ருவச் சோபதிஷ்ட₂தி॥

(அயோத்யாகாண்டம் 12–68) [கெளஸல்யை தாவியைப் போலும், ஸகியைப்போலும், மனைவியைப்போலும், ஸஹோதரியைப் போலும், தாயைப்போலும் ஶாஸ்ரூதைச் செய்பவள்.] என்று ஸ்ரீராமாயணத்திலே தஸரதன் வாக்காக வால்மீகி வர்ணிக்கிறார். இந்த த்ருஷ்டாந்தம் ஆழ்வாருக்கு பகவானிடத்தில் உண்டான கைங்கர்யப் பாரிப்பு நமக்கு ஓரளவு புரிவதற்காகச் சொல்லப்படுகிறதே தவிர, உண்மையில் தஸரதனுக்கு கெளஸல்யை பண்ணிய கைங்கர்யம் ஒருபோதும் ஆழ்வார் பகவானிடத்தில் பாரித்த கைங்கர்யத்துக்கு த்ருஷ்டாந்த பாவத்தில் வராது. அது கெளஸல்யைக்கும் தஸரதனுக்கும் உண்டான கர்மாதீநமான ஸம்பந்தமடியாக வருவது; இது ஆழ்வாருக்கும் பகவானுக்கும் உண்டான நிருபாதிக ஸம்பந்தமடியாகவருவது. அது ஒழிக்கக் கூடிய ஸம்பந்தம்; இது, ‘உன்தன்னேடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ (திருப்பாவை –28) என்னும்படி ஒழிக்கமுடியாத ஸம்பந்தம். இதுக்கு அதை த்ருஷ்டாந்தமாகச் சொல்லலாமா? என்றால், ஏதோ மனத்தில் படவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகிறதே தவிர இது உண்மையில் த்ருஷ்டாந்தமாக மாட்டாது.

**பாஞ்சால்யா: பத்₃ மபத்ராக்ஷயா: ஸ்நாயந்த்யா ஜகநம் கநம்
யா: ஸ்த்ரியோ த்₃ருஷ்டவத்யஸ் தா: பும்ப₄வம் மநஸா யயு:॥**

[தாமரை இதழ் போன்ற கண்களை உடைய பாஞ்சால ராஜகுமாரியான த்ரெளபதி குளிக்கும்போது அவனது அல்குலைக் கண்ட பெண்கள் (இவளை மனைவியாகப் பெறலாம்படி] புருஷனாகப் பிறக்கப் பெற்றிலோமே என்று மனத்தால் நினைத்தார்கள்.) என்று மஹாபாரத உத்யோக பாவ ஸ்லோகம். பெண்களைக்கூட ஆணுடை உடுக்கச் செய்யும் ரூபஸௌந்தர்யம் பாஞ்சாலிக்கு உண்டு. இதுபோன்று ஆண்களான ஆழ்வார்களைக்கூட பெண்ணுடை உடுக்கப் பண்ணும்படியான ரூபஸௌந்தர்யம் பகவானுக்கு உண்டு என்று த்ருஷ்டாந்த-தார்ஷ்டாந்திக பாவத்திலே சொல்லப்படுகிறது. பாஞ்சாலி எத்தனை அழிகு படைத்தவளாய் இருந்தாலும், அவள் அயோநிஜையாய் (யோநி ஸம்பந்தம் இல்லாதவளாய்) இருந்தாலும், அவள் அக்நியிலிருந்து தோன்றியவளாய் இருந்தாலும் அவள் ஶரீரம் ப்ராக்ருதமே. பகவானுடைய திருமேனி அப்ராக்ருதமான திருமேனி. அது ஆழ்வார்களைப் படுத்துகிறது. அதற்கு ப்ராக்ருதமான இவள் ஶரீரம் படுத்துகிற பாட்டை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவது ஒருபோதும் பொருந்தாது. இருந்தாலும் பகவானுடைய திருமேனி ஸௌந்தர்யத்தின் பெருமை நம் போல்வார் மனத்தில் படுவதற்காக த்ருஷ்டாந்தமாகக் காட்டப்படுகிறது.

இதுபோன்று இந்த இடத்திலேயும் பகவானுடைய இதர-விஸஜாதீயமான திருமேனிக்கு, திரண்டு வரும் மேகக்கூட்டங்கள் ஒருபோதும் த்ருஷ்டாந்தமாக மாட்டாது. இருப்பினும் அதை ஆழ்வார் த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிறார். மேகங்கள் துண்டு துண்டாய் வந்திருந்தால் ஆழ்வார் ப்ரமித்திருக்கமாட்டாராம். திரண்டு வந்த மேகக்கூட்டங்களைக் கண்டவாரே ப்ரமிக்கிறார் ஆழ்வார். அவருக்கு பகவானுடைய ஸ்ரீஸஹஸத்யாபாத்ரம்— மே 2010

திருமேனி நினைவிற்கு வருகிறது. அவனைக் காண இயலாமல் மிகவும் வருத்தப் படுகிறார்.

ஆழ்வார்படியும் நாட்டார் படியும்: பகவத்பக்தனுடைய போக்கும் நாட்டாருடைய போக்கும் ஒத்திராது. பகவானுக்காக வாழ்பவர்கள் அவனடியார்கள். அவர்களால் நாட்டாருக்காக வாழ்முடியாது. இந்த இடத்திலே ஆழ்வாருடைய அநுபவமும் நாட்டாருடைய அநுபவமும் ஒத்திராது என்பதை மிக அழகாக அருளிச்செய்கிறார்கள் நமதாசார்யர்கள்.

மேகதர்பநம் நாட்டாருடைய தாபத்தை – ஸ்ரமத்தைப் போக்கும். நாட்டிலே உள்ளவர்கள் மேகக்கூட்டங்களைப் பார்த்தால் அவர்களுடைய தாபங்கள் ஆறிவிடும். நாட்டாருக்கு மேகத்தைக் கண்டால் ஆநந்தம். லோகத்தார் திரண்டு வரும் மேகக்கூட்டங்களைக் கண்டு மனம் மகிழ்ந்து தமக்குண்டான தளர்ச்சி நீங்கப்பெறுவார்கள். ஆனால் ஆழ்வார் அநுபவம் இதற்கு நேர்மாறுஞ்சு. மேகதர்பநத்தாலே இவர் திருவுள்ளத்திலே நோவுபடுகிறார். மேகக்கூட்டங்களைக் காண்பது இவருக்கு வருத்தத்தை உண்டாக்குகிறது. நாட்டாருக்கு ஸாதகமாய் இருப்பது இவருக்கு பாதகமாய் இருக்கிறது.

“நாள்நாளும் காணும்தோறும் உள்ளம் குழைந்து தொலைவன் நான்” என்று அருளிச்செய்கிறார் ஆழ்வார். தொக்கமேகப்பல்குழாங்கள் இவருக்கு பகவானுடைய வடிவழைகை நினைவுபடுத்த அவனைக் கண்ணரைக்காண இயலாமல் மிகவும் வருத்தப் படுகிறார். ‘தொலைவன்’ என்று மட்டும் சொல்லவில்லை ‘தொலைவன் நான்’ என்று அருளிச்செய்திருக்கிறார். நான் மட்டும்தான் துன்பப்படுவேன் என்று பாவம். இதுதான் ஆழ்வாருடைய நிலைஇருக்கும்படி.

ஆழ்வாருடைய நிலையை, ‘த₄மிலோப₄ம் பிறக்கிறதுமில்லை, ஜீவித்திருக்கவும் பெறுகிறிலேன்’ என்று காட்டியருளுகிறார் வ்யாக்யாதா. அதாவது, ஆழ்வார் பகவானை கண்ணரைக்கண்டு அநுபவிக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவன் வந்து இவருக்குத் தன் திருமேனியைக் காட்டாததனாலே இவரால் பிழைத்திருக்க முடியவில்லை. முடிந்துவிடுவோம் என்று பார்க்கிறார். ஆனால் தம்முடைய ப்ராணன்கள் அவனுக்கு அதீநமாய் இருக்கிறபடியாலே அவரால் முடியவும் இயலவில்லை. அவனை மறந்திருந்தாவது பிழைத்திருக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால் அவன் வடிவழைகை நினைப்பூட்டும்படி கூட்டம் கூட்டமாய் மேகங்கள் திரண்டு வந்து காட்சியளித்து இவருக்குத் திருவுள்ளத்திலே ஸ்ரமத்தை உண்டாக்குகின்றன. தம்முடைய அநுபவத்தை அப்படியே ‘தொக்கமேகப் பல்குழாங்கள் காணுந்தோறும் அம்மான் உருவும் ஒக்கும் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் நான் தொலைவன்’ என்று பகவானிடத்தில் விண்ணப்பிக்கிறார். பகவானைக் காண இயலாமல் இவர் படும் துக்காநுபவம் மேலெழுந்தவாரியானது அன்று. அதாவது, இவருடைய திருமேனியில் மட்டும் ஶௌதில்யம் உண்டாகவில்லை. திருவுள்ளத்திலும் தளர்ச்சி ஏற்படுகிறது. இது பூஷைலேஶதூயாபாத்ரம்– மே 2010

எதோ ஒரு நாள் இரண்டு நாள்கள் மட்டும் ஏற்படும் துக்காநுபவம் அன்று. ஆழ்வார் பகவானைக் காணலியலாமல் நாள்நாளும் இடைவிடாமல் துன்பப்படுகிறுர். இதுதான் ஆழ்வாருக்குண்டான பகவத்விஷய ப்ராவண்ய ப்ராசர்யாதிஶயம் இருக்கும்படி.

தக்கஜூவர்: பஞ்சபாண்டவர்களை தக்க ஜீவர் என்று குறிப்பிடுகிறுர் ஆழ்வார். ‘நீ பாண்டவர்களை ரக்ஷித்தாயே! பாண்டவர்கள் என்னைப்போல் மேகக்கூட்டங்களைக் கண்டு வருத்தப்பட்டார்களா? அவர்களை நீ உன் நீர்மைக் குணத்தைக் காட்டி அநுக்ரஹித்தைப் போன்று என்னையும் நீ அநுக்ரஹிக்கமாட்டாயா?’ என்று பகவானிடத்தில் விண்ணப்பிக்கிறுர் ஆழ்வார்.

தக்கஜூவர்: தக்கோர்மை உடைய— நல்ல ஸ்வபாவம் படைத்த — ஜீவர் என்றபடி. தக்கோர்மை என்பது எதோ ஒரு நன்மையைக் குறிக்கும். கண்ணனுடைய திருவடிகளையே ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் பற்றிநிற்கும் நல்ல தன்மை வாய்ந்தவர்கள் என்னும் அர்த்தத்தை திருக்குருகைப்பிரான்பிள்ளான் காட்டியருளுகிறார். ஈட்டிலே நம்பிள்ளை ‘தக்கோர்மை’ என்பதற்கு ‘நீர்மைக்குணம்படைத்த’ என்று அர்த்தம் அருளிச்செய்துள்ளார். ‘எங்கள் பந்துக்களும் ஜீவிக்கவேண்டும், நாங்களும் ஜீவிக்க வேண்டும். எங்கள் பந்துக்கள் ஒழிய நாங்கள் ஜீவிக்கமாட்டோம். நாங்கள் அவர்களைக் கொல்லவிரும்பவில்லை. அவர்கள் ரத்தத்தாலே பூசப்பட்ட ஸாம்ராஜ்யத்தை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு ஐந்து க்ராமங்கள் கிடைத்தாலும் போதும். எங்களுக்கு அல்ப ஜீவநும் கிடைத்தாலும் போதும். பிச்சை எடுத்தாவது நாங்கள் ஜீவிப்போம். ஆனால் எங்கள் பந்துக்களான தூர்யோதநாதிகள் ஒழிந்து நாங்கள் வாழ விரும்பவில்லை’ என்று சொல்லும் நீர்மை – இளகிய மனம் படைத்தவர்கள் பாண்டவர்கள்.

தக்கஜூவர்தமக்கு— தமக்கு என்று நான்காவது வேற்றுமைஞருபு வந்திருக்கிறது. ‘அகாரார்த்தமான பகவானுக்கு மகாரார்த்தமான ஜீவாத்மா அநந்யார்ஹ ஶேஷபூதன்’ என்று ப்ரணவத்திலே சொல்லப்படுவது போன்றும், ‘கண்ணபுரமொன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்குரியேனே’ (பெரிய.திரு.8-9-3) என்று திருமங்கையாழ்வார் பாசுரம் போன்றும் இங்கும் கொள்ளவேண்டும். இதற்கு அநுகணமாக உள்ள ஶப்தம்தான் ‘தமக்கு’ என்பது. தக்க ஜீவர் தமக்குத் தன்னை ஶேஷபூதனை ஆக்கி வைத்துக்கொண்டிருந்தான் கண்ணன் என்றபடி. மகாரவாச்யாகளான நாம் பகவானுக்கு ஶேஷபூதர்கள். ஆனால் அகாரவாச்யனை பகவானே தன் அடியார்களான பஞ்சபாண்டவர்களுக்கு ஶேஷபூதனைய் எழுந்தருளியிருந்தான். நமக்கு ஸ்வரூபம் பகவச்சேஷத்வம். ஆனால் பகவான் பூந்தருஷ்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு ஶேஷபூதனைய் இருந்தான். “எல்லாம் கண்ணன்” என்றிருந்த பஞ்சபாண்டவர்களிடம் பகவானுக்குண்டான ஶேஷபாவத்தைக் காட்டுவதுதான் ‘தக்கஜூவர்தமக்காய்’ என்னும் பாசுரப்பகுதி என்று வ்யாக்யாநம்.

தமக்காய் – “ரத₂ம் ஸ்த₂ாபய” என்னும்படி கையாளாய்’ என்று ஈடு பூந்தருஷ்ணபாதரம்– மே 2010

இவ்விடத்திலே, “....ப₄க₃வாந் புருஷோத்தம: ஸர்வேஸ்வரேஸ்வர: ஜக₃த₃ – உபக்ருதிமர்த்ய: ஆஸ்ரிதவாத்ஸல்யவிவச: பார்த்த₂ம் ரதி₂நம் ஆத்மாநம் ச ஸாரதி₂ம் ஸர்வலோகஸாக்ஷிகம் சகார” (புருஷோத்தமனும், எல்லா ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரனுய் இருப்பவனும், லோகத்துக்கு உதவுவதற்காக மனிதனுய்த் திருவவதாரம் செய்தருளியிருப்பவனுமான பகவான் அடியவனுன அர்ஜூநனை ரதத்திலேயும் தன்னித் தேரோட்டியின் ஸதாநத்திலேயும் அமைத்து இதை எல்லா உலகமும் காண வைத்தான்.) என்று கீதாபாஷ்ய அவதாரிகையிலே ஸவாமி எம்பெருமானார் அருளிச்செய்துள்ள பூஞ்சிக்தியும் அநுபவிக்கத்தக்கது.

“காரணம் து த₄யே: ஸர்வேஸ்வர்ய ஸம்பந்ந: ஸர்வேஸ்வர:” (அதர்வசிகை) என்று வேதபுருஷன் பகவானுடைய பரத்வத்தை அநுபவித்த ரதியிலே எம்பெருமானார் இந்த திவ்யஸுக்தியாலே அவனது ஸௌலப்ய குணத்திலே ஈடுபடுகிறார் என்பதை நாம் அறியலாம்.

“ஸேந்யோருப₄யோர் மத்₄யே ரத₂ம் ஸ்த₂ாபய மேடச்யுத” (இரண்டு ஸேஜைகளுக்கும் நடுவே என்னுடைய தேரை நடத்து) (1-21) என்கிறுன் அர்ஜூநன் கண்ணைனப் பார்த்து. பகவானும் அப்படியே தேரைச் செலுத்துகிறுன். ஈஸ்வரனைப் பார்த்து ஒரு ஸம்ஸாரியானஅர்ஜூநன் ‘தேரை நடத்து’ என்று சொன்னதும் ஆஸ்சர்யம். அவன் சொன்னபடி இவன் செய்து காட்டியதும் ஆஸ்சர்யம்.

“உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் இருந்து...” என்று ஆண்டாள் கோபிமார் பாவனையில் பகவானிடம் ப்ரார்த்திக்கிறுன். இவன் “இங்ஙனே போந்தருளி” என்று ப்ரார்த்தித்தால் அவன் கேட்டு விடுவானு? என்னும் கேள்வி எழுந்தது. அழகியமணவாளப்பெருமாள் நாயனார் உடனே,

“ஓருநாள் அர்ஜூநன் உப₄யஸேநைக்கும் நடுவே தேரை நிறுத்து” என்று சொல்ல, அப்படியே செய்தவன், இத்தனை பெண்கள் திரண்டு ‘இங்ஙனே போந்தருளி’ என்றால் அது செய்யாது இருக்க மாட்டானிரே’ (திருப்பாவை “அன்றி” பாசுர வ்யாக்யாந அவதாரிகை) என்று விளக்கம் அநுக்ரஹிக்கிறார். ஆக, இந்த இடத்திலே பகவான் அர்ஜூநனுக்கு கைளாளனை இருந்தது த்ருஷ்டாந்தமாகக் காட்டப்பட்டுள்ளது. பகவான் கோபிமார்களுக்கு கையாளனை இருந்தது ஆஸ்சர்யமன்று; ஸாமாந்யனை அர்ஜூநன் சொல்லுகிறபடியெல்லாம் தேரை நடத்தினானே! அதுவன்றே ஆஸ்சர்யம்.

ஈர்ஜும்பதின்மர் தாள் சாய : ‘தக்கஜவர்’ என்றார் முதலில். அடுத்ததாக ‘ஈர்ஜும்பதின்மர்’ என்கிறார். தக்கோர்மை இல்லாத ஈர் ஜும்பதின்மர் என்றபடி. பஞ்சபாண்டவர்களுக்குண்டான நீர்மைக் குணம் தூர்யோதநாதிகளுக்குக் கிடையாது. “நீர்மைஇல் நூற்றுவர்வீய” என்று கீழே அருளிச்செய்துள்ளார் ஆழ்வார். “நீர்மைஇல்” என்பதை இந்த இடத்திலேயும் வைத்துக்கொள்ளவேண்டும். (தொடரும்)

பா:

புருஷகாரம் – சிறையிருந்தவள் ஏற்றம்

(பீஞ்சுபடிய வேதாந்த வித்வான் ஶதாபிஷேகம் கோவிந்த நாலிமஹாசார்யஸ்வாமி)

ஸ்ரீவால்மீகிபகவான், பிரமனின் அருளாடியாகத் தான் செய்தருளின பெரும் காவியத்துக்கு முப்பெயரிட்டான். ஒன்று “ராமாயணம்”; மற்றொன்று “ஸ்ரீதாசரிதம்”; மூன்றாவது “பெளவஸ்த்யவதம்”; ஆக முப்பெயர் கொண்டதாகிறது அப்பெரும் காவியம். இந்த முப்பெயர்களில் “ஸ்ரீதா சரிதம்” என்கிற பெயர்தான் மிகச்சிறந்ததென்று “காவ்யம் ராமாயணம் க்ருதஸ்நம் ஸ்ரீதாயா: சரிதம் மஹத்” (ராமாயணம் என்கிற காவ்யம் முழுதுமே உயர்ந்த ஸ்ரீதாசரிதமாகிறது) என்பதால் தெரியவருகிறது. “இராமாயணம் ஸ்ரீதையின் சரிதமாகையால் தான் சிறந்தது’ என்றால் அப்போது ஸ்ரீதைக்குத் தானே சிறப்பிருக்கவேண்டும்; ஸ்ரீதைக்கு எவ்விதத்தில் சிறப்பு? என்பதை அறிய ஆவலுண்டாகிறது. ஆகவே இக்கட்டுரை வாயிலாக “புருஷகாரம்” என்னும் தலைப்பில் ஸ்ரீதாப்பிராட்டியின் சிறப்பு தெளிவாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவசநந்தஷணமஹாஸாஸ்தரத்தில் ஒரு சூரி சூரீண – “இதிஹாஸ ஸ்ரேஷ்ட₂மான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது” என்பது. அந்தச் சூரீணயில் ஸ்ரீதாப்பிராட்டி “சிறையிருந்தவள்” என்றே குறிப்பிடப்பட்டதால், அவளுக்கு ஏற்றம் சிறையிருப்பாலேயே என்று தெரியவருகிறது. சிறையிருப்பு ஏற்றமாகுமா? என்றால், குற்றஞ்செய்து அதற்கான தண்டனையாகச் சிறையிருத்தல் தாழ்வைத் தருமேயல்லது பிறர் நன்மையடையத் தானே வலியச் சிறப்படுகை ஏற்றமேயாம். “ஸ்ரீதாப்பிராட்டியும் பிறர் வாழ்வதற்காகவே இலங்கையில் சிறையிருப்பைத் தானே வலிய வருவித்துக்கொண்டாள்” என்பதனை இந்த ஸ்ரேலாகத்தால் அறியலாம்.

“ஸாந்த₃ரீரகு₄நாத₂ஸ்ய ஸாரஸ்தரீது₃:க₂ஸாந்தயோ

த₃ஸாந்தஸ்ய பு₄வநே த₃ஸமாஸாந் உவாஸ ஹு॥” என்பது ஸ்ரேலாகம். இதன் பொருள் – ரகுநாதனுன் இராமபிரானுடைய மனைவியான ஸ்ரீதாப்பிராட்டி தேவஸ்தரீகளுடைய துன்பத்தைத் துடைக்க பத்துத்தலையனுன் இராவணனின் வீட்டில் பத்துமாதம் சிறையிருந்தாள் என்பது. இனி இதனைச் சற்றுவிரிவாகக் காணலாம். பின்னொலகாசிரியர் இவளை “சிறையிருந்தவள்” என அருளிச்செய்தது இவளுடைய தயைமிக்கிருக்கும் தன்மையை வெளிப்படுத்தவேயாம். தேவதேவனுன் எம்பெருமானுக்கு முக்யமான பத்தியான தன் பெருமையையும், சிறையிருப்பால் ஏற்படும் தாழ்வையும் பாராதே தேவஸ்தரீகளின் சிறையிருப்பை போக்கத் தான் சிறையிருந்தது பிராட்டிதான் தயைக்கு அடிமைப்பட்டிருத்தலாலேயாம். தவிர, குழந்தை கிணற்றில் விழுந்து விட்டால் உடனே தானும் குதித்தெடுக்கும் மாதாவைப் போலே, எல்லா உலகுக்கும் இயல்வான மாதாவாயிருக்கும் உறவால் இந்தச் சேதநர்களாகிற தன் குழந்தைகள் இந்த ஸம்ஸாரமாகிற கிணற்றில் விழவே, இவர்களை எடுக்கத் தானும் ஸம்ஸாரத்தில் வந்து

பிறந்தாள். இத்தால் இவளின் வாத்ஸல்யமும் (அன்றீன்ற கண்றின் பக்கல் தாய்ப்பசுவுக்கிருக்கும் அன்பு) நன்கு வெளிப்படுகிறது.

இக்குணத்தின் சிறப்பை வெளியிடுகைக்காகத்தான் பரமாசாரியரான நம்மாழ்வார் “தனிச்சிறையில் விளப்புற்ற கினிமொழியாள்” என அருளிச்செய்தார். இதையிட்டுத்தான் பின்னோடு காரியரும், ஸீதாப்பிராட்டியை “சிறையிருந்தவள்” எனக்குறிப்பிட்டார். கர்மமடியாக வந்த சிறையிருப்புத்தான் தாழ்வைக்கொடுக்கும். பிராட்டியின் சிறையிருப்பு தன்னைப் பற்றினவர்களான தேவர்களின் ஸ்தரீகளை (இராவணனுல் இலங்கையில் சிறைவைக்கப்பட்டவர்களை) சிறை விடுவிப்பதற்காக. பிறர் வாழவேணும் என்கிற நல் எண்ணமான தன் அநுக்ரஹத்தாலே தானே வலிய உண்டாக்கிக்கொண்டதாகையாலே ஏற்றத்தைத்தான் கொடுத்தது.

எம்பெருமானுக்கும் ஸம்ஸாரிகளைப்போலே கர்ப்பவாஸம் பண்ணிப்பிறப்பது, “பல பிறப்பாய் ஓளிவரும்” என்று பலபிறவி பிறந்தாலும் ஓளியையே தருவது அவன் பிறப்பு கர்மமடியாகவல்லாமல் அநுக்ரஹமடியாக வந்ததாலேயாம். ஆகவே பிராட்டி சிறையிருப்பும் அநுக்ரஹமடியாக வந்ததாகையாலே அவனுக்கும் பெருமையையே தந்தது.

ஸீதாப்பிராட்டி, இராவணன் தன்னைத் தூக்கிச்சென்று சிறைவைக்கைக்காக, பொய்மானை ஆசைப்பட்டுப் பெருமானை அகற்றியும், பிறகு தன்னைத் தனியே விட்டுச் செல்ல இசையாத இளையபெருமானைக் கடும்சொற்கள் சொல்லி அகற்றியும், இராவணன் தன்னைத் தூக்கிச் செல்லச் சூழ்நிலையை அமைத்துக்கொடுத்தும், தன்னை அவன் தொட்டுத் தூக்கும்போது தன் கற்புக்களல் அவனைச் சுடாமல் பண்ணியும் இவ்வளவும் செய்தது தான் விரும்பியேயாம்.

இலங்கைபுக்க திருவடியின் வாலில் இராவணன் நெருப்புவைக்க, அந்நெருப்பு திருவடியின் வாலைச் சுடாதிருக்கப் பிராட்டி “ஸ்ரோ ப₄வ ஹநாமதः” (ஹநுமானுக்குக் குளிர்ந்திருக்கக்கடவாய்) என்ற சொல்லால் நெருப்பைக் குளிரப்பன்னினவள் தன் அநுமதி அன்றியில் தன்னைத் தூக்கினவனை “நஷ்டோ ப₄வ” (நாசமடையக்கடவாய்) என சாபமிட்டுத் தொலைத்திருக்கலாமே. ஆகவே, பிராட்டி வலியத் தனக்குச் சிறையைப் பிறருக்காக வரவழைத்துக்கொண்டாள். இதனை அறியாது “இராவணன் தன் வலிமையால் தூக்கிச்சென்றான்” என்பவர் கஷாத்ரர்களாம் (தன்னியர்களாம்).

பூஞ்சாமாயணம் முழுவதும் ஸீதாப்பிராட்டியின் ஏற்றத்தையே சொல்லுகிறுப் போலே மஹாபாரதமும் பாண்டவர்களுக்காக தூதுபோன கண்ணனின் ஏற்றத்தையே சொல்லவந்தது.

வேதாந்தங்களில் சேதநர்கள் நன்மையடையச் சொல்லப்பட்ட அர்த்தங்களை விளக்கவந்த பூஞ்சாமாயணமும் மஹாபாரதமும் வேதாந்தத்தில் எவ்வாற்தத்தைக் காட்டிற்று என்றால், பிராட்டிக்கே உரித்தான் புருஷகாரம் செய்வதையிட்டு உண்டான பிராட்டியின் வைபவத்தையும், எம்பெருமானுக்கே உரித்தான் வேண்டாதவற்றைப் போக்கி வேண்டியதைக் கொடுக்கும் உபாயமாகும் தன்மையையிட்டு உண்டான

எம்பெருமானின் வைபவத்தையுமேயாம். அதாவது – குற்றங்கள் நிறைந்த சேதந் தீவளைப் பற்றும்போது எல்லா உலகுக்கும் மாதாவான உறவாலும், க்ருபை முதலான குணங்களாலும், தீவளைப்பற்ற நடுவில் ஒரு புருஷகாரம் (சேர்த்துவைப்பவர்) வேண்டாதபடியாய், தீச்சேதநர்களின் அபராதங்களைக்கண்டு “கஷிபாமி” (தள்ளிவிடுவேன்), “ந சஷமாமி”(பொறுக்கமாட்டேன்) என்னும் எம்பெருமானுடைய நினைவையும்மாற்றி, சேதநர்களை ஏற்றுக்கொள்ளசெய்யும் புருஷகாரத்தின் பெருமையும், பிராட்டியடியாக ஓர் சேதநனை எம்பெருமான் ஏற்றுக்கொண்டபிறகு, அந்தப் பிராட்டியே அச்சேதநனை விடச்சொன்னாலும் விடாத எம்பெருமான் பெருமையும் சொல்லப்பட்டதாகிறது.

இத்தால் பிராட்டிக்குப் புருஷகாரமாயிருக்கையும், எம்பெருமானுக்கு உபாயமாயிருக்கையும் தனிச்சிறப்பென்பது நன்கு விளங்குகிறது. எம்பெருமானின் மற்றப் பிராட்டிமார்களுக்கும், நித்யஸுறிகளான அநந்தன், கருடன் முதலானுக்கும் எம்பெருமான் அடியார்களுக்கும் ஆசார்யனுக்கும் வரும் புருஷகாரத்வம் (எம்பெருமானுடன் சேர்த்துவைக்கும் தன்மை) இந்தப்பிராட்டியின் ஸம்பந்தமடியாகவே வருவதொன்றுகும். தீவளுக்குப்போல தன்படியே ஏற்பட்டதன்று. ஆகவே புருஷகாரமாயிருக்கை பிராட்டிக்கு தீலக்கணமாகவும், உபாயமாயிருக்கை எம்பெருமானுக்கு தீலக்கணமாகவும் ஆகிறது. எம்பெருமானுக்கு புருஷகாரமாகை கூடாது. பிராட்டிக்கு உபாயமாகை கூடாது. சேதநனுக்கு எம்பெருமானேஞ்சும் பிராட்டியோடும் உறவுண்டாயிருக்க, எம்பெருமானைப் பற்றுகைக்கு இந்தப் பிராட்டி புருஷகாரமாக வேண்டுவது என்னென்னில்; மாதாவாயிருப்பதாலுண்டான குற்றங்களை தீனிதாகக்கொள்ளப்பண்ணும் வாத்ஸல்யம் என்கிற குணத்தை மிகமிகப் பெற்றிருப்பதாலும், எம்பெருமானைப்போலே வன்மையும், மென்மையும் கலசியிருக்கையன்றிக்கே, வெறும் மென்மையேயாய், பிறர் கண் குழிவு (வருத்தம்) காணஸஹியாத தன்மையாலும், எம்பெருமானை விரும்பாதவர்களையும் விரும்பும்படி பண்ணமுயலுமவளாகையாலும், எத்தனை குற்றம் செய்தவர்களும் கூசாமல் வந்து தன்காலிலே விழலாம்படி இருப்பவள் இந்தப்பிராட்டி.

ஆண்மையடியாக வன்மையையும், பிதாவாயிருக்கும் தன்மையடியாக ஹிதத்தையே (நன்மையையே) செய்யும் தன்மையையும் உடையனை எம்பெருமான் – சேதநர்களின் குற்றங்களைப் பத்தும்பத்தாக (முழுதும்) கணக்கிட்டுக் கடுமையாக தண்டிப்பவனுகையாலே குற்றம் செய்தவர்கள் அவன் எதிரில் செல்லவும் மிகப் பயப்படும்படி இருப்பான் ஒருவன். அவனைத் தகுந்த உபாயங்களாலே தன்னைவந்து பற்றின சேதநனின் எல்லாக் குற்றங்களையும் மறப்பித்துச் சேர்த்துவைப்பாள் பிராட்டியாகையாலே அபராதமே வடிவான இச்சேதநன் எம்பெருமானைப் பற்றும்போது தீவள் புருஷகாரமாகவேணும்.

ஆகவேதான் எம்பெருமானை உபாயமாகப் பற்றும்போது தீவளைப் புருஷகாரமாகப் பற்றவேணும் என்கிறது ஶாஸ்தரம். இனி இந்தப் பிராட்டியின் புருஷகாரமாம் ஸ்ரீஸஹஸத்யாபாத்ரம்– மே 2010

தன்மையை விரிவாகக் காணலாம். பிராட்டி புருஷகாரமாக வேணுமேயானால் பிராட்டிக்கு ‘க்ருபை, பாரதந்தர்யம், அநந்யார்ஹத்வம்’ என்கிற மூன்றும் அவச்யம் வேணும். க்ருபை – இரக்கம்-பரது₂:குஸ்விஷ்ணுத்வம். அதாவது – பிறர் துன்பங்கண்டு பொறுத்துக்கொள்ளமாட்டாமை. பாரதந்தர்யமாவது – பராதீநத்வம். அதாவது – பரனைத் தனக்கு ப்ரதாநமாகக்கொண்டு தான் அவனுக்கே அடங்கியிருக்கை. எம்பெருமானையே சார்ந்திருக்கை. அநந்யார்ஹத்வமாவது – எம்பெருமானைத் தவிர மற்றவர்க்கு அடிமையாகத் தகுதியற்றிருக்கை.

பிராட்டி புருஷகாரம் செய்யவேணுமேயானால் சேதநர் ஸம்ஸாரத்தில் படும் துன்பத்தைக்கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானேநெடு இவர்களைச் சேர்க்கைக்காக முயல க்ருபை-(இரக்கம்) வேணும். ஸ்வதந்தரனை எம்பெருமானைத் தன் சொல் வழிவரப்பண்ணும்போது அவனைப் பின்சென்றே தன்வழிக்குக் கொண்டுவரவேணு மாகையாலே பாரதந்தர்யம் – அவனையே சார்ந்திருத்தல் என்பது வேணும். “இவள் நம்மையொழிய வேரெருநுவருக்குத் தகுதியற்றவளாய் நமக்கே மேம்பாட்டை உண்டாக்குவளாகையாலே, இச் சேதநனை ஏற்றுக்கொள்ளசொல்வது நமக்குச் சேதநலாபமாகிற ஒரு மேம்பாட்டை உண்டாக்கவேயாம்” என்று அவன் இவள் சொற்படி செய்கைக்கு அநந்யார்ஹத்வம் – அவனைத் தவிர மற்றவர்களுக்காகாத தன்மை வேணும். ஆகவேதான் இவை மூன்றும் புருஷகாரம் செய்பவருக்கு அவசியம் வேண்டியதாகிறது.

எம்பெருமானிடம் இப்பிராட்டி கொண்டிருக்கும் பாரதந்தர்யமும், அநந்யார்ஹத்வமும் பிராட்டியாகிற இவள் தன்மையைப்பற்றி இருப்பதுமட்டுமல்லா மல், “ஹீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்நியெள” (ஹீ என்கிற பூமிப்பிராட்டியும், லக்ஷ்மீ என்கிற பெரியபிராட்டியும் உனக்குப் பத்நிகள்) “விஷ்ணுபத்நீ” (விஷ்ணுவுக்கு பத்நீ) என்கிற வேதவாக்யங்களின்படி எம்பெருமான் திறத்தில் இவனுக்குண்டான் “பத்நியாயிருக்கை” என்கிற தன்மையடியாகவும் வருகின்றன.

“அஹந்தா ப்ரஹ்மணஸ்தஸ்ய ஸாஹுமஸ்மி ஸநாதநீ” (எப்போதும் நிலைத்து நிற்பவளான நான் “நான்” என்கிற சொல்லால் சொல்லப்படும் எம்பெருமானுக்கு “நானையிருக்கை” என்கிற தன்மையாகவிளங்குபவள்) என்றும், “ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ:” (எம்பெருமான் எப்போதும் ‘ஸ்ரீவத்ஸம்’ என்கிற மறுவை மார்பில் உடையவனுகவும், எப்போதும் பிராட்டியுடன் கூடினவனுகவுமே இருப்பான்.) என்றும் சொல்லுகிற சான்றுகளின்படி, பிராட்டிக்கு லக்ஷணமாக அமைந்த ‘எம்பெருமானை விட்டுப் பிரிக்கமுடியாமலிருக்கும் தன்மை’ கொண்டும் இந்தப் பாரதந்தர்யமும் அநந்யார்ஹத்வமும் உண்டாயிருப்பன. ஆகையால் தான், பிராட்டியைத் தவிர மற்றையார்க்கு ‘எம்பெருமான் பிராட்டி’ என்கிற மிதுநத்துக்கு (இரண்டு தத்தவங்களுக்கும்) அடிமைப்பட்டிருக்கையும், பிராட்டிக்கு எம்பெருமான் ஒருவனுக்கே அடிமைப் பட்டிருக்கையும் தேறுகிறது. இந்த இயல்வான உறவாலேதான் இவள் எம்பெருமானைத் தன் சொற்படி நடக்கப்பண்ணும்போது நடுவில் மற்றெருநுவர் வேண்டாதொழிகிறது.

மஹநீயர்களைப்போற்றுவோம்-5

காரப்பங்காடு மஹாவித்வான் பூர்ண.வே.வேங்கடாசார்யஸ்வாமி

(காரப்பங்காடு பூர்ண.வே.முரளீதாரன்ஸ்வாமி

எழுதிய நாலிலிருந்து தொகுக்கப்பெற்றது) (சென்றவிதழ் தொடர்ச்சி)

அர்த்த ஶாத்தி: பூர்வைஷ்ணவர்களுக்கு அர்த்தஶாத்தி (பொருள் வழித்தூய்மை) என்பது மிகவும் முக்யம் என்று சொல்வர் காரப்பங்காடுஸ்வாமி. ‘அர்த்தஶாத்தி இருந்தால்தான் பாவசாத்தி ஏற்படும்’ என்பது ஸ்வாமியுடைய கொள்கையாக இருந்துவந்தது. அர்த்தஶாத்தி இல்லாவிட்டால் ப்ராஹ்மண்யமே போய்விடும் என்று மநுபகவான் சொல்லியிருப்பதையும் அடிக்கடி எடுத்துச்சொல்வர் ஸ்வாமி. காலகேஷபம் ஏற்பாடு செய்வதற்காகத் தம்மிடம் வருபவர்களிடம் ஸ்வாமி ‘எந்தவிஷயத்தைப் பற்றி எப்போது எத்தனை நாள்கள் விண்ணப்பிக்கவேண்டும்’ என்று மட்டும் தான் கேட்பார். ‘இந்த விஷயத்தைப் பற்றி இத்தனை நாள்கள் சொல்வதற்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், இந்த இந்த வசதிகள் செய்துதரவேண்டும்’ என்றெல்லாம் நேரிடையாகவோ மறைமுகமாகவோ கேட்கமாட்டார். காலகேஷபம் நடந்து முடிந்த பிறகு தட்டெடுத்து வசூலிப்பதும் அவருக்கு அறவே பிடிக்காது. மற்ற எந்த ஒரு வித்வானுக்கும் காலகேஷபம் நடத்த ஒரு வாய்ப்பு நேரிடுகிறது என்றால், அதில் தாம் தலையிடமாட்டார். தன்னால் மற்றவர்களுக்கு அலெளாகர்யமோ அலாபமோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பார் ஸ்வாமி. தம்முடைய ப்ரவசநங்களைக் கேட்டு ஸ்ரோதாக்கள் ஆத்மநன்மைகளைப் பெறவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் ஸ்வாமி.

ஸ்வாமியின் வாழ்க்கையில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளை இங்கு குறிப்பிடுகிறேன். க்ருஷ்ணமாசார்யர் என்று ஒருவர் அந்தக்காலத்தில் பாரத ஸம்ப்ரதாய க்ரந்தங்களை வாங்கி விற்பதை போதுபோக்காகக் கொண்டிருந்தார். ஒரு முறை தம்மிடம் பகவத்விஷய வ்யாக்யாநங்கள் அடங்கிய தொகுதிகள் மூன்று இருந்ததனால் அவற்றிலிருந்து ஒரு தொகுதியை ஸ்வாமி இவரிடம் கொடுத்து அபேக்ஷை இருப்பவருக்கு கொடுத்துவிடுமாறு ஸாதித்தார். ஸ்வாமியிடம் பெற்ற இந்த பகவத்விஷய வ்யாக்யாநபூர்ணீகோஸங்களை க்ருஷ்ணமாசார்யர் தம்மிடமே வைத்துக் கொண்டிருந்தார். பிறகு இந்த பூர்ணீகோஸங்களை நல்ல வசதி படைத்த ஒருவர் விரும்பி அதற்காக எவ்வளவு பணம் கொடுப்பதற்கும் ஸித்தமாய் இருந்ததனால், அவருக்கு அந்தக் காலத்திலேயே 4000 ரூபாய்களுக்கு விற்றுர். பூர்ண.வே.காரப்பங்காடு ஸ்வாமி பணக்கஷ்டத்தில் வாடுபவராகையாலே இந்தப்பணம் அவருக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் என்று நினைத்த க்ருஷ்ணமாசார்யர் அதை ஸ்வாமியிடம் கொடுத்தார். ஆனால் “இந்தப்பணம் என்னைச் சேர்ந்தது அன்று; அடியேன் அதிகப்படி யாய் இருக்கிறது என்று தேவரீடிடம் பூர்ணீகோஸங்களைக் கொடுத்துவிட்டேன். அவற்றை தேவரீ விற்று இந்தப் பணத்தை ஸம்பாதித்திருக்கிறீர். இந்தப்பணம் தேவரீத்தான் சேர்ந்ததாகும். இதை அடியேன் வாங்கிக்கொள்ளமுடியாது” என்று ஸ்வாமி ஸாதித்து பூர்ணீகோஸத்தொடர்ம்— மே 2010

அந்தப்பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஒரு முறை ஸ்வாமி மேட்ரீஸில் ஓன்பது நாள்கள் பூர்வாமாயனைம் உபந்யாஸம் செய்வதற்காக எழுந்தருளியிருந்தார். உபந்யாஸத்தை ஏற்படுத்தி இருந்த அதிகாரிகள் ஸ்வாமி உபயோகத்திற்காக பால்கூப்பன்களை வாங்கித்கொடுத்திருந்தனர். உபந்யாஸங்கள் முடிந்து ஸ்வாமி சென்னைக்குத் திரும்பும்போது சிலபால்கூப்பன்கள் மீதமிருந்தன. ஸ்வாமியிடம் ஶாஸ்தரம் வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் அந்த பால்கூப்பன்களுக்குண்டான பாலை வாங்கி திரட்டிப்பால் பண்ணிக்கொடுக்குமாறு தளிகை பண்ணுபவரிடம் சொன்னார். இந்தவிஷயம் ஸ்வாமிக்குத் தெரியவந்தது. உடனே ஸ்வாமி அந்த ஶரிஷ்யரை அழைத்து, மீதமிருந்த பால்கூப்பன்களை நிர்வாஹஸ்தர்களிடம் திருப்பிக்கொடுத்துவிடுவதுதான் முறையான செயல். உமக்கு என்னுடைய அகத்தில் திரட்டிப்பால் பண்ணிக்கொடுக்கிறேன். இந்தப் பால்கூப்பன்களை அவர்களிடத்தில் திருப்பிக்கொடுத்துவிடும் என்று ஶரிஷ்யித்தார். சிறு விஷயமானாலும் அதில் முறை தவறி (நேரமையில்லாமல்) நடக்கக்கூடாது என்பதில் ஸ்வாமி மிகவும் தீவிரமாக இருப்பார்.

ஸ்வாமி க்ரந்தகாலக்ஷேபம் ஸாதிக்கும் க்ரமம்

1. பூர்வாவலோகநம் பண்ணையல் ஸ்வாமி காலக்ஷேபத்துக்கு வந்து விஷயங்களை ஸாதிப்பது என்பதே கிடையாது. எந்த விஷயம் அல்லது க்ரந்தமாக இருந்தாலும், மூலத்தையும், வ்யாக்யாநங்களையும், அவற்றுக்கு ஏற்பட்டுள்ள உப-க்ரந்தங்களையும் ஸேவித்து, எந்த விஷயங்களைச் சொல்லவேண்டும், அவற்றை எப்படி எடுத்துச் சொல்லவேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே யோஜித்து, ஆராய்ந்து தீர்மானித்து மனத்தில் நன்கு திட்டமிட்டுக்கொள்வார். ஸ்வாமியுடைய உபந்யாஸங்களில் அதிகமாக, அநாவச்யமாக ஒரு வார்த்தைகூட இருக்காது. சொல்லவேண்டிய விஷயங்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் சொல்லிவிடுவார்.

2. வார்த்தை ஜாலங்கள், அடுக்குமொழிகள், அதிகமான மேற்கோள்கள் இல்லாமல் சொல்லவேண்டிய விஷயங்களை ஸாலபமான தெளிவான நடையில் எப்படி எடுத்துச் சொன்னால் கேட்பவர் மனத்தில் நன்றாகப்பதியுமோ அப்படி எடுத்துச் சொல்வார். நிறுத்தி நிதானமாக ஒருமுறைக்கு இரண்டு முறைகள் விஷயங்களை எல்லாருக்கும் புரியும்படியாக எடுத்துச் சொல்வார். அவர் எடுத்துக்கையானாலும் வார்த்தைகள் அனைத்தும் மிக எளிமையாக இருக்கும்.

3. ஸ்வாமியுடைய உபந்யாஸங்களும் அநேகமாக க்ரந்தகாலக்ஷேப ரீதியில் தான் அமைந்திருக்கும்.

4. மூலத்தையும் வ்யாக்யாந பங்க்தியையும் விட்டு விலகாமல் விஷயங்களை எடுத்துச் சொல்வார். அதாவது அவர் ஸாதிக்கும் விஷயங்கள் நேரே மூலத்துடனும் அதற்குண்டான வ்யாக்யாந பங்க்திக்கும் தெடர்புற்று இருக்கும். ஸ்வாமி ஒரு போதும் வ்யாக்யாந பங்க்திக்கு ஸம்பந்தமில்லாத அர்த்தங்களைச் சொல்லமாட்டார்.

5. ஒவ்வொரு வ்யாக்யாந பங்க்தியையும் (வரியையும்) எடுத்து, அதற்குள்ளே புதைந்திருக்கும் விஶேஷார்த்தத்தை வெளிக்கொணர்ந்து காட்டுவர்.
 6. இதற்கும் இதற்குமுன் அமைந்திருக்கும் பங்க்திக்கும் ஸங்கதி (தொடர்பு) காட்டுவர்.
 7. இந்த பங்க்தியில் காட்டப்படும் அர்த்தம் எப்படி மூலத்துடன் தொடர்பு பெற்று இருக்கிறது என்பதைக் காட்டுவர்.
 8. வ்யாக்யாந பூஞ்சீக்திகளுக்குள்ளே மறைந்திருக்கும் ப்ரமாண வசநங்களை எடுத்துக்காட்டுவர்.
 9. வ்யாக்யாநங்கள் அருளிச்செய்யும்போது ஆங்காங்கே வ்யாக்யாந பங்க்திகளுக்கு நடுவே தகுந்த ப்ரமாண வசநங்களை உதாஹரிப்பது வ்யாக்யாதாக்கள் அநுஸரிக்கும் முறையாகும். தங்களுக்குண்டான மேதாவிலாஸத்தைத் காட்டிக்கொள்வதற்காக வ்யாக்யாதாக்கள் ப்ரமாண வசநங்களை உதாஹரிப்பதில்லை. அவர்கள் உதாஹரிக்கும் ப்ரமாண வசநங்களுக்கும், வ்யாக்யாந பங்க்திகளுக்கும் அவற்றுக்கும் மூலமாக அமைந்திருக்கும் பூஞ்சீக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புடையன்டு. இவற்றை அந்தந்த ப்ரகரணத்துக்குச்சேர தொடர்புபடுத்திக் காட்டுவது மிக முக்யமாகும்.
- இத்தகைய ப்ரமாண வசநங்களுடைய அர்த்தங்களை விவரித்துக்காட்டி, அவற்றின் தாத்பர்ய விஶேஷங்களை வ்யாக்யாந பங்க்திகளுடன் தொடர்புபடுத்திக் காட்டவேண்டும். அப்போதுதான் ப்ரமாணவசநங்களை உதாஹரித்துக் காட்டியிருக்கும் வ்யாக்யாதாக்களுடைய திருவுள்ளக்கருத்து நன்றாக வெளிப்படும். இந்த ப்ரமாண வசநத்துக்கு இந்த அர்த்தத்தை ப்ரதிபாதிப்பதிலே நோக்கு அல்லது இந்த வசநத்துக்கு இந்த அர்த்தத்தை உபபாதிப்பதிலே நோக்கு என்று ப்ரமாண வசநத்துக்குண்டான தாத்பர்ய விஶேஷத்தை வெளிப்படுத்திக்காட்டி, இது எப்படி வ்யாக்யாந பங்க்திக்குப் பொருந்துமாறு அமைந்துள்ளது என்பதையும் காட்டவேண்டும். ஒவ்வொரு ப்ரமாண வசநத்துக்கும் ப்ரதிபதார்த்தம், வாக்யார்த்தம், தாத்பர்யார்த்தம் எல்லாம் காட்டவேண்டும். ப்ரமாண வசநங்களுக்கு தாத்பர்யார்த்தங்களை நமது ஆசார்யர்கள் பல க்ரந்தங்களில் எப்படி நிர்ணயித்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவேண்டும். இந்த ப்ரமாண வசநத்தை இந்த மஹாசார்யர் இந்த க்ரந்தத்திலே இந்த இடத்திலே எடுத்து இப்படி வ்யாக்யாநம் அநுக்ரஹித்திருக்கிறார்கள் என்று காட்டவேண்டும். இந்த வசநத்துக்கு வேறு இடத்தில் வேறுவிதமாக வ்யாக்யாநம் அருளிச்செய்யப்பட்டிருந்தால் அதையும் எடுத்துக்காட்டவேண்டும். ஸ்வாமி இவ்விஷயங்களில் ஸாமர்த்யம் பொருந்தியவராய் விளங்கினார்.
10. விஶேஷார்த்தங்களை எடுத்துச் சொல்லும்போது யுக்திகளைக் கையாளவேண்டும். லோகாநுபவங்களிலிருந்து உதாஹரணங்களைக் காட்டவேண்டும்; ஸாஸ்த்ர வசநங்களிலும், பூர்வாசார்ய பூஞ்சீக்திகளிலும் அமைந்துள்ள த்ருஷ்டாந்தபரமான விஷயங்களை விளக்கிக்காட்டவேண்டும். இந்த விஷயங்களில் விஶேஷமான திறமை பூஞ்சீஸ்லேஷத்யாபாதரம்— மே 2010

பெற்றிருந்தார் நம்ஸ்வாமி.

11. ஶாஸ்தர ஸம்ப்ரதாய க்ரந்தங்களை ப்ரவசநம் செய்யும்போது எந்த அர்த்தத்தைச் சொன்னாலும் அந்த அர்த்தத்தைச் சொன்னவர் யார் என்பதை மிக முக்யமாகக் குறிப்பிட்டே சொல்லவேண்டும். இதுவே நேர்மையான முறையாகும். பிறர்காட்டியிருக்கும் அர்த்தங்களை வித்வானுணவன் எடுத்துச் சொல்லும்போது, தானே இந்த அர்த்தங்களைச் சொல்வதைப் போன்று சொல்லக்கூடாது. இது இந்த ஸ்வாமி ஸாதித்த அர்த்தம், இது இந்த மஹாசார்யர் காட்டியருளிய அர்த்தம், இந்த அர்த்தம் இந்த க்ரந்தத்தில் இந்த ப்ரகரணத்தில் இந்த பூர்வாசார்யராலே காட்டப்பட்டுள்ளது என்று மூலம் காட்டியே அர்த்தங்களை எடுத்துச் சொல்லவேண்டும்.

12. பூர்வாசார்ய க்ரந்தங்களில் ஒரு மஹாசார்யருடைய பூஞ்சீலிக்திக்கு விவரணமாக மற்றொரு ஆசார்யருடைய க்ரந்தத்திலே பூஞ்சீலிக்திகள் அமைந்திருக்கும் இடங்கள் பலவுண்டு. ஒரு க்ரந்தத்திலே உள்ள ஒரு பூஞ்சீலிக்திக்கு விவரண பூஞ்சீலிக்திகள் மற்ற எந்ததெந்த க்ரந்தங்களிலே இருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, இப்படி ஸங்கரஹ விஸ்தர, விவரணி விவரண பாவத்திலே அமைந்திருக்கும் அர்த்தங்களை காலகேஷபத்திலே அந்தந்த இடங்கள் வரும்போது தவறுமல் எடுத்துச் சொல்லவேண்டும்.

13. காரப்பங்காடு ஸ்வாமிக்குண்டான மற்றொரு சிறப்பு – அவர் காலகேஷபம் ஸாதிக்கும்போது (மற்ற ஸமயங்களிலும்கூட) எந்தவொரு மஹாசார்யருடைய நிர்வாஹத்தையும் கண்டித்து வார்த்தைசொல்லமாட்டார். ஸம்ப்ரதாய பேதங்களோ, நிர்வாஹ பேதங்களோ எதுவாக இருந்தாலும் நம்முடைய தர்ஸநத்தைச் சேர்ந்த மஹாசார்யர்கள் காட்டியருளியிருக்கும் அர்த்தங்களை எடுத்துச் சொல்வாரே தவிர எந்த ஆசார்யருடைய கருத்தையும் விமர்சநம் செய்யமாட்டார். எந்தவொரு ஆசார்ய புருஷரிடமும் அபசாரப்படும்படியாகத் தம்முடைய வார்த்தை அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார். இதைப்போன்று நமதாசார்யர்கள் காட்டியருளியிருக்கும் அர்த்தவிஶேஷங்களுக்கு முரணுக்கவோ அல்லது அதற்கு மேற்பட்டோ தவறிக்கூட வார்த்தை சொல்லிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்.

இப்படி வித்வானுணவன் பின்பற்ற வேண்டிய வழிகள் பலவுண்டு. இவற்றை அனுஸரித்து பூர்வாசார்யர்களுடைய பூஞ்சீலிக்திகளை ஆஸ்சர்யமாகக் காலகேஷபம் ஸாதிக்கும் ஸாமர்த்யமானது ஸ்வாமிக்கு அமைந்தது அவர்தம் ஆசார்யரான பூஞ்சீ.வே.தேசிக வரதாசார்யஸ்வாமியுடைய பாணியைப் பின்பற்றியதால் என்று சொல்லலாம். பூஞ்சீ.வே.தேசிகவரதாசார்யஸ்வாமி எப்படி காலகேஷபம் ஸாதிப்பரோ, அதே க்ரமத்தில் ஸாதிக்கூடியவர் நம்ஸ்வாமி. (தொடரும்)

விளக்கவுரை: பகவத்கிதையில் கண்ணன் தன்னை நான்குவகைப் பட்டவர்கள் ஆஸ்ரயிப்பதாக அருளியுள்ளான். ‘‘ஆர்த்த: ஜிஜ்ஞாஸா: அர்த்த_ார்த்தி_ஜ்ஞாநீ’’ என்று. இழந்த செல்வத்தை அடையவிரும்புமவர், புதிய செல்வத்தைப் பெறவிரும்புமவர், ஆத்மாநுபவமாகிய கைவல்யத்தை விரும்புமவர், எம்பெருமானுக்கு இடையருது தொண்டுசெய்யவிரும்பும் ஜ்ஞாநி என்ற அந்நான்குவகையானவர்களுக்கும் திருவரங்கநாதன் அருள் புரிவதாகக்கூறுகிறோம்.

துன்புற்றுவருமவர்களுக்குப் புகவிடமாயும், இம்மைப் பயனை வேண்டுமவர்க்கு வேண்டுவனவற்றையெல்லாம் தரக்கூடிய கற்பகவ்ருக்ஷமாயும், பொறுக்கமுடியாத குற்றம் செய்தவர்கள் விஷயத்தில் பொறுமை உள்ளவராயும், உண்ணும்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலை (தாரகபோஷக போக்யங்கள்) எல்லாம் எம்பெருமானே என்று எண்ணக்கூடிய ஜ்ஞாநிகளுக்கு, தாய் தந்தையர் சுற்றத்தவர் எல்லாருமாக விளங்குபவராயும், எங்களது செல்வமாயும், பெரியபிராட்டியாருக்குக் கண்ணை உள்ளவராயும், பூமிப்பிராட்டிக்குப் பிராணஞ்சிருப்பவருமான நம்பெருமாளைப் பற்றுவோ மாக. அப்பெருமான் என்னை ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீகமாக வாழவைக்க வேண்டும். அடிமைபூண்டிருத்தலாகிய கைங்கர்யத்தையும் அருளவேண்டும்.

77. ஸ்வப₂ணவிதாநதி₃ப்ரமணிமாலி ஸ்ரீதாமருசி-
ம்ரதி₃மஸூக₃நதி₄பே₄க₃ ஸ்ரீக₂ஸாயிதரங்க₃த₄நம்।
மத₃ப₄ரமந்த₂ரோச்ச₂வலிதநிஸ்ஸ்வலிதோத்தரலம்
ப₂ணிபதி டே₃ாலிகாதலிமம் ஆஸ்வலிம:ப்ரணதா:॥

விளக்கவுரை: கீழே 14 ஸ்ரீலோகங்களால் உத்ஸவ மூர்த்தியாகிய நம்பெருமாளை அநுபவித்தவர். இனி 51 ஸ்ரீலோகங்களால் மூலவராகிய பெரியபெருமாளை அநுபவிக்க முற்பட்டு முதலில் படுக்கையாகிய ஆதிஶேஷனை வணங்குகிறோம். கீழ்ஸ்ரீலோகத்தில் எல்லாவிதமான அடிமையும் கொள்ளவேணுமென்று வேண்டியவர், ‘‘சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்’’ என்று எல்லாவிதமான தொண்டுகளும் செய்யக்கூடிய திருவநந்தாழ்வானை வணங்குகிறோம்.

படுக்கையின் மேற்கட்டியில் ரத்நங்களைத் தொங்கவிட்டாற் போன்று ஆதிஶேஷனது படமாகிற மேற்கட்டியில் நாகத்தின்மாணிக்கங்கள் ஸ்ரீஸ்ரீலோகத்யாபாத்ரம்— மே 2010

ஒளிவீசித்திகழ்கின்றன. நல்லபூமாலைபோன்று மென்மை, குளிர்த்தி, நறுமணம், அழகு இவற்றை உடையதாக இருக்கின்றது. இத்தகைய திருமேனியில் இனிதே திருக்கண்வளரக்கூடிய ஸ்ரீரங்கநாதனை உடையதாய் இருக்கின்றது. அரங்கனை இடையருது சுமப்பதனால் உண்டான பெருமிதத் தாலே மந்தமாக வெளிவருகிற மேல்மூச்சுக்கீழ்மூச்சுக்களால் ஆதிபேஷஷனை கியபடுக்கை ஊஞ்சல்போல் விளங்குகிறது. அப்படுக்கையாம் ஆதிபேஷஷனை வணங்கி மகிழ்வோமாக.

78. வடத₃ல தே₃வகீஜட₂ர வேத₃ஸ்ரீர:கமலாஸ்தந -
ஸட₂கோப வாக்வபுஷி ரங்க₃க₃ருஹே ஸயிதம்।
வரத₃முத₃ாரதீ₃ர்க₄ புஜலோசந ஸம்ஹநநம்
புருஷம் உபாஸிஷ்ய பரமம் ப்ரணதார்த்திஹரம்॥

விளக்கவுரை: அநந்தனை வணங்கியபிறகு அநந்தஸாயியாகிய பெரியபெருமாளை இது முதல் வணங்குகிறார். ஆலமாமரத்தின் இலைமேலும், தேவகியின் வயிற்றிலும், வேதத்தின் உச்சியாகிய வேதாந்தத்திலும், பிராட்டியின் கொங்கைகளிலும், நம்மாழ்வாரது திருவாய்மொழியிலும் எந்த வகையில் எழுந்தருளியிருக்கிறாரோ அதே திருமேனியுடன் ஸ்ரீரங்க விமாநத்தில் ஈயநித்துக்கொண்டிருக்கிறார். வேண்டுவார்க்கு வேண்டிய வரங்களை அளிப்பவரும் வாரிவாரிவழங்கக்கூடிய உதாரமான கைகளையும் நீண்ட திருக்கண்களையும் கொண்ட திருமேனியை உடையவரும், வணங்கியவர்களது துன்பங்கள் அனைத்தையும் போக்குபவருமாகிய பரமபுருஷனை பெரியபெருமாளை உபாஸிக்கக்கடவேன்.

79. உத₃தி₄பரமவ்யோம் நோர்விஸ்ம்ருத்ய பத்₃மவநாலயா-
விநிமயமயீம் நித்தராம் ஸ்ரீரங்க₃நாமநி த₄ாமநி।
ப₂ணிபரிப்ருட₄ஸ்ப₂ாரப்ரஸ்வாஸநி: ஸ்வலிதக்ரம-
ஸ்க₂லித நயநம் தந்வந் மந்வீத ந: பரம: புமாந்॥

விளக்கவுரை: “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு” என்றும், “வடதடமும் வைகுந்தமும்” என்றும் பெரியாழ்வார் அருளியபடி

अस्ति प्रशस्ता भुवनेषु काञ्ची पुरी विरिश्वोत्तरवेदिकाद्या।
गण्याऽभवन्मुक्तिकरीषु पूर्वं धन्याकृतिस्सप्तसु या पुरीषु ॥१॥
उत्फुल्लक्ष्मारसरोजवत्या कूलङ्क्षोत्तुङ्गतरङ्गवत्या।
समावृता या सरिता महत्या स्वच्छाम्बुवत्या भुवि वेगवत्या ॥२॥
यत्रोन्नतानां मणिगोपुराणामंशुप्रवाहैररुणाम्बुपूराम्।
यत्नेन जानन्त्यमरस्ववन्तीं सुराङ्गनाः काञ्चनपुण्डरीकैः ॥३॥
आकर्ण्य यस्यां वरदोत्सवोद्यन्मृदङ्गभेरीनिनदं गभीरम्।
कुर्वन्ति केकाशिशखिनस्सलीलं कालं विना कालवलाहकानाम् ॥४॥
यत्सौधपंक्तिर्गग्नस्ववन्त्या स्वशृङ्गभाजा कलया सुधांशोः।
भोगिव्रजेनापि विभव्यन्तीं शंभुं किलैकाम्पपतिं समीपे ॥५॥

இரண்டாவது ஸர்க்கம்

காஞ்சீபூர் வர்ணனை

1. உலகிலுள்ள நகரங்களிலே மிக்குபகழ்பெற்றதும், பிரமதேவன் அஸ்வமேத யாகம் செய்யும்போது உத்தரவேதியமைக்கப்பெற்றதும், முக்திதரும் ஏழு நகரங்களிலும் முந்துறமுன்னம் எண்ணப்படுவதும், அவ்வேழிலும் வைத்துக் கொண்டு அமைப்பாலே மிகவழகியதுமான காஞ்சீபூரம் என்றிரு நகரம் இருக்கிறது.
2. யாதோரு நகரமானது மலர்ந்த செங்கழுநீர் தாமரை ஆகிய புஷ்பங்களை உடையதும், கரையையழிக்கும்படியான மிகப்பெரிய அலைகளோடு கூடியதும், தூயநீருடையதுமான வேகவதீ என்னும் பெரிய நதியால் சூழப்பெற்றுள்ளதோ;
3. எந்த நகரத்திலுள்ள மணிகளால் சமைக்கப்பெற்ற கோபுரங்களின் கிரணக் கூட்டங்கள் பட்டு செந்திறமுடையதாய் தோன்றும் ஐல்ப்ரவாஹத்தையடைய ஆகாசகங்கையை தேவமாதார்கள் அங்குள்ள பொற்றுமரை மலர்களைக் கொண்டு அறிகின்றனரோ;
4. எந்த நகரத்தில் பேரருளாளன் உத்ஸவத்தில் பெருமழக்கம் செய்கின்ற ம்ருதங்கம், போ ஆகியவற்றின் ஓலியைக்கேட்டு, மயில்கள் காளமேகங்களின் ஒசையில்லாத போதும் கேகாரவும் செய்கின்றனவோ;
5. எந்த நகரத்திலுள்ள உயர்ந்த மாளிகைகளின் வரிசையானது தன்றுச்சியிலுள்ள ஆகாய கங்கையினாலும், பிறைச்சந்திரனுனாலும், போகிகளின் கூட்டத்தினாலும் அருகிலுள்ள ஏகாம்பரநாதனுன ஶிவனை அநுகரிக்கிறதோ; (போகிகள் – மாளிகை பக்ஷத்தில் போகத்தை அநுபவிப்பவர்கள்; ஶிவ பக்ஷத்தில் பாம்புகள்.)

யत्रாக்ரஹாராஷ்வரதூமலேखां காடம்஬ிநீஂ நூனமவேக்ய மோदாத्।
 தந்வந்திகாலேகுபி ச தாண்டவானி ஶி஖ாவலா லோகலாப்஭ாரா: ||६||
 யதந்தரேநன்தசரஸ்தந்தே ஦ந்தியாங்காந்தரபுண்யகோட்யாம்।
 ஶ்ரீமாந் ஜாக்ரக்ஷணஜாராக்ருக: ஶ்ரீதேவராஜ: குருதே நிவாஸம் ||७||
 வேதோ஽ஶ்வமேதோதிததிவ்யமூர்த்திராதோரணே ஭க்தமனோगஜானாம்।
 பாதோப஧ாதி நமதா ஜநானா போதோதிர்யந்த ஸ ஸ நிதித்தே ||८||
 ஆதாரமூதோ ஜாதா தியாண் ஸாதாரணே நிர்ஜானவானாம்।
 தாப்தியப்ளோஷஜுஷாஂ ஜநானாமாப்தஸ்஖ோ யதை சகாஸ்தே தேவ: ||९||
 ஹொப்ஜிநீஹெமஸரோஜாஞ்சாஞ்சிபாஞ்சஜந்யோத்ஜனி ததை யோగி।
 தாரே ஹரேஶ்வராஜாஞ்சுமாஸே ஸமஸ்தஜீவாவநகமீதே: ||१०||

6. எந்த நகரத்தில் அக்ரஹாரங்களில் நடக்கும் யாகங்களிலிருந்து எழும் புகையைக் கண்டு மயில்கள் மேகவரிசை என்றெண்ணி, அகாலத்தில் ஆநந்தமாக தோகையை விரித்து ஆடுகின்றனவோ;
7. எந்த நகரத்தின் மத்தியிலுள்ள அநந்தஸரஸ் என்ற தடாகத்திற்கு அருகிலுள்ள வேழமலைச்சிகாரத்தின் நடுவே புண்யகோடி விமானத்தில் பெருந்தேவித்தாயாரோடு கூடியுள்ள தேவராஜப்பெருமாள் உலகங்களை ரசஷ்டிப்பதில் கவனத்துடன் வாஸம் செய்கிறாரோ;
8. எங்கு, பிரமனது ஹயமேதயாகத்தின் அகநியிலிருந்து தோன்றிய திருமேனியை உடையவரும், பக்தர்களின் மனமாகிற யானையை தன் வரசத்திலே கொண்டுள்ள பாகலைப் போன்றவரும், வணங்குகின்ற ஐநங்களின் ஆபத்துக்களை போக்குபவரும், ஞானக்கடல் போன்றவருமான பேரருளாளன் விளங்குகின்றாரோ;
9. எங்கு, மூன்று உலகங்களுக்கும் ஆதாரமாய், தேவர்களுக்கும் அஸ்தரர்களுக்கும் பொதுவானவராய், ஆத்யாத்மிகம் ஆதிதைவிகம் ஆதிபெளதிகம் என்கிற மூன்று தாபங்களாலே எரிக்கப்படுகின்ற ஐநங்களுக்கு அத்துண்பத்தைப் போக்கும் ஆபத்ஸகஞைய் (நண்பனுய) பேரருளாளன் விளங்குகிறாரோ;

பொய்கையாழ்வார் திருவவதாரம்

10. அத்தகைய காஞ்சிபுரத்தில் பொற்றுமரைக்குளத்தில் பொற்றுமரை மலரிலிருந்து எல்லா ஜீவாத்மாக்களையும் ரசஷ்டிப்பதற்காக பூஞ்சூஞ்யாழ்வான் பொய்கையாழ்வாராக ஐப்பசிமாஸத்திலே விஷ்ணுநக்ஷத்ரமான திருவோணத்தில் திருவவதரித்தருளினார்.

सज्जीवनत्वाद्वृहुसत्त्वयोगात् संसारदावाग्निविनाशकत्वात्।
 शैत्योदयात् सूक्त्यमृतप्रदानात् सरोऽभिधानं यमुदाहरन्ति॥११॥
 मासेऽथ तस्मिन् वसुभेऽजनिष पारेसमुद्रं पुरि मल्लनाम्न्याम्।
 नीलोत्पलान्ताङ्कुवि भूतनामा कौमोदकीशक्तिमयो मुनीन्द्रः॥१२॥
 तन्मास एवाविरभूद्विपश्चित् प्राचेतसर्क्षेऽथ मयूरपुर्याम्।
 महाभिधानो लतिकाहृदान्ताच्छ्रीनन्दकात्माऽजनि कैरवान्तात्॥१३॥
 लक्ष्मीपते: पूर्णकिटाक्षलब्ध ज्ञानातिरेकोर्जितसद्गुणौधाः।
 अयोनिजाताः प्रथमास्त्रयस्ते विचेरुव्य विदिताखिलाथाः॥१४॥

11. பொய்கையானது நன்னீர் நிரம்பியதாகவும், நீர்வாழ் பிராணிகளைத் தண்ணகத்தே கொண்டதாகவும், காட்டுத்தீயை (நெருப்பை) அணைப்பதாகவும், குளிர்ச்சியை ழுட்டுவதாகவும், குளிர்ந்த நீரைத் தருவதாகவுமிருப்பது போலே நல்லோர்களை வாழ்விப்பவராகவும், ஸத்தவகுணத்தோடு கூடியவராகவும், ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயை தணிப்பவராகவும், குளிர்ந்த இனிய பாசுரங்களாலே அம்ருதத்தை அளிப்பவராயுமிருப்பதால் எவரை பொய்கையார் என்று அழைக்கின்றார்களோ;

பூதத்தாழ்வார் திருவவதாரம்

12. பிறகு, அதே மாதத்தில் (பொய்கையாழ்வார் அவதரித்த மறுதினத்தில்) அவிட்ட நகஷத்ரத்தில் ஸமுதரக்கரையில் மல்லைநகரத்தில் (திருக்கடன்மல்லையில்) நீலோத்பலமலரினின்றும் எம்பெருமானுடைய கெளமோதகீயென்றும் கதையினுடைய ஶக்திஸ்வரூபியாக பூதத்தாழ்வார் இப்புவியில் திருவவதரித்தருளினார்.

பேயாழ்வார் திருவவதாரம்

13. பின்பு அதே ஐப்பசிமாஸத்தில் சதயநகஷத்ரத்தில் மதூரபுரியில் (திருமயிலையில்) கொடிகளையுடைய மடுவினில் அல்லிமலரினுளிருந்து எம்பெருமானுடைய நந்தகமென்னும் கத்தியின் அம்ஶமாய் ஜ்ஞாநியான பேயாழ்வார் திருவவதரித்தருளினார்.

முதலாழ்வார்கள் வைபவம்

14. மற்றுள்ளவாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்தஅயோநிங்களாய் முதலாழ்வார்களான அம்மூவரும் திருவின்மணைளனு எம்பெருமானுடைய பரிபூர்ண கடாகஷத்தாலே அடைந்த மிகுந்த ஜ்ஞாநத்தினால் வளர்ந்த நற்குணக்கூட்டங்களை யுடையவர்களாய், அகிலார்த்தங்களையும் அறிந்தவர்களாய் பூமியில் ஸஞ்சரித்துவந்தனர்.

आरभ्य बाल्यादरविन्दनाभमाधारमन्तः करणैरवाप्य।
 रामं पुरा लक्ष्मणवत्रयस्ते मिथो न सम्पर्कजुषो बभूवः ॥१५॥
 नारायणन्यस्तभरा धरण्यां वयं यथाऽन्ये न भवन्ति वेति।
 कुत्राप्यसत्ता न मिथोऽपि यत्र सायंगृहास्ते व्यचरस्त्रयोऽपि ॥१६॥
 एवं यथेच्छं विहरत्सु तेषु नारायणो भक्तिपराङ्गुखानाम्।
 शब्दादिभोगप्रवणेन्द्रियाणाम् अज्ञानिनां मोहमपाकरिष्यन् ॥१७॥
 श्रीवामनक्षेत्रपुरे कदाचित्संयोज्य शौरिर्भगवानकस्मात् ।
 अनभ्रवृष्टिं निशि कल्पयित्वा प्रावेशयत्संकटदेहलीं तान् ॥१८॥
 अपीडयत्सादरमम्बुजाक्षः तानिक्षुखण्डानिव तत्र गत्वा।
 रसोत्तरैस्सूक्त्यमृतैश्च तेषां सञ्जीवयिष्यन् भवतस्मर्त्यन् ॥१९॥

15. எப்படி இளையபெருமாளான லக்ஷ்மணன் பிறந்ததுமுதற்கொண்டு பெருமாளிடத்தில் மிகுந்த ப்ரேமத்துடனிருந்தாரோ, அதேபோன்று குழந்தைப் பருவத்திலிருந்தே அம்மூவரும் பத்மநாபனுன் எம்பெருமாளனேயே தமக்காதாரமாக மனத்திற்கொண்டவர்களாகவும், ஒருவரோடொருவர் தொடர்பின்றிக்கே தனித்தனியே யிருந்தார்கள்.

16. ஸ்ரீமந்தாராயணனிடத்திலே தம்முடைய எல்லாபாரத்தையும் வைத்தவர்களாய், நம்மைப்போன்றவர்கள் உலகில் இருக்கிறார்களோ இல்லையோ என்று தேடிக் கொண்டு, எவ்விஷயத்திலும் தங்களுக்குள்ளும் பற்றற்றவர்களாய், எவ்விடத்திலே அந்திப்போது நேருகிறதோ அங்கேயே தங்குபவர்களாய் அம்மூவரும் திரிந்தனர்.

17,18. இவ்வாறு மூவரும் தனித்தனியே ஸஞ்சரித்துவருங்கால், ஓரிரவில் எம்பெருமான் தன்னிடத்திலே பக்தியில்லாதவர்களாயும், ஶப்தாதிவிஷயங்களிலே செலுத்தப்பட்ட பஞ்சேந்தரியங்களையுடையவர்களாயுமிருக்கிற அறிவற்ற ஐநங்களின் மோஹத்தைப் போக்குவதற்காக, ஸ்ரீவாமநகேஷ்தரமான திருக்கோவலூரிலே, மேகமில்லாமலிருக்கச் செய்தே பெருமழையையுண்டாக்கி, அம்மூவரையும் ஒரு சிறிய இடைகழியிலே நுழையச்செய்தான்.

19. ஸம்ஸார தாபத்தால் வருந்துகின்ற மக்களை அம்மூவருடைய திவ்யஸுரிக்தி களாகிற அமுதத்தைக் கொண்டு உஜ்ஜீவிப்பிப்பதற்காக, கரும்புத்துண்டுகளை ஆலையிலிட்டுப் பிழிவதுபோலே அரவிந்தாக்ஷனுன் எம்பெருமான் அவ்விடத்திற்குச் சென்று அம்மூவரையும் ஆதாவோடு நெருக்கினான்.

நாயந்தே! தரைவித₃யவ்ருத₃த₄ஜநஶி ரோபூ₄ஷணமாய், ஸாத்த்விகஜநஸநாதந ஸம்பத்தாய், ஆஸ்ரிதஸர்வவித₃ப₃ந்து₄ஏப(பூத)முமாய், அஸரண்யஸரண்யமுமா யிருக்கையாலே மன்னுயிர்கட்கெல்லாம் அரணமான சரண பங்கஜங்களும், நளிந நாளலலிதங்களாகையாலே அவற்றைப்போலான இனைக்காலான கணைக்கால்களும், யெளவந் ப்ரஹர்ஷி ப்ரருதோத்போதும் (?) போலே உத்ப₄ாநுக்களான ஜாநுக்களும், கரிப்ரவரகரங்கள் போலே உருக்களான ஊருக்களும், கநகாசலதால் போலே யிருக்கிற கடிகாந்தி லோகாந்தையான பகைகாந்தியும், வடபத்ரபுடம் போலே ஸாந்த₃ரமான துந்தி₃ஸ்த₂லமும், ஸௌந்த₃ர்ய ஸரிதாவர்த்த க₃ர்தாப₄மாய், அதிக₃ம்பீ₄ரமான நாபீ₄ஸரஸ்ஸும், நிரந்தர சஞ்சலபு₃தி₄ ஜநகமான மத்யதே₃ஸமும், அவிரளதரள விராஜிதமாய் அமுகுள வகுளாலங்க்ருதமாய் அதிதராஹாரபூ₄ஷிதமாகையாலே அநவரததாஹிஸ்தமான (?) வகஷிஸ்த₂லமும், அவஞ்சகரான அகிஞ்சநர்க்கு ஸ்வஸ்தித₃ா யியான ஹஸ்தபத₃மமும், அர்க்கஸமாநதர்க்கஜாலத்தினுடைய மாநஹாரியான ஜ்ஞாநமுத₃ரையும், ஸம்ஸாரபோ₄கி₃ ஸந்த₃ஷ்டஜீவஜீவாதுவான க்ரீவா ப்ரதே₃ஸமும், அகவாயில் அநுராக₃த்துக்கு வாய்த்தலைப்போலேயாய் முகிழ்விரிகிற பங்கயமைனய செங்கனிவாயும், திருமுத்துநிரையும், மகரம் தழைக்கும் தளிரோ வென்கிற வர்ண நிர்ஞ்ஞயகமான கர்ணபாஸமும், சித்தம் சிறைகொள்ளுமதான முத்தின் குழையும், ‘கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ’ என்கிற உபமாந ஸம்ஶயத்துக்கு உதாஸிகையான நாஸிகையும், கரணைந்தரப்ரத்யபேசையாலே ஸ்ரவணகுதாஹலங்களாய் ப்ரவணரகஷண தீ₃கஷிதங்களான ஈக்ஷணங்களும், நயநபங்கஜங்களை வளைந்துபடிகிற மது₄கரநிகரங்கள் போலே, கருத்தை வருத்துமதான திருப்புருவங்களும், நாள் மன்னுவெண்திங்கள் போலே கோள்மன்னி ஆவியடுகிற திருநுதலும், “ருக்ஞே தோகே ஸாவஜநந் தத்கஷாயம் பிப₃ந்தீ” என்கிறபடியே கருநாடு காடெழச் சாத்தின திருநாமமும், ஸம்ஸாரது₃:க₂ார்க தாபநாஸகரமான வாசத்தடமென்று பேசத்தகுதியான திருமுக₂மண்ட₃லமும், வக்த்ரமாகிற சித்ரப₃ாநுவுக்கு பரப₄ாக₃மாய், அதிகாளிகையான அளகாளிகையும், ஸேஷித்வத்துக்குத் தலையான தண்டுழாய் பொன்முடிபோலே, ஸேஷித்வத்துக்கடியான மணிமுடியும் – ஆக இப்படி ஆராகிலும் நீராய் அலைந்துகரையும்படி ப்ராவண்ய ஜநகமான லாவண்யராசி ஒரு வடிவுகொண்டாப்போலேயிருக்கிற தேவரிப்போது திருவத்யயனேத்ஸவ வ்யாஜத்தாலே குன்றம்போல் மணிமாடந்து திருக்குருகூரத னுள் நின்றவாதிப்பிரான் உலாவியருளின நெடுவீதிகள்தோறும் “யேந யேந த₄தா க₃ச்ச₂தி தேந தேந ஸஹ க₃ச்சதி” என்கிறபடியே உலாவியருளி, மீண்டெழுந்தருளிப் பொருநல் சங்கணித்துறையில் துகில்வண்ணத்துநீராலே திருமஞ்ஜநம் ஆடியருளி ஸ்நாநாஸநத்திலே நாநாவித₄ க₃ந்த₄புஷ்பாதி₃களாலே அலங்க்ருதராய் எழுந்தருளியிருக்கிற இருப்பு இங்ஙனே யிராநின்றது; எங்ஙனேயென்னில் –

ஜ்ஞாநாதி₃ கல்யாணகு₃ணகு₃ணபூ₄ஷிதனுன ஸர்வேஸ்வரன் நித₃ாநஜ்ஞர் பூஷைஸேஸத₃யாபாத்ரம்– மே 2010

எடுபடும்படி ஆமத்தையறுத்துப்பசியை மிகுத்துச் சோறிடுவாரைப்போலே “மயர்வற மதிநலமருளினன்” என்கிறபடியே அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி ப₄க்தி ரூபாபந்நஜ்ஞாநத்தைத் தந்தருளி ‘பேரமர் காதல் கடல்புரைய விளொவித்து’, ‘காதல் கடலில் மிகப்பெரிதால்’, ‘காதலுரைக்கில் தோழீ மண்டினிஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப்பெரிதால்’, ‘அதனில் பெரிய என்அவா’ என்கிறபடியே தத்தவத்ரயத்தையும் விளாக்குலை கொள்ளும்படி பரப₄க்தி, பரஜ்ஞாந, பரமப₄க்தி ரூபேண அந்த ப₄க்தியையும் அபிழுருத்₃தை₄யாக்கி ‘என்னவாவறச் சூழ்ந்தாயே’ என்னும்படி, கடல்போன்ற ஆத₃ரத்தோடே சூழ்ந்து, தாபங்களை ஹரித்து ‘அவாவற்று வீடுபெற்ற குருக்கர்ச்சட்கோபன்’ என்னும்படி ஸ்வசரணகமலப்ராப்திபர்யந்தமான பர்வக்ரமேண விளொத்த ஸர்வாவஸ்தை₂களையும் ‘கையபொன்னுழி வெண்சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்’ கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான் காண்பன்’ அந்தமில் பேரின்பத்தடியாரோடிருந்த அளவில் முடிந்த அவாவிலந்தாதியிப்பத்து என்று தேவர் தெருள் கொள்ள அருளியிருக்கச்செய்தேயும் அநாதி₃ பாபவாஸநா தூ₃ஷித அஸேஷ - சேமுஷீகராகையாலே இவ்வார்த்த₂ விஷயமாக ஸந்தே₃ஹித்திருக்கிற மந்த₃மதிகளுடைய ஶங்காவகாஸலேபாங்களை ஸப்ரத்யயமாக அவ்வோத₃ஸைக ஸில் அநுஷ்ட₂ாந்தாலே விசத₃மாக்காநின்றுகொண்டு ஶமிப்பித்தருளுவதாகத் திருவுள்ளம்பற்றி தத₃ரத்த₂மாகத் திருமஞ்ஜநம் செய்ய எழுந்தருளியிருக்கிறுப்போலே யிரா நின்றது.

வீடுவிடைத் திருமஞ்சநக்கவி

மேஶாங்கேஶாதி஦ேவாவிவிதனிஜபாங் வ்யூதும் ஆதாமரேந்த்
 ஸ்வேஶாங்கேஶாதிரேகப்ரவஹிதவசநாமிஷீத் த்வய குத்துவா |
 ஗ீதாங்கேஶாதிரேகப்ரவஹிதவசநாமிஷீத் தமல் தப்பியித்வா ச லங்கா
 ஗ேஹ் தஸ்மாத் குத்துவாத்துமிஷீத் தமலம் தப்பியித்வா ச லப்த₃த்₄வா

மேஶாம் கேஸாதி₃தே₃வாவிதி₃தநிஜீபத₃ம் வ்யூத₄ம் ஆத₃யாமரேந்த₃ரம்
 ஸ்வேஶாம் ஸ்வாஸாதிரேக ப்ரவஹித வசநாபி₄ஷ்டுதம் த்வத்த₃ய க்ருத்வா
 கீதம் கீத்வாத₂ கே₃ாத₃ாக்ருதமிலு தமலம் தர்ப்பயித்வா ச லப்த₃த்₄வா
 கேஹும் தஸ்மாத் க்ருதார்த்த₂ஸ்த்வமிலு ஶட₂ரிபோ ஸ்நாஸி ந:
 ஸ்ராந்தி ஸாந்த்யை॥

நாயந்தே! நாயந்தே! ஸ்ரியாய் பதியாய் அவாப்தஸமஸ்தகாமனுய், ஸமஸ்த கல்யாணகு₃னுத்மகனுய் ஸ்ரீவைகுண்ட₂நிகேதநனுய், நித்யஸுரிபரிஷந்திரந்தர ஸேவ்யமான சரணநளிநனுய்க்கொண்டு நித்யாநந்த₃நிர்ப₄ரனுகச் செல்லாநிற்கச் சீஸைலேபாத₃யாபாத்ரம்- மே 2010

செய்தே, “ஸ ஏகாகீ ந ரமேத்” என்று உண்டதுருக்காட்டாதே அசித்தி₃விஸிஷ்டமான சேதநஸமஷ்டி பக்கல் “அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து” என்கிறபடியே பரமகாருணிகனுய் ஸ்வசரணகமல ஸமாஸ்ரயனைஞ்சுலமான கரணகளேபூரங்களைக் கொடுக்கக்கோலி, “ப்₃ரஹ்மாதி₃ஷா ப்ரலீநேஷா நஷ்டேலோகே சராசரே ஏகஸ் தி₃ஷ்டூதி விஸ்வாத்மா ஸ து நாராயண: பர:” என்றும், “ஓன்றும் தேவும் உலகும்தயிரும் மற்றும் யாதுமில்லாவன்று நான்முகன் தன்னெடு தேவருலகோடு உயிர்படைத்தான்” என்றும் சொல்லுகிறபடியே சதுர்முக₂ப்ரமுக₂ ப₃ஹூ₂முக₂ ஸ்ருஷ்டியைப்பண்ணி, ஸ்ருஷ்டரான சேதநர்களுக்கு நல்லதும்தீயதும் விவேகிக்கைக்கு ஶாஸ்தரங்களான நேதரங்களைக்கொடுத்திருக்கச் செய்தேயும், அஜ்ஞாநார்ஜனவ மக்நரான இவர்களை உத்தீர்ணராக்குகைக்கு “மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப்பிறவி பிறந்து” என்கிறபடியே ராமக்ருஷ்ணதி₃ஞபேண அவதரித்தருளியும், இப்படிப்பண்ணின அவதாரங்கள்தானும் தத்காலீநர்களுக்கே உஜ்ஜீவநமாத்ர ஸேஷமாகையாலே, ததுநந்தரகாலீரான அஸ்மதுநதி₃ ஸகல பாரங்கு – உஜ்ஜீவநார்த்தமாக மாடமாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூரிலே வீடில் சீப் புகழாதிப்பிரானுய் மேவியும், மலிந்து செந்நெல் கவரிவீசும் திருக்குருகூரதனுள் பொலிந்துநின்றபிரானுய் நின்றும், நிலையழகிலே “கண்டவாற்றுல் தனதே உலகென்னின்றுன்” என்றும், “நீயும் திருமகளும் நின்றுயால்” என்றும் “நிலையார நின்றுன்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வஸ்மாத்பரனென்னும்படியை யறுதியிட்டு, ஈடுபட்டு அறிவுடையாரடங்கலும் ஆப்ரயித்து உஜ்ஜீவிக்கும்படி நல்லார்நவில் குருகூரிலே நித்யஸந்நிதி₄பண்ணியிருக்கிற குறியமானுருவாகிய நீள்குடக்கூத்தனைப் பாடியருளுவதாக ஸங்கல்பித்து, “ஸதோதரம் வேதுமயம் கர்த்தும் தத்ர துராவிட ப₄ாஷியா தத்ர வேதுாஸ்ஸமஸ்தாப்ச துராவிடுத்வமுபாகதா:” என்கிறபடியே ருக்யஜாஸ், ஸாம, அதுர்வணங்களை திருவிருத்தம் முதலான தி₃வ்யப்ரப₃ந்த₄ சதுஷ்டயமாக்கி, மதிளாரங்கர் வண்புகழ்மேல் ஆன்றதமிழ்மறையை அதி₄கரித்தார்க்கு, “உடைந்து நோய்களை ஒடுவிக்குமே” என்றும், “நல்லபதத்தால் மனைவாழ்வர் கொண்டபெண்டிர் மக்களே” என்றும், “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றது கையதுவே” என்றும், ஐஹிக ஆழுஷ்மிக ப₂லப்ரதுாந ஸஹிதமாக விண்ணேரை பெருமான் தன்னை மொய்யசொல்லால் இசைமாலைகளேத்தியருளின தேவர் இப்போது ஸாத்தவிக ஐநஸார்த்துங்களை க்ருதார்த்துராம்படி தி₃வ்யோத்ஸவ வ்யாஜுத்தாலே கோவில் நின்றும் புறப்பட்டருளி, விவிதாவிதாந புஞ்ஜூரஞ்சிதமாய் செழுமாமணிகள் சேரும் திருமாமணிமண்டபமான இத்திருவோலக்கத்திலே ஒரு நாயகரத்நம் அங்குரித்தாப்போலே மஜ்ஜநவேதி₃கா மத்துயத்திலே ஜ்ஞாநமுத்துரா ஸஹிதராய்க் கொண்டு ஏறியருளி, பொங்கிளவாடை அரையிற்சாத்தி, திருச்செய்யமுடியும் ஆரமும் படையுமான தி₃வ்யாலங்காரத்துடனே அபி₄ஷேகஜலார்த்துராக்காத்ராய் ஸாத்தவிகஜந நேத்ரோத்ஸவகராய் ஆர்த்துரவஸநபு₄ஷண பூ₄ஷிதராய் எழுந்தருளியிருக்கிறவிருப்பு பீஷஸலேஷத்யாபாத்ரம்– மே 2010

இங்ஙனே இராநின்றது, எங்ஙனேயென்னில்; மேசம் – “மா” என்று திருநாமமுடைய பெரியபிராட்டியாருக்கு நாயகனுய், கேஸாதி₃ தே₃வாவிதி₃தநிஜபத₃ம் – ‘க’ என்றும் ‘எசன்’ என்றும் சொல்லப்படுகிற ப்₃றஹ்மருத்₃ர்கள் தொடக்கமான ஸர்வதே₃வதை களாலும் அறியவரிதான் பூஞ்வைகுண்ட₂த்தை இருப்பிடமாகவுடையனுய், வ்யூட₄ம் – “வி” என்று பக்ஷிவாசகமாகையாலே தர்யீமயனுன் பெரியதிருவடியை வாஹநமாக வுடையனுய், ஆத்₃யாமரேந்த்₃ரம் – “முன்னையமர்” என்கிறபடியே ஆத்₃யரான அயர்வறுமமர்களதிபதியாய், ஸவேசம் – “ஆத் மேஸ்வரம்” என்கிறபடியே தனக்குத்தானே நியாமகனுய், ஆகவிப்படி ஸ்ரியःபதித்வ, பரமபத₃நிலயத்வ, க₃ருட₄வாஹநத்வ, ஸமிபோ₄க்₃யத்வ, நிரங்குசா ஸ்வாதந்த்ரயங்களோடே ஸர்வஸ்மாத்பரனுன் ஸர்வேஸ்வரனை, ஸ்வாஸாதிரேக ப்ரவஹித வசநாபி₄ஷ்டுதம் த்வத்ய க்ருத்வா – “அவாவிலந்தாதி” என்கிறபடியே தேவரீருடைய பக்திப்ரகாஷத் தாலே வழிந்து புறப்பட்ட சொற்களாலே வாயாரப் புகழ்ந்து, கீதும் கீத்வாத₂கே₃ாத₃க்ருதமிஹுதமலம் தர்ப்பயித்வா ச – அவ்வளவன்றிக்கே பெரியாழ்வாரோட்டைக் குடல்துடக்காலே தேவரீருக்குத்திருமகளாரான ஆண்டாளுடைய சங்கத்தமிழ் மாலையான திருப்பாவையைப்பாடியருளி, தேவரீருடைய தி₃வ்யப்ரப₃ந்த₄ ஸ்ரவணத் தாலே ப்ரீதனுன் அவனை மிகவும் ப்ரியப்படுத்தி, லப₃த்₄வா கே₃ஹும் தஸ்மாத் – திருவத்யயநோத்ஸவார்த்த₂மாக பத்நீ பரிஜ்ஞாதி₃களோடே தேவரீருடைய திருப்புளிக்கீழ்வீட்டிலே பத்துநாளுமெழுந்தருளியிருந்து, மேவிசைறோவிலிலே ஏறியருளுவதாக உத்₃யோகி₃த்தருளிய பொலிந்து நின்றபிரானை ராஜநீதியை அநுஸரித்துநின்று ஒருரஸத்தை விளைவிப்போமென்று பார்த்து வீடுதரவேணுமென்று அபேக்ஷித்து, ஸஸாஸநமாகப் பெற்று, க்ருதார்த்த₂ஸ் த்வமிஹ ஶட₂ரிபோ! – ஆகவிப்படி அத்தலைக்கும் ஸர்வப்ரகாரரஸாவஹராகையாலே க்ருதார்த்த₂ரான தேவரீ இப்போது ஸ்நாலி நு: ஸ்ராந்தி ஸாந்த்யை – ஸ்நாந் வ்யாஜுத்தாலே படிகளைந்து மதகு திறந்தாப்போலே ஒருமடைகொள்ள ப்ரவஹிக்கிற தேவரீருடைய திருமேனியழகு வெள்ளத்திலே முழுக்காட்டி அடியோங்களுடைய ஸாம்ஸாரிக ஸகலதாபங்களும் ஆறுவதாக எழுந்தருளியிருப்போலே யிராநின்றது.

புலம்பியபுலம்பல்

ஆசிரியர்

“எம் இராமா! வளம்மிக்க அயோத்தியில் வாழும் மக்கள் உனக்குப் பட்டாபிஷேகம் என்று கேட்டதும், உன்திருவடிகளை வணங்கி கைகூப்பி துதித்தேத்தி நின்றார்கள்; முடிகுட்டிக் கொள்வதற்கு அங்கமாகச் செய்யவேண்டிய செயல்களை யெல்லாம் செய்து, அடியார்களை எந்நிலையிலும் கைவிடாதவரான பெரியபெருமாளைத் தொழுது, ஸிம்ஹாஸனத்திலே ஏறுவதற்குத் தயாராகவிருந்த உன்னை செல்லவரிய காட்டுக்குப் போ என்றாரே அந்தக் கைகேயி. அவளது பேச்சைக் கேட்டு நான் உன்னை நன்றாகத்தான் நானிலத்தை ஆளும்படி செய்துவிட்டேன். அரியனையில் அமரவேண்டிய தருணத்தில் அரும்புதல்வளை அடவிக்கன்றே அனுப்பிவிட்டேன்” என்று அலற்றுகிறுன் அரசன்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த பாஸன் என்ற கவி தமது ப்ரதிமா நாடகத்திலே அரியனையில் அமர்ந்தபிறகு இராமனது பட்டாபிஷேகம் நின்று விட்டதாகக் கூறியது ‘அரியனைமேலிருந்தாயை’ என்பதைக் கேட்டதும் நினைவிற்கு வருகிறது. உண்மையில் இராமன் அரியனையில் அமரவில்லை. அதற்கு முன்பாகவே அரணியத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டான். ஆகிலும், தயரதனுக்கு இராமன் அரியாசனத்தில் அமர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

அரசர்கள் அல்லாதாரும் போகவிரும்பாத கொடிய நீண்ட காட்டிற்கன்றே இராமனை அனுப்பிவிட்டாள் கைகேயி என்று வருந்துகிறுன் மன்னவன்.

வெவ்வாயேன் வெவ்வரைகேட்டு இருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய கனிரெஞ்சிந்து தேரொழிந்து மாவெவாழிந்து வனமேமேவி நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என்செய்கேனே!

‘நெருப்பைப்போன்ற வாயாலே கடுமையான சொற்களைப்பேசும் என்னுடைய ‘அரசைத் துறந்து கானகத்திற்குச் செல்’ என்ற வார்த்தையைக் கேட்டு பெரியபூமியை ஆளவிரும்பாமல் வெற்றியை விளைவிப்பதாய் மைமலை போன்ற கருமை நிறமுடைய பெரிய யானைகளின் படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகியவற்றை விட்டு, காட்டை அடைந்து, நெய் பூசப்பட்ட முளையையுடைய வேலாயுதம் போன்ற நீண்ட கண்களையும், பொருத்தமான ஆபரணங்களையுமடையவளான ஸீதாப்பிராட்டியும், இளையபெருமாளும் பின்தொடர்ந்துவர நடந்தறியாத அரசுகுமாரனுன் நீ எப்படித்தான் நடந்தாயோ? என் ஸ்வாமியே நான் என்ன செய்வேன்’ என்று புலம்புகிறுன் தயரதன்.

மெல்லனை மேல்முன்துயின்றுய் இன்று இனிப்போய்வியன்கானமரத்தின் நீழல் கல்லனை மேல் கண்துயிலக் கற்றனையோ? காகுத்தா! கரியகோவே!

‘ககுத்ஸ்தனுடைய வம்ஶத்திலே பிறந்த கரியநிறமுடைய ஜயனே! முன்பெல்லாம் மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் படுத்துறங்கிய நீ, இன்று தொடங்கி இனி வருங்காலமெல்லாம் காட்டிலே வஸிப்பவர்களும் வெறுக்கும்படியான இலைகளில்லாத கொடிய காட்டுமரங்களின் நிழலிலே கருங்கற்பாறைகளையே படுக்கையாகக் கொண்டு, அதன்மேல் படுத்துறங்கக் கற்றுயோ? இது உன் திருமேனியின் மென்மைக்குச் சேருமோ’ என்று கதறுகிறுன் தயரதமன்னவன்.

வாபோகுவாஜின்னம் வந்து ஒருகால் கண்டுபோ, மலராள் கூந்தல் வேய்போலும் எழில்தோளி தன்பொருட்டா விடையோன் தன்வில்லைச் செற்றிய மாபோகுநெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே! இன்று நீபோக என்னெஞ்சம் இருபிளவாய்ப் போகாதே நிற்குமாறே.

எப்பொழுதுமே தயரதனால் இராமனது பிரிவைப் பொறுக்கமுடியாது. சிறிதுநேரம் இராமனைப் பார்க்காவிட்டால், உடனே ஸாமந்தரனையிட்டு இராமனை வரவழைப்பன். இராமனுடைய முன்னழகைக்காணவிரும்பி ‘வா’ என்பன்; முன்னிலும் பின்பழகிய பெருமாளான அவனுடைய பின்னழகைக் காணவிரும்பி ‘போ’ என்பன்; அவன் போகும்போது மறுபடியும் முன்னழகை ஸேவிக்க ஆசைப்பட்டு மீண்டும் ‘வா’ என்பன். வந்தபிறகு, ‘போவதற்கு முன் மீளவும் ஒருதடவை கண்டு போ’ என்பன். இப்படி இடையருது இராமனை அநுபவித்த தயரதன் அவனை அடியோடு பிரிவதைப் பொறுக்கமுடியாமல் அலற்றுகிறன்.

‘எப்பொழுதும் பூக்களைச் சூடியுள்ள மயிர்முடியும், மூங்கில் போன்ற அழகிய நீண்ட தோளையுமுடைய ஸீதைக்காக ஸீவ தநுஸ்ஸை முறித்துவனே! பெரும்பாவியான எனது மனத்தை உருகச் செய்பவனே! யானைகள் திரியும் பெரியகாட்டுக்கு இன்று நீ போனபிறகும் கூட என் நெஞ்சம் இரண்டு பிளவாய்ப்பிளவாமல் வலிமையுடன் இருக்கின்றதே?’ என்று வருந்துகிறுன் தயரதமன்னவன்.

பொருந்தார் கைவேல்நுதிபோல் பரல்பாய மெல்லடிக்கள் குருதிசோர் விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப வெம்பசிநோய் கூர இன்று பெரும்பாவியேன் மகனே போகின்றுய் கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் என்செய்கேன் ! அந்தோ யானே.

‘எதிரிகள் கையிலுள்ள வேலின் கூரிய நுனியைப் போன்ற பரல் கற்கள் காலில் அழுத்த, அதனால் மென்மையான பாதங்களிலிருந்து இரத்தம் பெருகும்; எவரும் செல்ல விரும்பாத காட்டிலே வெயில் கொளுத்தும்; வேண்டியபோது உணவு கிடையாமையாலே பசிவாட்டும்; மஹாபாவியான கைகேயியினுடைய வார்த்தையைக் கேட்டு ப்ராயச்சித்தமே இல்லாத பாபத்தைச் செய்த நான், இனி என்ன பரிஹாரம் செய்யமுடியும்’ என்று புலம்புகிறுன் தயரதன்.

அம்மாவென்றுகந்தழைக்கும் ஆர்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம் என்மார்வத்திடையமுந்தத் தமுவாதே முழுசாதே மோவாதுச்சி கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம் போல்முகமும் காணுது எம்மானை என்மகளை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே.

“ஜூயா” என்று மகிழ்ச்சியோடு அழைக்கின்ற அன்பு மிகுந்த வார்த்தையைக் கேளாமல், ஆபரணங்களால் விளங்கும் மார்வை இறுகத் தமுவி இன்பக்கடலில் மூழ்கி உச்சி மோவாமல், மதயானையின் நடைபோன்ற கம்பீரமான நடையழகு காணுமல், தாமரை போன்ற திருமுகப் பொலிவை ஸேவிக்கப்பெருமல் எனது நாதனுன் இராமானை காட்டிற்கனுப்பி இழந்துவிட்ட நான் இன்னமும் சாவாமல் உயிருடன் இருக்கிறேனே’ என்று அழுகிறுன் அரசன்.

அடுத்த பாசுரத்திலே வயதான காலத்திலே நான் போகவேண்டிய காட்டிற்கு இராமன் போவது முறையோ என்று வளிஷ்டார், ஸாமந்தரன் முதலானேரைப் பார்த்துக் கேட்கிறுன்.

பூமருவு நறுங்குஞ்சி புன்சடையாப்புகைனந்து பூந்துகில் சேரல்குல்
காமரெழில் விழலுடுத்துக் கலன்னியாதங்கங்கள் அழகுமாறி
எமருதோளென்புதல்வன் யானின்றுசெலத்தக்கவனம் தான் சேர்தல்
தூமறையீர்! இது தகவோ! சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீந்திரே.

‘எந்நாளும் குற்றமற்றதான வேதத்தை ஓதியவர்களே! ராஜூதர்மத்தை அறிந்த ஸாமந்தரனே! ராஜூதர்மத்தை உபதேசிக்கும் வளிஷ்டரே! பூவோடு கூடி மணம் வீசும் திருக்குழலைச்சடையாக்கி, இதுநாள்வரை நான் ஸம்பாதித்த பட்டுப் பீதாம்பரங்களை அணியவேண்டிய திருவரையில் மரவுரியைவுடுத்து, ஆபரணங்களை அணிந்து கொள்ளாமல் அறுபதினேயிரமாண்டுகள் போகங்களை அநுபவித்த நான் போகவேண்டிய காட்டிற்கு சிறுவனுன் இராமன் செல்வது தகுமோ? நீங்களே சொல்லுங்கள்’ என்கிறுன் தயரதன்.

‘இராமனையும், அவனது தம்பியான லக்ஷ்மணனையும், பூவை என்கிற பறவை போன்றவளும் மின்னலைப்போன்ற நுண்ணிய இடையையுடையவளும் மென்மையான தன்மையுடையவளுமான என் மருமகள் ஸ்தையையும் காட்டிற்கு அனுப்பி அதனை உன் பிள்ளையான பரதனுக்கு ‘ஸஹோதர த்ரோஹி’ என்ற நிலையான பழியை ஏற்படுத்தி என்னையும் மேலுலகிற்குச் செல்லும்படி செய்ததால் நீ என்ன இலாபம் அடைந்தாய்?’ என்று கைகேயியை நோக்கி வினவுகிறுன் தயரதன்.

நின்பற்று நின்மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என்பெற்றுய்? கைகேசி! இருநிலத்தில் இனிதாக இருக்கின்றுயே’

என்கிறார் பாவநாப்ரகாஷ்தாலே தயரதனுகிவிட்ட குலசேகரப்பெருமாள்.

இவ்வுலகில் கணவனேடும், பிள்ளைகளோடும் கூடிவாழ்வதே இன்பம் எனப்படுகிறது. பிள்ளையை கானகத்திற்கும், கணவனை வானகத்திற்கும் அனுப்பிவிட்டு இனி நன்றாகத் தான் நீ ஆநந்தாநுபவம் பண்ணப்போகிறுய் என்று கைகேயியை இப்பாசுரத்தில் ஏக்கிறுன் தயரதன்.

**முன்னிருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றுய்
உன்னையும் உன்னிருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாகக்**

கொள்ளாது

என்னையும் என்மெய்யுரையும் மெய்யாகக்கொண்டு வனம் புக்கவெந்தாய்
நின்னையே மகனுகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே.

‘முன்னிரு நாளிலே பரஸாராமனிடமிருந்து அவன் கையிலிருந்த வில்லை வாங்கி, அவன் ஸம்பாதித்த தபஸ்ஸின் பலனை அழித்தவனே! நீ உன்னுடைய சிறப்பையும், உன்னை மகனுகப் பெறுவதற்காகப் பெருந்தவஞ்செய்து நான் பட்ட கஷ்டங்களையும், ‘உன்னைப் பிரிந்தால் உயிர் வாழ மாட்டேன்’ என்று கூறிய கொசல்யையின் வருத்தத்தையும் ஒரு பொருளாகக் கொள்ளாமல் நான் உன்னிடம் கொண்டுள்ள பேரன்பின் ஆழத்தை அறியாமல் ‘நெடுநாளாக உண்மையே பேசிவந்த தந்தையை நான் இன்று பொய்யான ப்ரதிஜ்ஞை செய்தவனுக்கக்கூடாது’ என்று காடேறப் போன என் ஸ்வாமியே! நான் இன்னமும் பலபிறவிக்கள் பிறக்கவேண்டும். அப்பிறவிகள் தோறும் உன்னையே என் மகனுக அடையவேண்டும்’ என்று இராமனை நினைத்துக் கொண்டு கூறுகிறுன் தயரதன்.

**தேனுமாமலர்க்கூந்தல் கொசலையும் சுமித்திரையும் சிந்தைநோவ
கூனுருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு
கானகமே மிகவிரும்பி நீ துறந்த வளநகரைத் துறந்து நானும் [இன்று
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே!**

‘மநுகுலத்தில் பிறந்த அரசர்களுள் சிறந்தவனுன் எம்மிராமா! தேனைப்புறப்பட விடுகிற மலரோடே கூடின கூந்தலையுடைய கொசல்யையும், ஸாமித்ரையும் மனம் வருந்த, உடலைப்போல் உள்ளமும் கூனலாகப் பெற்ற மந்தரையின் வார்த்தையைக் கேட்ட கைகேயியினுடைய வார்த்தையிலே அகப்பட்டு, உனது முடிசூட்டுவிழாவிற் காக அலங்கரிக்கப்பெற்றுள்ள அயோத்தி மாநகரைவிட்டு காட்டையே மிகவிரும்பி நீ போவதால் நீ இல்லாத நரகமான இவ்வூரை விட்டு நானும் ஸ்வர்க்கத்தை விரும்பிப்போகின்றேன்’ என்று கூறி தயரதமன்னவன் வானகம் சென்றனன்.

இங்ஙனம் பெருமாளுடைய பிரிவைப் பொறுக்கமாட்டாமல் பலவாருகப் புலம்பிய தயரதன் ‘உன்னின் முன்னம் புகுவேன் உயர்வானகம் யான்’ என்று கம்பர் கூறியபடியே இராமன் தண்டகாரணியமெனும் கானகத்தை அடையும்முன்னரே வாஞ்சுகத்தையடைந்தனன்.

பூஷைஸ்லேஷதூயாபாத்ரம் – மே 2010

த₃ருஸ்யம்—பார்க்கத்தக்கவனும், (தரிபுவநமநோஹாரிவதநம்) தரிபுவநம்-மூன்றுலகங்களிலுள்ள ப்ராணிகளுடைய, மந:—நெஞ்சை, ஹாரி—வசீகரியானின்ற, வதநம்—முகத்தையுடையவனும், முநீநாம்—மநநபஸீலர்களான ருஷிகளுடைய, பரிஷதி₃—கோஷ்டியில், பராம்ருஸ்யம்—ஆராயப்பட்டிருந்தவனுயினும், தூரே—அவர்களுடைய புத்திக்கு எட்டாதவனும், (த₃ரத₃வித நீலோத்பலநிபும்) த₃ர—கொஞ்சம், த₃வித—மலர்ந்திருக்கிற, நீலோத்பல—செங்கழுநீர்ப்பூவோடு, நிபும்—ஸமாநமான காந்தியையுடையவனுமான, தேவம்—ஸ்ரீக்ருஷ்ணனை, கதா—எப்போது, த₃நீத்திருஸ்யே—ஸேவிக்கப்போகிறேன்.

தாத்பர்யம்: இந்த ஸ்ரீக்ருஷ்ணனை, ஶாஸ்த்ரவிசாரங்களினாலும், யோகாப்யாஸத் தினாலும் எப்போதும் ஆராயானின்ற ரிஷிகளுங்கூட இன்னமுமவனையறியாமல் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார்கள்; ஜ்ஞாநாநுஷ்டாந ஸம்பந்தரான ருஷிகள்படி இதுவாயிருந்தது; இவர்களறியாவிட்டால் அநாதியான வேதங்கள் அறியாவோ வென்னில்; அவைகளும் தனித்தனியே யன்றிக்கே ஒன்றுக்கூடிப்போய் தங்களாலானவளவும் இவனையாராயப்புக்கு அது செய்யமாட்டாதே “நம்மால் செய்யவொண்ணது” என்று நிராசங்களாய்த் திரும்பிவந்துவிட்டன; இனி ஜ்ஞாநாநுஷ்டாநங்களில் வந்தால் பசாக்களோடு துல்யராய் அவற்றின் பேச்சும் நடையுமான இடைச்சிகள் எப்போதுமிவனை இந்த மாம்ஸமயமான கண்களினால் பாராநின்றார்கள்; இப்படி ஜ்ஞாநாதிகர்க்கும் அரியனென்றும், அவனேயிரங்கினாகில் அஜ்ஞாநிகளுக்கும் ஸாலபனென்றுமறிந்து, அறிவிலிகளில் தலைவனானான், அற்பமலர்ந்த கருநெய்தலோடொத்த அவனுடைய வடிவழகையும், தரிலோக ஸாந்தரமான முகத்தையும் காணவாசைப்படுகிறேன்கிறுர். (48)

49. லீலாம்஬ுஜானநம் அধீரமுடிக்ஷமாண் நமர்ணி வெணுவிவரேஷு நிவேஶயந்தம் ।
லோலாயமானநயன் நயநாமிராம் வந்஦ே கடா நு ஦யித் வ்யதிலோகயிஷே ॥

லீலாம்புஜாநநம் அதீரமுதீசுஷமாணம்
நர்மாணி வேணுவிவரேஷா நிவேஶயந்தம்
லோலாயமாநநயநம் நயநாபி₄ராமம்
வந்தே₃ கதா நு த₃யிதம் வ்யதிலோகயிஷே॥

பதவுரை: (லீலாம்புஜாநநம்) லீலா—லக்ஷ்மிதேவியின் கையில் லீலார்த்தமாக வுள்ள, அம்புஜே—தாமரைப்பூவோடொத்த, ஆநநம்—முகத்தையுடையவனும், அதீரம்—சஞ்சலமாயிருக்கும்படி, உதீசுஷமாணம்—சுற்றும் பார்வையையுடையவனும், (வேணுவிவரேஷா)வேணு—வேணுவினுடைய, விவரேஷா—ரந்தரங்களில், நர்மாணி—லீலார்த்தமாக ராகவிழேஷங்களை, நிவேஶயந்தம் — வைத்து ஊதுமவனும்,

(லோலாயமாந நயநம்) லோலாயமாந—ஓருநிலையன்றிக்கே சூழன்றுவருகிற, நயநம்—கண்களையடையவனும், (நயநாபி₄ ராமம்) நயந—(பிராணிகளுடைய) கண்களுக்கு, அபிழாமம்—ஸாந்தரமானவனும், தடிதம்—எனக்கு நாதனுமான க்ருஷ்னனை, கதாநு—எப்பொழுது, வ்யதிலோகயிஷ்யே—பார்க்கப்போகிறேன், வந்தே₃—வணங்கப்போகிறேன்.

தாத்பர்யம்: தாமரைமலர்போன்றமுகத்தில் வேணுவைவைத்து, அவ்வேணுவிலுள்ள ரந்தரங்களில் தன் கைவிரல்களை அந்தந்த ராகத்துக்குத் தகுந்தபடி நடமாடச்செய்தும், அந்தவிரல்களின் மேலேகண்நாட்டத்தை உலாவச்செய்தும், அந்த வேணுராகத்திலுள்ள ரலாதிசாயத்தினால் அதிசபலமான கண்களையடையவனுமான க்ருஷ்னனுடைய அதிஸாந்தரமான முகாரவிந்தத்தை நான் எப்போது காணப்போகிறேன்; அவ்வழகில் தோற்று அவன் காலிலே எப்போது ப்ரணமம் செய்யப்போகிறேனன்கிறுர்.

50. லக்ஷ்மி முஹம்ருதம் |

லக்ஷ்மூர்த்திமதுஷ்பிதா஧ராஂஶு ராகேந்துலாலிதமுக்ஷேந்துமுகுந்த்஬ால்யம்।

லக்ஞம் முஹார்மநஸி லம்படஸம்ப்ரதாய
ரேகாவலேகி₂நி ரஸஜ்ஞமநோஜ்ஞவேஷம்
லஜ்ஜநம்ருது₃ஸ்மித மது₄ஸ்நபிதாதாரம்ஶா
ராகேந்து₃லாலித முகே₂ந்து முகுந்த₃ பால்யம்॥

பதவரை: (ரஸஜ்ஞமநோஜ்ஞவேஷம்) ரஸஜ்ஞ—ரலிக ஐநங்களுடைய, மநோஜ்ஞ—மனத்துக்கு ப்ரியமான, வேஷம்—ஆகாரத்தை யடையதும், (லஜ்ஜநம் ம்ருது ஸ்மித மது₄ ஸ்நபிதாதாரம்ஶா ராகே₂ந்து₃ லாலித முகே₂ந்து₃ முகுந்த₃ பால்யம்) லஜ்ஜந—வெட்கத்தையடையவனும், ம்ருது₂—கோமலமான, ஸ்மித—சிரிப்பாகிற, மது₄—தேனினால், ஸ்நபித—நனைக்கப்பட்ட, அதார—கீழுத்தடினுடைய, அம்ஶா—காந்தியையடையவனும், ராகா—பூர்ணிமையிலுண்டான, இந்து₃—சந்தரனால், லாலித—கொண்டாப்பட்ட, முகே₂ந்து₃—முகமாகிற சந்தரனையடையவனுமான, முகுந்த₃—க்ருஷ்னனுடைய, பால்யம்—இளம்பருவமானது, (லம்படஸம்ப்ரதாயரேகாவலேகி₂நி) லம்பட நவநீதாதிகளிலாஸக்தனான ஸ்ரீக்ருஷ்னனுடைய, ஸம்ப்ரதாய—ஸதாசாரத்தினுடைய, ரேகா—வரிசையினால், அவலேகி₂நி—சித்ரமெழுதப்பட்டிருக்கிற, மநஸி—(என்)ஹருதயத்தில், முஹா:—அடிக்கடி, லக்ஞம்—சேர்ந்து தோற்றுகிறது.

தாத்பர்யம்: கீழே நாமாசைப்பட்டபடியே முதலிலே அவனுடைய இளம்பருவமானது என் மனத்தில் தோற்றிற்றென்கிறுர்.

சிறுபிள்ளைத்தனத்திலும்கூட இன்னர்க்கின்னரஸமும் இன்னர்க்கின்னரஸமும் ப்ரயோகிக்கவேணுமென்கிற மர்மமறிந்ததும், அனைவரும் கண்டு களிக்கும்படியான அலங்காரமுடையதும், பிள்ளைத்தனத்தினால் தன்னருகே வந்த புதியவர்களைக் கண்டு வெட்கமடைந்ததும், சிறுநகையோடுகூடிய அதரத்தையும், பூர்ணசந்தரனும் தோற்றுக் கொண்டாடும்படியான முகத்தையுமடையதும், அதிசஞ்சலமுமான க்ருஷ்ணனுடைய பால்யமானது, க்ருஷ்ண சேஷ்டிதங்களாகிற சித்ரமெழுதி யலங்கரிக்கப்பட்ட என்மனத்தில், இனியெங்கும்போகாதபடி பொருந்தி யிருந்ததென்கிறுர்.

51. அஹிமகர கரனிகர மூடுமுடித லக்ஷ்மி

ஸரஸ்தர ஸரஸிருह ஸடுஶாடுஶி ஦ேவை।

விஜயுவதி ரதிகலஹ விஜயனிஜ லீலா

மதமுடித வதநஶாஶி மதுரிமணி லீயே॥

அஹிமகர கரநிகர ம்ருது₃ம்ருதி₃த லக்ஷ்மீ
ஸரஸ்தர ஸரஸிருஹ ஸத்துருபாத்துருபி தே₃வே
வரஜூயவதி ரதிகலஹ விஜூயநிஜை லீலா
மது₃முதி₃த வது₃நஸாபி மது₄ரிமணி லீயே॥

பதவுரை: (அஹிமகர கரநிகர ம்ருது₃ம்ருதி₃த லக்ஷ்மீ ஸரஸ்தர ஸரஸிருஹ ஸத்துருபாத்துருபி) அஹிமகர—உஷ்ணகிரணானை ஸமர்யனுடைய, கர—கிரணங்களுடைய, நிகர—ஸமூஹத்தினால், ம்ருது₃—மெள்ள, ம்ருதி₃த—தடவப்பட்டதாய் (அதினலுண்டான) லக்ஷ்மீ—ஸோபையினால், ஸரஸ்தர—அத்யாஹ்லாத ஜூநகமான, ஸரஸிருஹ—தாமரைப்பூவோடு, ஸத்துருபா—ஸமாநமாந, துருபி—கண்களையுடையவனும், (வரஜூயவதி ரதிகலஹ விஜூயநிஜை லீலா மது₃முதி₃த வது₃நஸாபி மது₄ரிமணி) வரஜூயவதி—இடைச்சேரியில் பெண்களுடைய, ரதி—கேளிஸமயத்திலுண்டான, கலஹ—யுத்தத்தில், விஜூய—ஜூயத்தையுடையானை, நிஜை—தன்னுடைய, லீலா—விலாஸத்தினாலுண்டான, மத—கர்வத்தினால், முதி₃த—ஸந்தோஷத்தையடைந்திருக்கிற, வது₃நஸாபி—சந்தரன்போன்ற முகத்தையுடைய, மது₄ரிமணி—போக்யதையையுடையவனுமான, தேவே—பூந்தாங்கனிடத்தில், லீயே—லயிக்கிறேன்.

தாதுபர்யம்: இனி மூன்று ஸ்லோகங்களினால், தம்நெஞ்சில் தோற்றின கண்ணனை மாநஸமாக வநுபவிக்கிறோர்.

க்ருஷ்ணனுடைய கண்ணைது பெரியதடாகத்தில் முளைத்ததோரு தாமரைப்பூ,
பூந்தாங்கனிடத்தில் மே 2010

ஸ்ரீதேவிக்கு வாஸபுமியாய் ஸ்வாபாவிகமான எழிலையணிந்திருப்பதற்குமேலே, உதயகாலத்தில் பாலஸஅர்யனுடைய கிரணங்கள்பட்டு மெள்ள மெள்ள அலரும்போதுண்டான செவ்வியைப்பெற்று நின்றது; அவனுடைய முகமானது, அவன் இடைப்பெண்களோடு விளையாடும்போது ரதிகாலத்தில் அவர்களை வென்று அதிலுண்டான கர்வத்தினாலும் ஸ்வாபாவிகமான ப்ரருங்கார விலாஸத்தினாலும் களித்து நிறைமதிபோல் விளங்காநின்றது; இவ்விரண்டவயவங்களினுடைய போக்யதையிலும் என் மனஸ்ஸூ ஒன்றாய்க் குழைந்துவிட்டதென்கிறுர்.

52. கரகமல ஦ர்஦லித லலித்தர வஂஶி கலனிந்த ஗லத்து ஘னசரஸி தேவே।

சஹஜரஸ்஭ர ஭ரித ஦ரஹஸித வீथி ஸததவத்து வாரமணி மதுரமணி லீயே॥

கரகமல த₃ரத₃வித லலித்தர வம்ஶீ

கலநிந்த₃ க₃லத₃ம்ருத க₄நஸரவி தே₃வே

ஸஹஜரஸப₄ரப₄ரித த₃ரஹஸித வீதீ₂

ஸததவஹத₃த₄ரமணி மது₄ரிமணி லீயோ

பதவுரை: (கரகமல த₃ரத₃வித லலித்தர வம்ஶீ கலநிந்த₃ க₃லத₃ம்ருத க₄நஸரவி) கர—கையாகிற, கமல—தாமரைபூவுக்கு, த₃ர—இதழ்போன்ற விரல்களால், த₃வித—மூடிமூடித்திறக்கப்பட்ட, லலித்தர—ஸாந்தரமான, வம்ஶீ—வேணுவினுடைய, கல—இனிமையான, நிந்த₃—ஸப்தத்தினால், க₃லத்—பெருகாநின்ற, அம்ருத—அம்ருதத்தினால், க₄ந—பூர்ணமான, ஸரவி—குளங்களையுடையவனும், (ஸஹஜரஸப₄ர ப₄ரித த₃ரஹஸித வீதீ₂ ஸததவஹத₃த₄ரமணி மது₄ரிமணி) ஸஹஜ—ஸ்வாபாவிகமான, ரஸப₄ர—ஆநந்தாதிஶயத்தினால், ப₄ரித—பூர்ணமான, த₃ரஹஸித—புன்சிரிப்பினுடைய, வீதீ₂—பரம்பரையை, ஸதத—எப்போதும், வஹத—தரித்துக்கொண்டிருக்கிற, அத₄ரமணி—ஸ்லாக்யமான கீழுத்தினுடைய, மது₄ரிமணி—போக்யதையையுடையவனுமான, தே₃வே—ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில், லீயே—லயிக்கிறேன்.

தாத்பர்யம்: கண்ணன், குழலைக்கையில் பிடித்தாதும்போது அதினுடைய ரந்தரங்களை விரல்களிலை மூடிமூடித்திறந்து விஜாதீய விஜாதீயமான ராகங்களைப்பாட அதிலை மரங்களுமிரங்கி அருகிருந்த தடாகங்கள் நிறைந்துவழியும்படி மதுவெள்ளமிடா நின்றது; அக்குழல்வைத்த அதரமானது, ஒருபாதியாலன்றிக்கே பிறப்பாலேயே அதிமதுரமான சிறுமுறுவல் வ்யாபித்து ப்ரகாஶியா நின்றது; இப்படிப்பட்ட அதரத்தினுடைய மாதுர்யத்திலும் அக்குழலோசையிலும் என் மனம் நெகிழ்ந்து நான் ஏகீபவித்து விட்டேன்கிறுர். (52)

பூः

பிள்ளைப்பெருமாளையங்கார் வைபவம்

அழகியமணவாளதாசர்¹ ரென்கிற திவ்வியகவி²பிள்ளைப்பெருமாளையங்கார், சோழநாட்டில் திருமங்கை யென்னுந்திருப்பதியில் பிராமண வருணத்தில் ஸ்ரீவைஷ்ணவசமயத்தில்³ அவதரித்து, நல்லாசிரியர் பக்கல் தென்மொழியில் தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய இலக்கணநூல்களையும் பழைய சங்கச்செய்யுள் களையும் அக்காலத்துவழங்கிய மற்றைநூல்களையும் ஐயந்திரிபறநேதிஉணர்ந்து, இங்ஙனமே வடமொழியிலும் வேதம் வேதாங்கம் வேதாந்தம் முதலிய சகலகலைகளிலும் வல்லவராகி, மற்றும் தமது ஸ்ரீவைஷ்ணவசமயத்திற்கு உரிய சம்பிரதாயக் கிரந்தங்கள் எல்லாவற்றையும் கற்று அவற்றிலும் அதிநிபுணராய், அடக்கம் முதலிய நற்குணங்களெல்லாம் ஒருங்கே அமையப்பெற்று, ஆழ்வார்கள் அருளிச்செயல்களில் ஆழ்ந்துஞ்சுபெடுபவராய், திருவரங்கம் பெரியகோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகட்கு மிக்கபக்திப்பேரன்புழன்டு ஒழுகுமவராய் அமர்ந்திருந்தனர். அமருநாளில், அந்நாட்டில் ஆண்டுகொண்டிருந்த அரசன்⁴, அவரது நற்குணங்களைனத்தையும் அறிந்த, ‘இக்குணங்களெல்லாம் ஒருங்கு அமைவது அருமை அருமை!’ என வியந்து, அவரைத் தனது ஸம்ஸ்தானத்திற்கு வரவழைத்து அவர்க்குத் தனது இராஜாங்க காரியங்களிற் சிறந்ததோர் உத்தியோகங்கொடுத்து, அவரைத் தன் சமீபத்தில் வைத்துக் கொண்டனன். அவர் உத்தியோகத்தை மேற்கொண்டிருந்தபோதும் விஷ்ணுபக்தி விஞ்சிநின்றார்.

அப்பொழுது ஒருநாள், ராஜஸம்ஸ்தானத்தில் உத்தியோகம் நடத்துகின்றவர் களின் நடுவே தாழும் உடனிருந்து காரியஞ்செய்துவருகிற அவர், தமதுதோளிலணிந்த உத்தரீயத்தை இரண்டு கையிலுங்கொண்டு ‘க்ருஷ்ண க்ருஷ்ண’ என்று தேய்த்தனர். அதுகண்ட பலரும் ‘ஐயங்காரே! நீர் நுமது உத்தரீயத்தை இங்ஙனம் ஏன் செய்தீர்?’ என வினவ, அவர், ‘திருவரங்கம் பெரியகோயிலில் நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளித் திருவீதியில் உத்ஸவங்கண்டருளுகிறபோது அருகுபிடித்த கைப்பந்தத்

1. அழகியமணவாளனென்பது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருமாளின் திருநாமம்; அப்பெருமாளுக்கே அடியவராயிருந்ததனால், இவர் அழகியமணவாளதாசர் எனப்பெயர்பெற்றனர்.
2. கிருஷ்ணனுடைய குழந்தைத்திருநாமமாகிய பிள்ளைப்பெருமாள் என்னும் பெயரை இடப்பெற்ற ஐயங்கார் என்று இப்பெயர்க்குப் பொருள்கூறுவர். ஐயங்கா ரென்பது, ஸ்ரீவைஷ்ணவபிராமணர்க்குக் குறியாகவழங்கும்.
3. இவரை ‘தென்கலைவைணவர்’ என்பர், புலவர்புராணநூலுடையார்.
4. இவ்வரசனைப் பெரியதிருமலைநாயகன்’ என்பர் ஒருசாரார்; அது கணக்குக்கு ஒத்துவராது.

தின் சுவாலை தாவியதனுற் பற்றியெரிகின்ற திருத்திரையை அவித்தேன்' என்றார். அதுகேட்டு அவர்கள் 'கோயிலில் நம்பெருமாள் திருத்தேருத்ஸவங்கண்டருளுகிறது உமக்கு இங்ஙன் எங்ஙனே தெரிந்தது?' என்று நகைத்து 'எதோ இவர்க்கு இவ்வாறு திகைப்பு உண்டாயிருக்கிறது. இது இராஜஸேவைக்கு மிகவிரோதமாகுமே!' என்று அவர் விஷயத்தில் இரக்கமுற்றவர்களாய், நடந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். இது நிற்க, கோயிலில் திருத்தேரிலே திருத்திரையிற் பந்தத்தின் சுவாலைதாவி எரியும்போது அருகிற் பெருமாளைச் சேவித்துநின்ற ஜயங்கார் கைகளால் திரையைத் தேய்த்துத் தீயை அவித்திட்டதாக அங்ககர் முதலிய சந்திதிகைங்கரியபர்கள் கண்டு உடனே தோഴி பரிகாரஞ்செய்து திருத்தேருத்ஸவத்தை நடத்தினார்கள். பின்பு இவ்வரலாறுகளைச் செவியுற்றறிந்த அரசன் ஆச்சரியபரவசனுய் ஜயங்காரை நோக்கி 'திருத்தேருத்ஸவத் திற்கு எங்ஙனே போனோ!' என்ன, ஜயங்கார் 'எனக்கு மாநஸாநுபவமே யல்லது கோயிலுக்குப்போனதில்லை' என, அரசன் 'ரதோத்ஸவத்தினன்று நீர் அங்கு இருந்ததாகப் பலர் சொல்வது பொய்யோ? என்ன, அப்போது இவர் இங்கிருந்தபடியே உத்தரியத்தை 'க்ருஷ்ண க்ருஷ்ண' என்று தேய்த்தது கண்ட சிலர் 'இவர் அப்பொழுது இங்கே தான் இருந்தனர்' என்று உண்மைக்கற, அரசன் 'நன்று!' என்று அத்தெய்வீகத் திருவருட்செயலைக்குறித்து ஆச்சரியப்பட்டதுமன்றி அன்றையிரவு நித்திரையில் தான் நம்பெருமாள் சன்னிதிக்குப்போனதாகவும், தென்திருக்காவேரியில் ஜயங்கார் நீராட்டஞ்செய்து நிற்கக்கண்டு அவருடனே சன்னிதிக்குப்போய் பெரியபெருமாளைச் சேவித்து மீளும் போது ஜயங்காரைக்காணுது மயங்கியதாகவுங் கனுக்கண்டு, கண்விழித்து, பொழுதுவிடிந்தவுடனே ஜயங்காரை வருவித்து 'நீர் மஹாநுபாவரும் நம்பெருமாளுக்கு அந்தரங்க பக்தருமாக இருக்கின்றதனால், இனி என்னிடம் உத்தியோகஞ்செய்தற்குச் சிறிதுந்தக்கவரல்லோ; அடியேன் இதுவரையிலுந் தேவரீ பெருமையை அறியாது செய்த அபராதங்களையெல்லாம் பொறுத்து, அடியேன் செய்யவேண்டும் பணிவிடையை நியமித்தருளவேண்டும்' என்று வேண்ட ஜயங்கார் 'பெரியகோயிலில் எனக்கு நிரந்தர வாசங்கிடைக்கும்படி செய்யவேண்டும்' என்ன, அரசன் அன்று தொடங்கிக் கோயிலில் அவர்க்கு ஓர் இருப்பிடம் அமைப்பித்து, தளிகைப்பிரசாதமும் அவர்க்குக் கிடைக்குமாறு செய்து அனுப்பிவிட்டன்.

அவரும், அவ்வாறே எழுந்தருளியிருந்து, திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவரங்கக்கலம்பகம், பூஞ்சகநாயகரூசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத் தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி என்னும்¹ எட்டு நூல்களையும் பரப்பிரமவிவேகம் முதலிய பலநூல்களையும் அருளிச்செய்து பலநாள் வாழ்ந்திருந்தனர்.

1, இந்த எட்டுநூல்களும், 'அஷ்டப்பிரபந்தம்' எனவும், 'ஜயங்கார்பிரபந்தம்' எனவும் வழங்கும்.

இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்களியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு வரலாறு வருமாறு:- இவர் ஸ்ரீங்கநாதனுக்கே தொண்டராகி அப்பெருமானையன்றிப் பிறிதொருதெய்வத்தை மறந்துந்தொழாத மனவறுதி யுடையவராய், அப்பரமன்விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடியபொழுது, திருவேங்கடமுடையான் இவர்வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மைவடிவத்துடன் இவரது கனவில் தோன்றி ‘வேங்கடத்தின் விஷயமாகச் சிலபிரபந்தம் பாடுக’ என்று கட்டளையிட, இவர் அதற்கு இணங்காமல் ‘அரங்களைப்பாடியவாயால் ¹குரங்களைப் பாடேன்’ என்றுக்கூறி மறுக்க, திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக்கொண்டதுமன்றி, எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து இவர்கொண்டுள்ள பேதபுத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய, அந்த வியாதியால் மிகவுருந்திய இவர் அதன்காரணத்தை உணர்ந்துகொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம் தீருமாறு உடனே திருவேங்கடமாலை திருவேங்கடத்தந்தாதி என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க, அதுபற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவெரதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து, அநுக்ரஹிக்க, அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப்பெற்றவராகி, பின்பு, அவ்வடமலைக்குாடான தென்மலையின் விஷயமாக அழகரந்தாதிபாடி, அப்பால் தமது பேதபுத்தி யொழிந்தமை நன்குவிளங்க நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி பாடினர்.

திருவேங்கடமுடையான் (ஸ்ரீநிவாஸன்) ஐயங்கார்க்குச் சேவைசாதித்த இடம் – கோயிலில் சலவைக்கல்மண்டபபிரகாரமென்கிற உட்பிராகாரத்தில் தென்கிழக்குப் பக்கத்தில் என்பார்.

பரமதநிரஸநம்பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ் செய்தற்பொருட்டு இவர் பாடிய பாடல்களின் தொகுதியே, பரப்பிரமவிவேகம் எனப்படுவது.

விசுவரூபதரிசநபசசம்வாதமென்னும் மறுபெயரையுடைய பரப்பிரமவிவேக மென்னும் நூலின் உரைத்தொடக்கத்தில் அந்நூலின் வரலாற்றைக் குறித்து எழுதியுள்ள விவரத்தை அடியிற்காண்க:– “திருவரங்கத்தமுதனார் திருப்பேரஞ்சாகிய அழகியமணவாளதாசரென்கிற தில்வியகவிபிள்ளைப்பெருமாலையங்கார் நம்பெருமாள் முதலிய சில தில்வியதேசப்பெருமாள்களின்மீது தமிழ்பிரபந்தங்கள் பல செய்தருளங்காலத்தில், தமிழிலக்கணவிலக்கியங்களைக் கற்றுவல்ல சிறந்தபுலவர்கள் பலரும்

1. திருவேங்கடமுடையானக் குரங்களென்றது, குரங்குகளுடன் மலையில் வாழ்தலால்; “மந்திபாய் வடவேங்கடமாமலை”, “வானரமும் வேடுமுடை வேங்கடம்” என்றார் ஆழ்வார்களும்.

இவருடைய கவிகளிற் சொல்நோக்கு, பொருள்நோக்கு முதலியவற்றைக் கண்டுங் கேட்டுங் கொண்டாடுவதை ஆனைக்காவிலிருக்கும் ஆகமவாதிகள் கேள்விப்பட்டு ‘இப்படிப்பட்ட வித்துவானால் நம்முடைய ஐம்புகேசுவரச்சிவபெருமான் மீது ஒரு பிரபந்தம் பாடுவித்துக் கொள்ளவேண்டும்’ என்னுங் கருத்துடையவர்களாய் ஒருநாள் இவருடைய திருமாளிகையில் வந்து தங்கள்குந்ததை வெளியிட, அதுகேட்டருளி, திரிகரணத்தாலுந் தேவதாந்தரத்தைப்பற்றறவிட்ட சுத்தசத்துவ தொண்டக்குல ஸ்ரீவைஷ்ணவசிகாமணியாகிய ஜயங்கார் புன்னகைகொண்டு ‘யாம் அரங்களைப் பாடின வாயினால் மற்றொரு குரங்களைப் பாடுவதில்லையே’ எனத் திருவாய்மலர்ந்தருள, கேட்டு, ‘குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்ளுமவரைப் போலே நம்முடைய பரமசிவத்தின் மீது பாடல்பெற்றுக்கொள்ள வந்து குரங்களென்னுஞ் சொல்லைப் பெற்றுக் கொண்டோமே’ என்று மனம் பொருதவர்களாய்ச் சடக்கென எழுந்திருந்து, ‘எவ்வகையினாலாவது உம்முடைய வாக்கினால் எங்கள்பரமசிவத்தின் மீது ஒருபாடலாவது பெற்றுக்கொள்கிறோம்’ என்று சபதம் கூறித் தங்களிருப்பிடத்திற்குப் போய் அதற்குவகைதேடிக்கொண்டிருந்தனர்கள். இப்படியிருக்கச்செய்தே, கோயிலில் உதயத்தில் திருக்காப்புநீக்கி நம்பெருமானுக்குச் செய்யுங் கைங்கர்யமாகிய விசுவரூப தரிசநாஞ் செய்விக்கப்போகிற சமயத்தில் கொண்டுபோய் சமர்ப்பிக்கிற பொருள்களில் ஒன்றுகிய கபிலையன்கிற பசுவானது ஒருநாள் ஆனைக்காவைச்சார்ந்த ஒருபுலத்தில் மேய அதை மேற்கூறிய ஆகமவாதிகள் பிடித்து இதனால் தாங்கள் கொண்ட கருத்தை ஈடுபெற்றுவித்துக்கொள்ளலாமென நினைத்துக் கட்டிவைத்தனர்கள். அன்று இராத்திரி கோயிலில் அர்ச்சகர் முதலாயினேர் விசுவரூப தரிசந பசுவைக்காணுமல் தேடிக் கொண்டு போகையில், ஆனைக்காவில் இருக்கக்கண்டு ஆகமவாதியர்களைப் பசுவைக் கொடுக்கும்படி கேட்க, அவர்கள் ‘உங்களுடைய பின்னைப்பெருமாளையங்கார் வந்துகேட்டால் தருகிறோம்’ என்று சொல்ல, அதுகேட்டு, விசுவரூப தரிசநத்துக்கு ப்ராதக்காலத்தில் வேண்டுமேயென்னும் எண்ணத்தினால் அதை மறுத்து ஒன்றும் பேசாமல் ஒத்துக்கொண்டு, பரபரப்புடன் சென்று ஜயங்காரிடத்தில் விண்ணப்பஞ் செய்ய, “மறந்தும்புறந்தொழாமாந்தர்” என்கிறபடியே அந்தப் பிரபந்ந நிஷ்டாநுபவரா கிய வைதிகவைஷ்ணவரானவர் அதுகேட்டருளி, ‘துஷ்கர்மகாலம்தவிர மற்றைக்காலத்தில் ருத்திரபூமியில் அடிவைப்பது கூடுமோ? அன்றியும், அவ்வாலயத்திற் பிரவேசிப்பது வைதிகவைஷ்ணவனுக்குத் தக்கதன்று; ஆனை துரத்திவந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே’ என்கிற பழமொழியையேனும் கேட்டதில்லையோ? ஆதலால், அந்த ஆகமவாதியர்களைக் கோயிலிடத்தில் அழைத்துவாருங்கள்’ எனச்சொல்லினர். அவ்வாறே அந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆனைக்காவிற் சென்று அவர்களுக்குச் சொல்ல, எவ்வகையாலாயினும் ஜயங்காரால் ஒருபாடல் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவர்களும், ‘நம்முடைய எண்ணம் நிறைவேறும் காலம் இதுதான்’ என்று அதற்கு ஒத்துக்கொண்டு, ஸ்ரீஸ்ரைஸ்தாயாபாத்ரம்— மே 2010

அதிகசந்தோஷத்தோடு அக்கபிலையையும் ஓட்டிக்கொண்டு, ஐயவிஜயர்கள் எழுந்தருளியிருக்கும் சந்தநுமஹாராஜ் மண்டபத்தில் வந்துசேர்ந்தனர்கள், ஐயங்காரும் அவ்விடத்தில் எழுந்தருளி, ‘கபிலையை விடுவதற்கு உங்களுடைய கருத்து ஏது?’ என்று கேட்டருள, அவர்கள் ‘உம்முடைய வாக்கால் ஐம்புகேசுவரச்சிவபெருமானுகிய எங்கள் தெய்வத்தின் மீது ஒருபாடல்பாடித் தருவீரேல் விசுவாநுப தரிசநப் பசுவை நாங்கள் விடுவதற்கு யாதோராடங்கமுமில்லை’ என்று சொல்லினர். “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த, நன்மை பயக்கு மெனின்” என்கிற குறளின்படி அவர்கள் சொன்னதற்கு இணங்கினவரைப்போல நடித்து, ஐயங்கார் ‘நம்பெருமானுக்கு விசுவாநுபதரிசநத்திற்கு மற்றுநாள் பிராதக்காலத்தில் ஆடங்கமாகிறபடியால், அப்பசுவை விடுவீர்களாகில், உடனே யாம் பாடுகிறோம்’ என, ‘எங்கள் சிவபெருமான் விஷயமாக நீர்பாடுவது யதார்த்தமாகில், அப்பாட்டில் இரண்டொரு சீரையேனும் முன்னே சொல்லுவீராகில் பசுவை விடுகிறோம்’ என்று அவர்கள் சொல்ல, ஐயங்காரும் புன்னகைகொண்டு அவ்வாறே “மங்கைபாகன்” என்று முதலிரண்டு சீரை அருளிச் செய்தமாத்திரத்தில், அப்பசுவை விட்டனர்கள். உடனே ஐயங்காரும் முன் தாம் சொன்ன சீரைத் தொடங்கி

“மங்கைபாகன் சடையில்வைத்த கங்கை யார்பதத்துநீர்
வனசமேவு முனிவனுக்கு மைந்தனுன தில்லையோ
செங்கையா விரந்தவன் கபால மாரகற்றினூர்
செய்யதாளின்மல ரரன்சிரத்தி லான தில்லையோ
வெங்கண்வேழ மூலமென்ன வந்த துங்கள்தேவனே
வீறுவாணனமரி லன்று விறலழித்த தில்லையோ
அங்ஙண்ஞால முண்டபோகு வெள்ளிவெற் பகன்றதோ
ஆதலா லரங்கனன்றி வேறுதெய்வ மில்லையே.

ஆதலால், சீவகோடியிற்சார்ந்தவரேயொழிய உங்கள்தேவதை பரமாத்மாவல்லவர்” என்று இச்செய்யுளைச் சொல்லி ‘உலகத்துக்குப் பலதெய்வங்கள் உண்டோ? ஒரு தெய்வமேயாம்; அத்தெய்வம் திருவரங்கனேயல்லாமல் வேறில்லை, என, அதுகேட்டு அவ்வாகமவாதியர்கள் ‘கிணறுவெட்டப்பூதம்புறப்பட்டாற்போல் இது என்ன விபரீதமாய்முடிந்ததே!’ என்று சினங்கொண்டு அந்த ஆகமவாதிகளுக்குட் சிறந்த நிஷ்டாநுபவர்களாகிய சிலவித்வான்கள் வேதவிருத்தமாகிய ஆகமபுராணங்களைக் கொண்டு புலவர்பெருமானுகிய ஐயங்காரோடு வாதுசெய்யத் தொடங்கினார்கள். அவ்வாதிசைவவித்துவான்கள் கேட்ட வினாவுக்கு விடை சொல்லியருளிய உத்தரங்களைப் பின்னுள்ளாரும் தெரிந்து கொள்ளும்படி பரமகாருணிகராகிய ஐயங்கார் வெள்ளைப்பாவாற்கூறினார். ஆதிசைவசமயநிஷ்டாநுபவர்களாகிய வித்துவான்கள் சொல்லிக்கொள்கொண்டு வந்த பிரச்நைகளுக்கு வடமொழியிலும் தென்மொழியிலும்

அஷ்டபிரபந்தம்

தெய்வபுலமையுள்ள வீரவைஷ்ணவசிகாமணியாகிய ஜயங்கார் அருளிச்செய்த விடைகளை மறுத்துச்சொல்ல ஒன்றுந் தோன்றுமல் அவ்வாதியர்கள் ‘ஓம்’ என்று தங்கள் தங்களிருப்பிடத்துக்குச் சென்றனர்கள்”.

“திருநறையூர்நம்பிமேகவிடுதாது” என்ற நூலும் இவர் செய்ததென்பர். இவர் செய்தனவாகத் தனிப்பாடல்களும் சில வழங்குகின்றன.

பின்பு இவர் ஒருநாள் தமதுதிருவடிகளிற் சம்பந்தமுடையவர்களை நோக்கி ‘நமக்கு அந்திமதசை பசுவினாலே நேரிடும்’ என்று சொல்லி அப்படியே சக்ரவர்த்தித் திருமகளைச் சேவித்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டநாதர் சன்னிதியில் சேவிக்கும் பொழுது, ஒரு நொண்டிப்பசு வந்து தவறி இவர்மேல் விழி, அது விழுந்ததனாகிய துண்பத்துடனே இவர்

“துளவ துளவவெனச் சொல்லுஞ் சொற் போச்சே
அளவி ணெடுழச்சு மாச்சே – முளரிக்
கரங்கால் குளிர்ந்தே கண்ணும் பஞ்சாச்சே
இரங்கா யரங்கா வினி”

என்று சொல்லித் திருநாட்டை யலங்கரித்தனர்.

இவர், சிலேடை திரிபு யமகம் அந்தாதி கலம்பகம் ஊசல் முதலிய விசித்திரமாகப் பாடுவதில் ஒப்புயாவில்லாது மிக வல்லவர்; இது, இவர்செய்துள்ள நூல்களால் இனிது விளங்கும்; அன்றியும், ‘திவ்வியகவி’ என்ற இவரது பட்டப்பெயர்தானே இதனை வலியுறுத்தும். இவர் இயற்றிய திருவரங்கக்கலம்பகம்–வெண்பாப்பாடுதலில் வல்ல புகழேந்தியும், விருத்தம்பாடவல்ல கம்பரும், அந்தாதிக்குள்டுத்த ஒட்டக்கூத்தரும், கலம்பகத்திற்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரட்டையர்களும், சந்தம்பாடுதலிற் சமர்த்தரான படிக்காசுப்புலவரும் முதலிய மகாவித்துவான்கள் சேர்ந்துசெய்தாலோத்த சிறப்பினை யுடையது. இங்ஙனமிருக்க, ஒருசாரார் ‘ஜயங்கார் அம்மானையில் அடிசறுக்கினா’ என்று குறைக்கறுவது, சிறிதும் சரியன்று; திருவரங்கக் கலம்பகத்திலுள்ள ‘தேனமருஞ்சோலை’ என்ற தொடக்கத்து அம்மானைச் செய்யுளினது ஈற்றடியின் பிற்பகுதியிற் பொருந்திய சிலேடைப்பொருள் நயத்தையும் சரித்திர வமைப்பையும் ஆழ்ந்தகருத்தையும் ஊன்றிநோக்குமிடத்து, அங்ஙனம் இழித்துரைப் பாரது பழிப்புரை வெற்றுரையேயாமென்பது தெற்றென விளங்கும். அன்றியும், அக்கூற்று அழுக்காற்றினைகியதேபோலும்; அந்த அம்மானைச் செய்யுளின் அருமை பெருமைகள் இங்கு விரிப்பிற்பெருகும். இன்னும், இவர் செய்துள்ள பிரபந்தங்களைல் லாம் ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் உள்ள நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த திவ்வியபிரபந்தங்களின் ஸாரார்த்தங்களும், நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களின் விசேஷார்த்தங்களும் பொதிந்திருத் தல் மாத்திரமேயன்றி, “சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடை நோக்கும் பூசைலேசத்யாபாத்ரம்– மே 2010

நடைநோக்கும் துறையின்நோக்கோடு எந்நோக்குங் காண இலக்கிய'’மாகியும் இருப்பன.

இவர், ஸ்ரீவைஷ்வணவிசிஷ்டாத்வைத மதஸ்தாபநாசாரியரான ஸ்ரீபகவத் ராமாநுஜாசார்யரென்கிற ஸ்ரீபாஷ்யகாரரது அந்தரங்கசிஷ்யரான கூரத்தாழ்வானுடைய குமாரராகிய பராசரபட்டரது சிஷ்யராதலாலும், அந்தப்பட்டரது திருவவதாரம் சாலிவாகந சகாப்தம் ஆயிரத்துநாற்பத்தைந்தில் என்று தெரிதலாலும், இவரதுகாலம் இற்றைக்குச் சற்றேறக்குறைய எழுநூற்றறுபது வருஷத்துக்குமுன்னராகின்றது; (இப்பொழுது நிகழ்கிற சாலிசகம்-கஅங்கு) இவரை ஸ்ரீபாஷ்யகாரரது ஸ்ரீபாதத்திலாச்சரித்தவர்களுட் பிரதானரும், இராமாநுசநூற்றந்தாதி அருளிச்செய்தவரு மாகிய திருவரங்கத்தமுதனாது திருக்குமாரரென்று பலரும் திருப்பேரனுரென்று சிலரும் வழங்கிவருவதும், கீழ்க்கண்க்கையே வற்புறுத்தும்.

இவர் பேரனேர், ஸ்ரீங்கநாயகியாருசல் செய்த கோனேரியப்பனையங்கார்.

இன்னும் இவரது வைபவியேசேஷங்களை வல்லார்வாய்க் கேட்டு உணர்க.

அடியில் வருகிற புலவர்புராணச்செய்யுள்கள் இங்கு நோக்கத்தக்கவை:-

1. தென்கலைவயினாவன் செகமெலாம்புக
ழின் கவிப்பிரபலன் இலையில்பட்டர் தம்
நன்கணத்தினர்களிலொருவன் நாரணன்
பொன்கழலன்றி மற்றென்றும் போற்றிலான்.
2. மருவழகியமணவாளதாசனென்
ரெருபெயர்புனைந்தவன் உரைக்குமோர் சொலாற்
பொருள் பலதருங்கவிபொறிக்கும்பொற்பினிற்
பெருமிதனெனப் பலர்பேசும் பெற்றியான்.
3. செவ்வியசொற்சவைசிறிதுந்தேர்ந்திடா
தவ்வியப்போர்பொருமவர்களன்றிமற்
றெவ்வியற்புலவருமிசைந்துநாடொறுந்
திவ்வியகவியெனச்செப்புஞ்கீர்த்தியான்.
4. தேனையுமழுதையுமனையதீஞ்சொலோர்ந்து
ஆனையின்கன்றெனவமைக்கும்பாடலான்
ஏனையபாடலான்றேனுமோதிலான்
பூனைபோல்வஞ்சலைப்புந்திகொண்டிலான்.”

இவரை மிகுதியாகச் சிவதூஷைண செய்கின்றவரென்று சைவர்கள் பழித்தற்குப் புலவர்புராணமுடையார் கூறும் சமாதாநத்தை அடியில்வருகின்ற செய்யுள்களிற் ஸ்ரீஸௌஷத்யாபாத்ரம்- மே 2010

அஷ்டபிரபந்தம்

காணலாம்:-

15. “சிவனைநிந்தனைசெய்தவனேயென
இவனைச்சிற்சிலினஞ்சைவரேசுவார்
அவன்தன்மாயவனைகத்திற்பாதி யென்று
உவந்துபாடியபாக்களுமுள்ளே.
16. என்றென்றுந்தனதிட்டதெய்வத்தையே
நன்றென்றேத்திடல்ஞானிகள்சம்மதம்
அன்றென்றேதவொண்ணுத்தனுலவன்
குன்றென்றச்சுதனைச்சுறிக்கொண்டதே.
17. சைவரிற்சிலர் தாமரைக்கண்ணை
வைவதொப்ப வயினைவரிற்சில
மைவனக்களவள்ளலைநிந்தனை
செய்வதுண்டு மதங்கொண்டசிந்தையால்.
23. திரிவுசொற்றிறந்தேடித்தினந்தினம்
அரியின்மேற்கவிபாடிடுமந்தனன்
காவிலஞ்செய்கருவைமன்றன்னிலும்
பெரிதுநிந்தனை பேசிலனுண்மையே.
34. வளங்குலாந்துறைமங்கலவாசன்போல்
உளங்கணன்றரியன்பரொருவரும்
களங்கறுத்தவராயிரர்க்காதுதல்
விளங்கொர்பாடல்விளம்பிலர்மெய்ம்மையே.”

ஸக்த்யநுகு₃ணமாகச் செய்யவுமாய், தே₃ஹத₄ர்மமாத்ர விஹிதமுமாய்த்தான் செய்யக்கடவோமென்று உபக்ரமித்து ஒருப்பட்டதுமாய், முன்பு ஊர்வஸி முதலானாவிலும் தவறுமல் செய்து போந்ததுமாய், “ஸ்ரேயாந்ஸ்வத₄ர்மோ விகு₃ண:” (கிடை 3-35) என்று கீதே₃ாபநிஷத₃ாசார்ய வசநமாத்ரத்தாலும், செய்யவேண்டுவதான் ஸ்வத₄ர்மத்தை ப₃ந்துக்கள் பக்கல் ஸ்நேஹாதி₃களால் ப்₄ரமித்துத்தானே விடுகையால், இதுவும் அஸக்தியோக₃த்யாக₃த்திலும் த₄ர்மஸப்₃த₃ வாச்யமாகக் கூடாமையாலும், இனி ஒரு தி₃வ்யதே₃ஸரவாஸம், திருநாமஸங்கீர்த்தநம், தீ₃பமாலாதி₃களில் இவனுக்கு அந்வயமில்லாமையாலும், “ஸர்வத₄ர்மாந் பரித்யஜ்ய” (கிடை 18-66) என்ற ப்ரகாரந்தான் எங்கனே யென்று நிருபிக்க வேண்டிவருமிடே. தன் ஸௌந்த₃ர்யாதி₃களாலே அலைவலைமை தவிர்த்தவன்- இவனுடைய அலைவலைமை தவிர்க்க வேண்டியிடே அலைவலையானான். இவனுக்காக இவ்வர்த்த₂மெல்லாம் வெளியிடவேண்டுமோ ஏருக்கிலைக்காக, என்று அலைவலை என்கிறோ.

இங்ஙன் வெளியிட்டானுகில் அவள் ப்ரதிஜ்ஞை நோக்கும்படி என்? இவன் வில்வளையும்படி யென்னென்னில்; இவன் பின்பு சொன்னத்தை முன்பே செய்தானுகில் ப்ரதிஜ்ஞையும் தலைக்கட்டி வில்லும் வளையுமிடே. பின்புதானும் “ப்₄ராமயந்” (18-61) என்ற போதே செய்து முடித்தானுகில் “ஸர்வத₄ர்மாந்” என்ன வேண்டாவிடே. இவை எல்லாத்தாலும் இவள் ப்ரதிஜ்ஞை தலைக்கட்டலாயிருக்க “ஸர்வத₄ர்மாந் பரித்யஜ்ய” என்று லோக ஸாஸ்த்ரமாக உபகரிக்கிலும் அவள் ஸங்கல்பம் வ்யாஜமாத்ரமோபாதி, இவன் பக்கலிலும் ஒன்றைக்கண்டு வ்யாஜமாத்ரமாக்கிக் கொள்ளவேண்டுமிடே.

அதுதான் இவனுக்குண்டோவென்னில் “கார்ப்பண்ய தே₃ாஷோபஹத ஸ்வப₄ாவ:” (கிடை 2-7) என்றும், “த₄ர்மஸம்மூட₃சேதா:” என்றும் சொன்ன போதே “த₄ர்மாத₄ர்மங்களறிந்திலேன்” என்று அநுதபித்து, “ப்ருச்ச₂ாமி” என்ற பேகுதித்து, “யச்ச₂ரேயஸ்ஸ்யாந் நிஸ்சிதம் ப்₃ரூஹி” என்று உனக்கு நான் ஸிஷ்யன், நியாமகன், ப்ரபந்நன் என்று தன் அதி₄காரத்தைச் சொல்லி “நிஸ்சிதம் ப்₃ரூஹி” என்ற போதே ப்ராப்தமான அர்த்த₂வ்யாஜமும் தோன்றுமிடே. இவன் தானும் ஸாக்தியோக₃த₄ர்மத்தை அஸக்தியோக₃த்தா

(செங்கண்ணிலை) தான் ஸாரத₂யம் பண்ணீன ஸாமாந்த₂யத்தாலே ப்ரதிபகஷத்தை வென்று அந்த விஜயத்தை அர்ஜாநன் மேலே ஏறிட்டு அவன்பக்கல் வாத்ஸல்யம் தோற்றக் கடாக்கித்து நின்று, அவன் விஜயம் தோற்றப் பலவற்றையும் சொல்லிப்

கீழெல்லாம் கடாக்கித்துக்கொண்டு “செங்கண்ணிலை” என்றுக்குத் தாத்பர்யம் (தானித்யாதி₃). (அவன் விஜயம்) என்றது - அர்ஜாநன் விஜயமென்றபடி. “அலைவலை” - ஸ்ரீஸௌஶ்தூயாபாத்ரம் - மே 2010

லன்றே விட்டதும். நடுவுபரந்ததெல்லாம் இவன் சொன்னது ‘ஸத்யமோ’ என்று இவன் நெஞ்சை ஸோதி₄க்கைக்காகவிறே. ஆகையால், ஈஸ்வரன் அலைவலையல்லவாயிருக்க, இவர் அவனை அலைவலை என்னும் போது தம்முடைய அபிப்ராயத்தாலருளிச் செய்தாராமித்தனையிறே.

இவரபி₄ப்ராயம் தானென்னென்னில் “வாழாள்” (திருப்பல்.3)என்றும், “கூழாள்” என்றும் வகையிட்டு பு₄கு₃வச்சரணீர்த்தி₂கள், கைவல்யார்த்தி₂கள் என்று பாராதே இவர்களை இசைவித்துத் தம்மோடே கூட மங்குளாஸாஸந பரராக்கி ப்ராப்தி துஸையிலும் “குழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே” (திருப்பல்-12) என்று இதுவே யாத்ரையாக்கி வேதப்பயன்கொள்ளவல்லவர்க்கு இது அலைவலைத்தனமாய்த் தோற்றுதிராதிறே. ‘தாம்பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்’ (நாச.திரு.11-10) என்று ‘அவர் நாக்குவளைத்திருப்பார், இப்போது என்னளவில் பண்ணுகிற தீம்பு திருச்செவி சாத்தில்’ என்று ஆண்டாளுமருளிச்செய்தாளிறே.

பிராட்டியும் “ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்” என்று எங்கள் ஜயர் கேட்கில் “பெண்ணைக்குப் பெண்ணைக் கொடுத்தோம்” என்று என்னை நிறுத்திப்போகில் போர வெறுத்துச் சொல்லுவர். அது என்னால் கேட்கப்போகாதென்று கிழர் எனக்கு க்லேஸம்’ என்றாரிறே. ‘‘நீர் நிறுத்திப்போனால் நிற்கும்பாபம் எனக்குமில்லை; நீர்தாழும் நிறுத்திப்போகிறவருமல்ல; ஆயிருக்க இந்த நெஞ்சொழிந்த பலவார்த்தை சொல்லி அலைவலையாகவேணுமோ’’ என்றாரிறே. குறும்பறுத்த நம்பியும் ‘திருவேங்கடமுடையானுகிற அலைவலை வெளியிட்டானே’ என்றாரிறே.

‘த்யஜ்ய, வரஜ, மாஸாச:’’ என்னக்கேட்டு, அவனும் ‘ஸதி₂தோஸ்மி குதலஸ்தே₃ஹ: கரிஷ்யே வசநம் தவ’’ (கிடை 18-73) என்ற பின்பிறே - நூற்றுவரும் பட்டமியப் பார்த்தன் சிலைவளைந்ததும். ரதி₂க்குத் திண்மைகுலைந்து ‘விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம்’ (கிடை 1-47) என்று ஸோகஸம்விக்ரமாநஸனை வளவிலும் ‘ரதே₂ாபஸ்த₂ உபாவிசத்’ (கிடை 1-47) என்று இவனிருக்கும்படி,

புகழுமவன். “அவாக்யநாத₃:” (சுந்.3-14-4) என்றிருக்கக்கடவுவவன் அதடைய அழிந்து கலகலென ஏத்தாநிற்குமாயிற்று. “புகழ்ந்தாய் சினப்போர்ச் சுவேதனைச்

புஹல்பாகன், இத்தைத் திருவுள்ளம்பற்றி வ்யாவர்த்யபூர்வகம் தாத்பர்யம் (அவாக்த்யாத₃). “புகழ்ந்தாய்” இத்யாதி₃ பாசரத்துக்கர்த்த₂ம் உன் திருவுள்ளத்தில் கிடந்தபடியே புரதயுத்த₃ம் தலைக்கட்டுகைக்காக ஆண்பிள்ளையான அர்ஜாநன் நினைக்க, அவன் மிகுக்கனுய், யுத்த₄ம் பண்ணும்படி புகழ்ந்தாய்; அப்படியன்றே உன்படி

^④ இங்கே ஒரு பதம் இருக்கவேணும்

ரத₂ம் திண்மை குலையாதிருந்ததிலே - இவர் தேர்மேல் முன்னிற்கையாலே. மேல் நின்ற பார்த்தனுக்கு முன்பே தாழுநின்று “உரஸா ப்ரதிஜக்ராஹ” (ப₄ஏரதம்) என்று மார்பிலே அம்பேற்ற அலைவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றுள்ளன் கிறார். (செங்கண்) பலகாலும் “அர்ஜூநன் தேரில் நின்றும் குதித்து

சேநைபதியாய் மனப்போர் முடிக்கும் வகை” (நான்.திருவ.24) என்கிறபடியே. அத₂வா, “பார்த்தன் சிலைவளையத்தின்டேர்மேல் முன்னின்ற செங்கணைலைவலை” என்கையாலே “அஸ்த₂ாநஸ்நேஹுகாருண்ய த₄ர்மாத₄ர்மதி₄யாகுல(கீதார்த்த₂ ஸங்க்ரஹம்)னுய் “ந காங்கேஷ விஜயம் க்ருஷ்ண” (கீதை 1-32) இத்யாதி₃ப்படியே “விஜயமும் வேண்டா, ராஜ்யாதி₃களும் வேண்டா” என்று உபேசைத்து “ரதே₂ாபஸ்த₂ உபாவிஶத்” (கீதை 18-73) “விஸ்ருஜ்ய ஸசாஞ்சாபம் ஶோகஸம்விக்நமாநஸ்:” (கீதை 1-47) என்கிறபடியே ஶோகத்தாலே வெருவின மநஸ்ஸையுடையனுய் வில்லையும் பொகட்டு யுத்த₄ாந்திவருத்தனுய்த் தேர்த்தடிலே யிருந்த அர்ஜூநன் தெளிந்து “கரிஷ்ணே வசநம் தவ” என்றெழுந்திருந்து வில்லெல்டுத்து யுத்த₄ம்பண்ணும்படியாக, ப்ரக்ருத்யாத்ம விவேகம் தொடங்கி பரமரஹஸ்யமான ப்ரபத்தி பர்யந்தமாக உபதே₃ஸித்த அலைவலைத்தனத்தைச் சொல்லவுமாம்.

“அலைவலை” என்பது அர்த்த₂ கெ₃ளரவமும், அதி₄காரிகு₃ணைகு₃ணமும் பாராதே தன்நெஞ்சில் ப்ரதிபந்நமானவற்றைச் சொல்லுமவனிலே; அது இங்குமுண்டாகை யாலே இவளையும் அலைவலை யென்னலாமிலே. இப்படி, தான் அருளிச்செய்தது - ஸரணைகு₃தையானவள் குழல் முடிப்பிக்கைக்காகவிலே. (வந்தித்யாதி₃) இப்படி பலர் குலையவும் பட்டழியவும் சிலைவளையவும் தேர்முன்னின்று ஸாரத₂யம் பண்ணின, ஆஸ்ரிதவிரோதி₄நிரஸநம் ஆஸ்ரிதபாரதந்தர்யம் முதலான ஸ்வப₄ாவங்களை யுடையவன் வந்து அப்பூச்சி காட்டுகின்றன. (அம்மனே) பூர்வவத். (2)

என்கிறுரென்று. குலைகைக்கும் பட்டழிகைக்கும், சிலைவளைக்கைக்கும் தேர்முன்னின்றத்தை ஹேதுவாகவும், யுத்த₄ார்த்த₂மாகப்புகழ்கை அலைவலைத்தனமாகவும் தாத்பர்யமருளிச்செய்து, இனி குலைகை முதலானவற்றுக்கு கீ₃தோபதே₃ஸமாகிற அலைவலைத்தனத்தையே ஹேதுவாக்கித் தாத்பர்யாந்தரம் (அத₂வேத்யாதி₃). ப்ரகரணைகு₃ணமாக பார்த்தன் பத₃த்துக்குத் தாத்பர்யமருளுகிறார் (அஸ்த₂ாநேத்யாதி₃). “சிலைவளைய” என்றதுக்குத் தாத்பர்யம் (தெளிந்தித்யாதி₃). அலைவலை பத₃தாத்பர்யம் (ப்ரக்ருத்யாத்மேத்யாதி₃).

ப்ரபத்த்யபதே₃ஸம் பண்ணினவனை “அலைவலை” என்னக்கூடுமோ வென்ன வருஞுகிறார் (அலைவலை என்பதித்யாதி₃). இப்படி அதி₄காரி வேஷாதி₃களைப் பாராமல் சொல்லுகைக்கடியே தென்ன வருஞுகிறார் (அப்படியித்யாதி₃). ப்ரத₂மயோஜநாபி₄ப்ராயேண பாட்டில் ப்ரமேயத்தை உபந்யஸித்து, அத்தால் ப₂லித்த கல்யாணகு₃ணங்களை அப்பூச்சி காட்டுகைக்கு ஹேதுவாக வேண்டியருஞுகிறார் (இப்படி பலரித்யாதி₃). ஸாரத₂யம் பண்ணினவனுய் ஆகையாலே “ஆஸ்ரிதேத்யாதி₃” என்று கூட்டிக்கொள்வது. இஸ்ஸ்வப₄ாவங்களையுடையவனுய் ஆஸ்ரிதரை ஸந்தோஷிப்பிக்குமவனுகையாலே அப்பூச்சி ஸ்ரீஸௌஷத₃யாபாத்ரம்- மே 2010

ஓடிப்போகிறுனே” என்று பார்த்துச் சிவந்ததென்னுதல்; பாத்ருக்களாவிலே சீறிச் சிவந்ததென்னுதல்; ஸ்வாப₄ாவிகமான ஐஸ்வர்ய ஸுசகமான சிவப்பென்னுதல். (2)

அவ.- மூன்றும்பாட்டு. ஆயர்குலத்துக்குக் காரணங்களைவன் வந்து அப்பூச்சி காட்டுகின்ற ணென்கிறார்.

ஸ்வா.- (காயுநீரித்யாதி₃) காளியன் - புக்கு - காயுநீர்கடம் பேறி. முன்பு

காயுநீர்புக்குக் கடம்பேறிக் காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயின்குழலுதி வித்தகனுய்நின்ற
ஆயன்வந்தப்பூச்சிகாட்டுகின்ற ணம்மனை யப்பூச்சிகாட்டுகின்றன. (3)

வ்யா.- மூன்றும்பாட்டு. (காயுநீரித்யாதி₃) (காயுநீர் புக்கு) அருகணைந்த வ்ருக்ஷங்கள் பக்ஷிகளுட்பட பட்டுவிழும்படி காளியன் விஷாக்ஞியாலே தப்தமாய் நின்று கொதிக்கிற மடுவின் ஜலத்திலே மதியாமல் சென்றுபுக்கு. “கடுவிடமுடைய காளியன் தடத்தைக்கலக்கி” என்கிறபடியே அந்தத்தடாகத்தைக் கலக்கி, காளியன் க்ருத்து₃யேய்த் தலையெடுத்தெழுந்திருக்கும்படி பண்ணி.

(கடம்பேறி) அந்த விஷாக்ஞியாலே அருகே பட்டு நிற்கிறதொருகடம்பை, தன் காட்டுகிறுனென்று கருத்து. (2)

அரு.- மூன்றும்பாட்டு. (காயுநீரித்யாதி₃) “காளிந்த்யாம் காளியஸ்யாஸீத்₃த்₄ரத்₃: கஸ்சித்₃விஷாக்ஞிநா ஸ்ரப்யமாணபயா யஸ்மிந் பதந்த்யுபரிக₃ா:க₂க₃ா: விப்ருஷ்மதா விஷாதே₃ராமிமாருதேநாயி₄மர்பாதா: மரியந்தே தீரக₃ா யஸ்ய ப்ராணிநஸ் ஸ்தி₂ரஜங்க₃மா:” என்கிற பூப₄ாக₃வத (10-16-4) வசநங்களை உட்கொண்டு அர்த்தமருஞ்கிறார் (அருகணைந்த வித்யாதி₃). பாய்ந்தாடுகைக்கு - “காயுநீர்புக்கு” என்கிறது ஹேதுவாகவேண்டி, அநந்தர சேஷ்டித்தை ஸப்ரமாணமாக வருஞ்கிறார் (கடுவிடமித்யாதி₃).

“ததே₃தந்நாதிதூ₃ரஸ்த₂ம் கத₃ம்ப₃முருஶாகி₂நம் அதி₄ருஹ்ய பதிஷ்யாமி ஹ்ரதே₃ஸ்மிந்த நிலாஸிநஃ இத்த₂ம் விசிந்த்ய பத்₃த்₄வா ச கூடா₄ம் பரிகரம் தத:₃ நிபபாத ஹ்ரதே₃தத்ர” என்கிற பூவிஷ்ணுபுராண(5-7-10)த்தையும் “பச்சிலை பூங்கடம் பேறி விசைகொண்டு பாய்ந்துபுக்கு” (பெரிய திரு. 10-7-12) என்கிற திருமங்கைமன்னன் பாசுரத்தையும் திருவுள்ளம்பற்றியருஞ்கிறார் (அந்த விஷாக்ஞியாலே யித்யாதி₃) இவ்வசநத்தில் “நாதி தூ₃ரஸ்த₂ம்” என்கையாலே பட்டுக்கிடந்தபடியும், “உருஶாகி₂நம்” என்று விசேஷஷித்து “விசிந்த்ய” என்கையாலே ‘க்ருஷ்ணன் கடாக்ஷத்தால் பச்சைபட்டபடியும் கொள்ளவேணுமென்று தாத்பர்யம். “தத:” என்றது - வ்ருக்ஷாந்திபபாத என்றபடி.

அம்ருதஜலமாயிறே அந்த மடுதானிருப்பது. காளியன் பீதிமூலமாகவந்து புகுந்தபின்பிறே “சலம்கலந்த பொய்கை” (திருச்சந்த 84) என்னும்படி காயுநீராயிற்று.

பண்டு நீர்க்கடம்பாய் குளிர்ந்து நின்ற பாத₃பம் பட்டது விஷஜலத்தாலே யிறே. “ஆனால் அது இவனேறப்பொறுத்தபடி என்கி?” என்று நஞ்ஜீயர் கேட்க, “ஏறுகிறவன் பார்த்து ஏறுகையாலே விஷத்தால் வந்த தே₃ாஷம் அவன் பார்வையாலே தீர்ந்து ப்ராணன் பெற்றுப் பச்சிலைப்பூங்கடம்பாயிற்று” என்று பட்டரருளிச்செய்தார். நெறுஞ்சியைப் புல்லாக்கினவன் கடாசஷத்துக்குக் கூடாததில்லையிறே.

அன்றிக்கே நம்பிள்ளை அருளிச்செய்தாராக ஆச்சான்பிள்ளை அருளிச்செய்யும்படி. “வெந்துபோன உத்தரைதன் சிறுவனையும் உய்யக் கொண்ட திருவடிகளிறே; அந்தத்திருவடிகளாலே மிதித்தேறினால் பச்சிலைப்பூம் கடம்பாகாதோ?” என்று. திருவடிகளாலே கல்லைப்பெண்ணைக் கிணுனென்றதும் ஓராஸ்சர்யமோ இதுக்கு. அந்தக்கடம்பிலே ஏறி அந்த விஷத்துக்கு ஆஸ்ரயமாய்த் தீயதான பணத்தின்மேலேயிறே சிலம்பார்க்கப் பாய்ந்து ஸஸம்ப்ரமந்ருத்தம் செய்தது. அந்தந்ருத்தம்தான் பரத ஸாஸ்தரத்துக்கு ஹேதுவென்னலாமிறே.

(வேயித்யாதி₃) கரையிலே ஏறி இனிதான வேயின் குழலுத் அந்தத்₄வநியில் தெளிவுகண்டிறே “அந்தக்காளியனுக்குப்பிழைத்தான்” என்று, ஆய்ச்சிமாராயர்கள் தெளிந்தவளவே யன்றிக்கே, இவரேயிறே தெளிந்தாரும். இன்னமும் ‘இவனிறே’ என்று வயிறு மறுகினாரும். (வித்தகஞைய் நின்ற)

கடாசஷத்தாலே பச்சிலைப்பூங்கடம்பாக்கி, அதின்மேலே ஏறி. (காளியனித்யாதி₃) காளியனுடைய விஷாஸ்ரயமாகையாலே க்ரூரமான பணத்திலே திருவடிகளில் திருச்சிலம்புத்துவநிக்கும்படி சென்று குதித்து, அவன் பணங்கள் நெரிந்து வாய்களாலே ரக்தம் சொரியும்படி. இளைத்துசரணம் புகுருமளவும் அதின் மேலே நின்று ந்ருத்தம் செய்து.

(வேயித்யாதி₃) இந்த வருத்தாந்தத்தைக் கண்டும் கேட்டும் “என்னைப்

இந்தப்ரமாணங்களில் சொல்லுகிறபடியே “கடம்பேறிக்காயுநீர்புக்கு” என்றந்வயித்துக்கொள்வதென்று திருவுள்ளாம். “பாய்ந்து” என்றுமளவுக்கு மர்த்தம் (காளியனித்யாதி₃). ரிபூனைமபிவத்ஸலஞைகையாலே நஸிப்பித்தென்று சொல்லாமல் “ஆடி” என்றதுக்குத் தாத்பர்யமருஞ்கிறார் (அவன் பணங்களித்யாதி₃).

காயுநீர்புக்கித்யாதி₃யைக் கடாசஷத்துக் “குழலுதி” என்றதுக்குத்தாத்பர்யமருஞ்கிறார் (இந்தவித்யாதி₃). அதிமாநுஷ்சேஷ்டிதம் செய்திருக்க “ஆயன்” என்னப்போமோவென்ன பூநீஸலோஸதூயாபாத்ரம்— மே 2010

ஆயர்குலத்துக்குக் காரணமாக இடையென்னுதல்; பசுக்களும் கன்றுகளும் இடையரும் இடைச்சிகளும் படியங்கெட்டுத் தங்களிஷ்டத்திலே தண்ணீர் குடிக்கலாம்படி காளியனை ஒட்டிவிட்ட ஸாமர்த்தயத்தை யடையவன்னுதல். (ஆயன்) எல்லாம் செய்தாலும் ஜாத்யசிதமான இடைத்தனத்தில் குலையாமையாலேயிரே வ்யக்திப்பேர் கிடக்க, ஜாதிப்பேர் அருளிச்செய்தது. அன்றிக்கே, குழலூதின வாயனென்னவுமாம். (3)

அவ.- நாலாம்பாட்டு. (இருட்டித்யாதி₃) தீம்பனைவன் வந்து அப்பூச்சி காட்டுகின்று நென்கிறார்.

புகுகிறதோ” என்று தரைப்பட்டுக்கிடந்து ஈடுபடுகிற இவ்வநுகூல ஐநங்கள் தலையெடுத்து ப்ரதீராய் வாழும்படி திருக்கையில் வேயின் குழலையுதி. இவ்வதிமாநுஷ சேஷ்டிதத்தாலே விஸ்மயநியனுய் நின்ற. (ஆயன்) எல்லாம் செய்தாலும் ஜாத்யசிதமான இடைத்தனத்தில் கு(றை)லையாதவன். வந்து அப்பூச்சிகாட்டுகின்றன. (3)

இருட்டில்பிறந்துபோ யேழைவல்லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வண்குஞ்சன்மாளப்
புரட்டியந்நாளொங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்தப்பூச்சிகாட்டுகின்று னம்மனேயப்பூச்சி காட்டுகின்றன. (4)

வ்யா.- நாலாம்பாட்டு. (இருட்டில்பிறந்து) “அர்த்த₃த₄ராத்ரேகி₂லாத₄ாரே ஜாயமாநே ஜார்த்த₃நே” (வி.பு.5-3-7) என்கிறபடியே கம்ஸன் முதலான து₃ஷ்ப்ரக்ருதி கள் கண்படாதபடி அருகுநின்றாருக்குத் தெரியாத விருளிலே வந்தவதறித்து. “எப்போது பிறப்பது” என்று ஹிம்ஸிக்கைக்காக உருவின வாளை உறையிலிடாமலிருக்கிறவன், கண்ணுல் கண்டால் விடானிரே. “ஜாநாது மாவதாரந்தே கம்ஸோயம் திதிஜூந்மஜை:”

வருளுகிறார் (எல்லாமித்யாதி₃). (3)

அரு.- நாலாம்பாட்டு. (இருட்டித்யாதி₃) “இருட்டில்” என்று சொல்லுகிறதென்! பிறந்தென்றால் அது போராதோவென்ன ப்ரமாணமருளிச்செய்யா நின்றுகொண்டு தாத்பர்ய மருளிச்செய்கிறார் (அர்த்தேத்யாதி₃). கண்டால்தான் வருங்குற்றமேதென்ன வருளுகிறார் (எப்போதித்யாதி₃). து₃ஷ்ப்ரக்ருதிகள் கண்படக்கூடாது, கண்டால் பாதி₄ப்பரென்னுமதுக்கு ப்ரமாணம் (ஜாநாத்வித்யாதி₃). தி₃திஜூந்மஜைகையாலே பாதி₄ப்பரென்று கருத்து. “இருட்டில் பிறந்து, மருட்டைத் தவிர்ப்பித்து” இத்யாதி₃ பத₃ங்களில் “அரட்டன்” என்று சொல்லப்பட்ட தீம்புக்கும், மிடுக்குக்கும் ஹேதுவைச் சொல்லுகிறதாகத்தோன்றுகையால் “போய்” என்றுதினர்த்தமும் ஹேதுவாக வேண்டிப்பாசுரத்தின்படியே அர்த்த₂மருளிச்செய்கிறார் (வீங்கிருள் வாயித்யாதி₃)

ஸ்வா.—அவன்தான் பிறக்கப் புகுகிருனென்று ஏற்கவே உருவினவானும் கையுமாய் நிற்கிறவிரோதி₄ கள் கண்ணில் தோற்றுமைக்காகவிறே இருட்டிலே திருவவதரித்தது. இருட்டிலேயாகிலும் தாய் முலைப்பாலைக்குடித்துக்கிடக்கலா மிறே; இதுக்கு விரோதி₄ப்பார்களென்றிறே வழியில் ம்ருக்யமும் பாராமல் இருட்டிலே திருவாய்ப்பாடியேற எழுந்தருள வேண்டிற்று. (பிறந்துபோய்) திருவவதரித்தெழுந்தருளி.

(வல்லாயர் ஏழைமருட்டைத் தவிர்ப்பித்து) (வல்லாயர்) ஆயர்க்கு வலிமையாவது—அறிவுகேட்டில் வலியராகையிறே. புதுமழைத் தண்ணீரையும், குடுவையில் சோற்றையும் ஜீவித்துஇடையர் கோலாடி விளையாடும்போது களிலே ‘‘நாம் இத்தனை பேருண்டாயிருக்க நம்முடையகையிலே இந்தப் பசுமேய்க்கிற கோல்களிருக்க கம்ஸனுக்கு நாம் திறை இடுகையாவதென்? இந்தக் கோல்களாலே கம்ஸனையும் சாகவடித்து இழுத்துப் பொகடக் கடவோம்’’ என்று இவர்கள் ஸம்மதித்தவளவிலே ‘‘நீங்களெல்லாரும் வேணுமோ? நானென்றுவனுமே அவனைச் சாகஅடித்திழுத்துப் போடேனே’’ என்று இவனென்முந்திருந்தவளவிலே, ஆயர் பலரும் எழுந்திருக்க ‘‘நீங்கள் இங்ஙனே சொல்லிச்செய்ய வல்லாரைப்போலே மருட்டாதொழியுங்கோள்’’

(வி.பு.5-3-13) என்றாலிறே தேவகிப்பிராட்டி. (போய்) “வீங்கிருள்வாய்—அன்றன்னை புலம்பப்போய்” (திருவாய் 6-4-3) என்கிறபடியே அந்தச்செறிந்த இருளிலே பெற்ற தாயானவள் விரலூகாதாதையாலே காலைக்கட்டிக்கொண்டு கிடந்து கதருநிற்கத் திருவாய்ப்பாடியிலே போய்.

(एழைவல்லாயர் மருட்டைத்தவிர்ப்பித்து) தன்பக்கல் சபலராய், “க்ருஷ்ணஸ்ரயா: க்ருஷ்ணப_லா:” (ப_ர.த_ரோண் 183-2) என்கிறபடியே தன்னைப்பற்றியிருக்கும் ப_லத்தையுடையான கே_பாரானவர்கள் செருக்காலே தாங்கள் கம்ஸனை அழிக்கவல்லாரைப் போலே சொல்லும் ப_ராமகோக்திகளை, “நீங்களெல்லாரும் வேணுமோ, நானே செய்கிறேன்” என்றுப்போலே சொல்லும் தன்னுடைய உக்தி விஶேஷங்களாலே தவிரும்படி பண்ணி.

“‘ஏழை’ என்றதுக்கு அந்யவிஷயத்தில் சாபல்யமர்த்த₂மாகில், மருட்டைத் தவிர்ப்பிக்கையிலே ஹேதுவாகமாட்டாதென்றார்த்த₂மருஞ்சிருர் (தன்பக்கலித்யாதி₃). இடையர்க்கு ப_லம் சொல்லக்கூடாமையால் அருஞ்சிருர் (க்ருஷ்ணஸ்ரயா இத்யாதி₃). பாண்ட₃வர்களைப்போலே இவரும் க்ருஷ்ண ப_லரென்று திருவுள்ளாம். “வன்கஞ்சன்மாள்” என்றத்தைக் கடாக்கித்து ஹேதுபூர்வகம் மருளை விவரிக்கிறுர் (செருக்காலே யித்யாதி₃). தவிர்ப்பித்த ப்ரகாரத்தை யருஞ்சிருர் (நீங்களித்யாதி₃).

வன்மையை உபபாதி₃க்கிறுர் (நான் செய்கிறேனென்றதித்யாதி₃). புரட்டின ப்ரகாரம் ஸ்ரீஸௌத்யாபாத்ரம்— மே 2010

என்று அவர்களையும் நீக்கி, “அண்ணரும் நானும் அமையும்” என்று ஸ்ரீமது₄ரைக்கு போவதாக ஒருப்பட்டவளவிலே.

அக்ஞரன் “எழுந்தருளவேணும்” என்று தேரும்கொண்டு உறவு பேசிவர, அவனுடன் எழுந்தருளுகிற வளவிலே, வல்லாயர் ஏழைகளாய், இவனுடன் மருவின பெண்களைல்லாரும் திரண்டு வந்து “அக்ஞர:க்ஞர ஹ்ருதேயः” (வி.பு.) என்று இவரை நிஷேஷத்துத்தேரத்தகைந்து “நீங்கள் போகில் நாங்கள் இத்தனைபேரும் இப்போதே முடிவோம்” என்ன; “மாற்று வாயாகில் இப்படி சொல்லுகிறதொழிய நீங்கள் நினைத்தபோது முடியலாயிருக்குமோ? முடிகிழேமென்று என்னை மருட்டாதே கொள்ளுங்கோள்” என்று இவர்களுடைய மருட்டையும் நம்பிமுத்தபிரானைக் கொண்டு தவிர்ப்பித்தானிறே. அவர்களுடைய ஸ்நேஹத்தையிறே மருட்டென்றது.

அத்தைத் தவிர்த்த ப்ரகாரந்தானேதென்னில்; நாங்கள் போய் மாமடியோடே உறவுசெய்து மீண்டு வருகிழேமென்ன; “அதுகூடுமோ? நகரஸ்த்ரீகளைக்கண்டால், கொச்சைகளாயிருக்கிற வெங்களை நினைத்து நீங்கள் வரக்கூடுமோ” என்று அவர்கள் ஶோகிக்க, அவர்களளவிலே க்ருஷ்ணனுக்கு க்ருபை பிறக்கக்கூடும் என்று இவர்கள் மருட்டிலே முடியமுடிய அகப்படாதே அவர்கள் ஆசைஅறும்படியாக “நாம் தாம் ராஜபுத்ரர்களன்றோ?” நமக்கு அவர்களோடே பரிய உறவாய்க்கிடந்ததோ? போரீர்” என்று கொண்டு போயன்றே மதுரையிலேபுக்கு அவன் செய்தவஞ்சனைகளைக் காண்கயாலே அவற்றையும் முடித்து, அவன்தானிருந்த உயரத்திலே பாய்ந்து அவனைத் தலை கீழாகப்புரட்டித்தள்ளி, அவன்மேலே குதித்தவளவிலும் “வன்கஞ்சன்” என்னும்படி ப்ராணன் போகாமையாலே, மீண்டும் புரட்டிக்குஞ்சி பிடித்துமானும்படி அடித்துப்பொகட்டானென்கிறார்.

(வன்கஞ்சன்மாளப்புரட்டி) நான் செய்கிறேனென்றது உக்திமாத்ரமாய்ப் போகாமே கம்ஸப்ரேரிதனுய், தன்னை அழைத்துக்கொண்டுபோகவந்த அக்ஞரனுடைய ஸ்ரீமது₄ரையிலே யெழுந்தருளி, உத்ஸவத்துக்கென்றழைத்துவிட்டு, வழியிலேநலியும் படியாக தன் குவலயாபீடுத்தையும் மல்லரையும் நிறுத்தி, “துங்குமஞ்சே வ்யவஸ்திது:” (வி.பு.30–36) என்கிறபடியே, தான் உயர்ந்த நிலத்திலேயேறிப் பார்த்துக் கொண்டிருந்த வன்னெஞ்சனை கம்ஸன் முடியும்படியாக, அவன் வழியில் நிறுத்தின விரோதி₄களை நிரவித்துக்கொண்டு சென்று அவனிருக்கிற மஞ்சஸ்த₂லத்திலே

சொல்லுகைக்காக தத்பூர்வ வருத்தாந்தங்களைச் சேர்த்தருளுகிறார் (அவன் வழியிலித்யாதி₃) (4)

ஸ்வாமி முதலான பெரியோர்கள் அருளிச்செய்த பலக்ரந்தங்கள் இன்னமும் அச்சிடப்படவில்லை. இதுபோன்ற நூல்களை வெளியிடுவதே நமது முக்கியப் பணியாகும். எனினும் இக்காலத்தவர்களுக்குப் புரியவேண்டுமென்பதற்காக எனிய கட்டுரைகளும் வந்துகொண்டு தானுள்ளன.

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் கட்டியங்கள் இவ்விதமோடு நிறைவெப்பறுகின்றன. பின்னோப்பெருமாள் அய்யங்கார் அருளிச்செய்த அஷ்டப்ரபந்தத்திற்கு வை.மு.சடகோபராமாநுஜாசார்ய ஸ்வாமி இயற்றிய உரை இம்மாதம் முதற்கொண்டு நமது பத்திரிகையில் வெளிவருகிறது.

வை.மு.சடகோபாசார்யஸ்வாமியைப் பற்றி பெருமாள்கோயில் ப.ர.ப. அண்ணே ஸ்வாமி – “நச்சினார்க்கினியரென்றும், பரிமேலழகரென்றும் ப்ரஸித்தர்களான உரையாசிரியர்களிற் காட்டிலும் மிகமேம்பட்டு விளங்கியவர் இவர். இவருடைய உரைகளில் ஒருவர் ஒருவிதமான குற்றங்குறை கூறமுடியாது. இலக்கணங்களிலும் இலக்கியங்களிலும் ஸமமான மிகத்தெளிந்த ஞானம் பெற்றிருந்தவரிவர். இவரெழுதிய ‘டெக்ஸ்ட் நோட்ஸ்’ என்னும் உரைகளை மட்டும் படித்தே பலர் தமிழ்ப்பண்டிதர்களாயினர் என்பது உண்மையுரை. கீர்த்திமூர்த்தியான மஹாமஹி மோபாத்யாய தாச்சினைத்யகலாநிதி சாமிநாதையரவர்கள் இவரிடத்தும் இவர் எழுதி வெளியிட்ட உரைகளிடத்தும் மஹத்தான கெளரவ புத்தி வைத்திருந்தார். உள்ளபடி அந்த ஸ்வாமியிடத்தில் சில மாதங்கள் பழக நேர்ந்தபடியாலும், அவருடைய உரைகளில் பரிசயம் செய்யப்பெற்றபடியாலுமே அடியேன் பல நன்மைகளையடைய ப்ராப்தமாயிற்றென்பதை அந்தரங்க ஸாக்ஷிகமாக விஜ்ஞாபித்துக்கொள்ளுகிறேன்” என்று தானேயெழுதிய தன்சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட பெருமையையுடைய வை.மு.சடகோபாசார்யஸ்வாமியின் உரையைப் படித்து அன்பர்கள் பயன் பெறுவார்களாக.

ஆசிரியர்.

செய்திகள்

மணவாளமாழுனிகள் நியமித்த அஷ்டத்திக்கஜாசார்யர்களுள் ஒருவரான கோயில் கந்தாடை அண்ணனுடைய திருவம்ஶாஸ்தராய் பூ.உ.வே.கோயில் கந்தாடை வாதுல தேசிக அண்ணன் பூரங்காசார் என்னும் மஹாசார்ய ஸ்வாமியின் நூற்றிற்கண்டுவிழா அவரது திருநக்ஷத்ரமான ஆனிச் சித்திரையையொட்டி (21-6-10) ஏழுநாள்கள் வெகுசிறப்பாக உபயவேதாந்த கரந்தபாராயணங்களுடனும், உபந்யாஸங்களுடனும் நடைபெறவுள்ளது. அன்பர்கள் அந்வயித்து ஸத்தைபெறவேணும்.

யதිරාඥවිම්සති බ්‍යාක්‍යාන බෙණියිடු

මණවාලාමාමුණිකள්, ස්වාමි එම්බෙපරුමාගුරු ඩිජ්‍යාමාක අරුණිස්චේය්තුන් යතිරාඥවිම්සතික්කු පාත්ත්ත්ස්ථාන තොට්ටාසාර්යස්වාමි අරුණිස්චේය්ත බ්‍යාක්‍යානම් මුතන්මුහුර්යාකත් තමිශ් උමුත්තිල් අස්සිටප්පත්තු ඉඟායාවර් තිරුන්ස්ථාන නම්මාල් බෙණියිටප්පත්තාතු. ඩිලවස බෙණියිටාන ඇන්ත ප්‍රේකෝසාත්තිලින වෙන්නුවොර් කුරියා රෙලවිත්තු ණ්‍රුපාය තිරුපතු අනුප්පිනම්මිටම් ණ්‍රුනතු පෙර්රුක්කොලාලාම්.

ප්‍රත්තකවිමර්ශනම්

සරණුකති කත්‍යම – ඩිරිවාර

ස්වාමීන් එම්බෙපරුමාගුරු අරුණිස්චේය්ත නවකරන්තන්කාගුරුන් ඕනෑරුන පාත්තාතැනු කත්‍යමානතු – පාත්තාතැනු අනුස්ථාන මුහුර්යා තෙත්වාකක කාට්තුවෙතාකුම්. ඩිතර්කු ප්‍රාගුවර්ක්කා පලර් බ්‍යාක්‍යානමිට දිගුප්පිනුම්, ඩික්කාලත්තවර්කාගුරුක්කු සාලපමාකප ප්‍රාගියුම්පාඩ සුරුක්කමාන තොරු ඉඟායා තියර්ත්තියාන් කොයිල බිත්වාන් ප්‍රේ.ඖ.වේ. නරසිංහාසාර්යස්වාමි. මුළුත්තිලුන් ඕරුපත්ත්තායුම්විටාමල මිකවිනිමෙයාක ඩිවරණම තේයානාරු. ඩිතොපොන්තු මත්ත තිරුණ්නු කත්‍යන්කාගුරුක්කුම ස්වාමි එනියතොරු ඉඟායා එමුත් ඉපකරිත්තාල් අතු ප්‍රේවෙන්නාවව්‍යාලකිත්තු ඉපයොක මායිරුක්කුම්. ඩිප්ප්‍රත්තකම වෙන්නුවොර් තොටර්පු කොලාවෙන්දිය මුකවරි

එම්බෙපරුමාගුරු තර්සන තුර්ස්ට

Flat No. A-1, First Floor, Shantivasantha Apartments

No.4. T.P.Koil II Lane, Triplicane, Chennai-600 005

9444918374, 9841637469